



ශ්‍රී ලංකා මානව හිමිකම් කොමිෂන් සභාව
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
Human Rights Commission of Sri Lanka



வருடாந்த அறிக்கை 2020

இது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2020 ஆம் ஆண்டின் செயற்பாடுகள் தொடர்பான ஆண்டறிக்கையாகும். இவ்வறிக்கையானது 1996 இன் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 30 ஆவது பிரிவிற்கமைய சமர்ப்பிக்கப்படுகின்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
தலைமை அலுவலகம்
இல. 14, ஆர் ஏ டி மெல் மாவத்தை, கொழும்பு 04.
தொ.பே. (94) 0112505580, 2505581, 2505582
தொலைநகல்: (94) 0112505541
மின்னஞ்சல்:
sechrsl@gmail.com
இணையத்தளம்: www.hrcsl.lk

**ஆணைக்குழுவின்
அங்கத்தவர்கள்**

தவிசாளர்

கலாநிதி ஜகத் பாலசூரிய

(2020 திசெம்பர் 10 முதல்)

பேராசிரியர் நெலும் தீபிக்கா உடகம

(2020 ஆகஸ்ட் 31 வரை)

ஆணையாளர்கள்

திரு.எச்.கஸ்ஸாலி ஹுசேன்

(2020 திசெம்பர் 10 வரை)

செல்வி. அம்பிகா சற்குணநாதன்

(2020 மார்ச் 07 வரை)

திருமதி ரமணி முத்தெட்டுவேகம

(2020 திசெம்பர் 10 வரை)

திருமதி. தீபிகா சுபசிங்க

(2020 திசெம்பர் 10 வரை)

மருத்துவர் எம்.எச்.நிமல் கருணாசிரி

(2020 திசெம்பர் 10 முதல்)

கலாநிதி விஜித்த நாணாயக்கார

(2020 திசெம்பர் 10 முதல்)

செல்வி. அனுஷியா சண்முகநாதன்

(2020 திசெம்பர் 10 முதல்)

திரு.எச்.கே.நவரத்ன வேரதாவ

(2020 திசெம்பர் 10 முதல்)

தவிசாளரின் ஆசிச் செய்தி

2020 ஆம் ஆண்டு தேர்தலொன்று நடாத்தப்படவிருக்கும் ஆண்டாக இனங்கண்டுகொள்ளப்பட்டதுடன், மக்களுக்கு தமது இறையாண்மையைப் பயன்படுத்தி அடுத்த 05 வருட காலத்திற்கு பாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடாத்தப்படவிருந்தது. இந்தப் பின்னணியில் ஆண்டு ஆரம்பமாகியதுடன், ஏனைய ஆண்டுகளைப் பார்க்கிலும் வித்தியாசமான சுகாதார ரீதியிலான சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுமென்ற விடயத்தை ஆண்டின் ஆரம்பத்திலேயே காண முடியுமாக இருந்ததுடன், இலங்கைக்கும் அதிலிருந்து விடுபட முடியுமான வாய்ப்புக் காணப்படவில்லை. 2020 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்றை தொற்று நோயாக அறிமுகப்படுத்தியதன் பின்னர் இலங்கையும் அதற்கு முகங்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது. 2020 ஜனவரி 27 ஆம் திகதியாகும்போது இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதுடன், அவர் 44 வயதுடைய சீன நாட்டுப் பெண்ணொருவராவார். மார்ச் மாதம் 11 ஆம் திகதியாகும்போது முதலாவது இலங்கை நாட்டு கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதுடன் அதன் பின்னர் கொரோனா நோய் நிலைமை தொடர்பில் உலகின் ஏனைய நாடுகள் பின்பற்றிய முறைகளுக்கு சமமான செயற்பாடுகளை இலங்கையும் பின்பற்றுவதற்கு ஆரம்பித்தது. நோயாளிகள் அறிக்கைப்படுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகள் சுகாதார அதிகாரிகள், பொலீசார் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரால் வழங்கப்பட்டன. ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நாளாந்த நிலைமை அறிக்கைகளுக்கமைய சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினாடாக தரவுகள் வெளியிடப்பட்டதுடன், நாட்டில் 12 வைத்தியசாலைகள் கொவிட் நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிலையங்களாகத் தாபிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய விடுமுறை தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலப் பகுதியினுள் வீட்டிலிருந்து கடமைகளை மேற்கொள்வதற்கு பணியாட் குழுவினரை ஊக்குவிப்பதற்கான செயல்முறைகளை ஆரம்பிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா தொற்று நோய் நிலைமையில் அதுவரை நிலவிய மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் வேறு விதமாக தலைதாக்கியதனை அவதானிக்க முடியுமாக இருந்தது. இக்காலப் பகுதியில் எழுந்த பிரச்சினைக்குரிய விடயமான கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் பூதவுடல் தொடர்பான இறுதிச் சடங்கை மேற்கொள்ளும் விதம் சம்பந்தமாக பிரச்சினைக்குரிய நிலைமையொன்று நாட்டில் உருவாகியது. அச்சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் அனைத்து இலங்கையர்களினதும் பிரேதங்களை தகனசாலையொன்றில் தகனம் செய்தல் வேண்டுமென்பது இலங்கை சுகாதார அதிகாரிகளின் கருத்தாக இருந்தது. எந்த விதத்திலும் நல்லடக்கம் செய்யக் கூடாதென வலியுறுத்தப்பட்டது. பிரேதத்தை அடக்கம் செய்வதனால் நிலக்கீழ் நீருடன் கொரோனா வைரஸ் கலக்கப்பட்டு பரவும் ஆபத்து நிலவுவதாக அச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை முஸ்லிம் மக்கள் தமது மத மற்றும் கலாசார ரீதியிலான விடயங்களின் அடிப்படையில் தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன், கொரோனா தொற்று காரணமாக மரணிக்கும் தமது உறவினர்களை நல்லடக்கம் செய்வதற்கு வாய்ப்பளிக்குமாறு அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தனர். இந்த உணர்வு பூர்வமான விடயம் தொடர்பில் மத, கலாசார ரீதியான உணர்வு பூர்வமான இந்த விடயம் சம்பந்தமாக கவனத்தைச் செலுத்தி முஸ்லிம் தலைவர்களுடன் இணைந்து கலந்துய்யாடி தீர்மானமொன்றை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. 2020.04.20 ஆம் திகதிய 2170/8 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள்

ஆணைக்குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் பூதவுடல் தொடர்பான இறுதிச் சடங்கை மேற்கொள்ளும் விதம் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது.

மார்ச் மாதம் 21 ஆம் திகதி அனுராதபுர சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் சிறைச்சாலைக்குள் பரவும் அபாயம் நிலவுகின்றது என்ற விடயத்தின் அடிப்படையில் அமைதியற்ற நிலைமை உருவாகியது. இந்த அமைதியற்ற நிலைமையைக் கட்டுப்படுத்தும்போது இரண்டு கைதிகள் மரணமடைந்ததுடன் மேலும் ஆறு கைதிகள் காயத்திற்குள்ளாகினர். இந்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு துரித தலையீட்டை மேற்கொண்டது. இங்கு சிறைச்சாலைக் கைதிகளை கொரோனா வைரஸ் தொற்று நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் சிறைச்சாலையினுள் தனிமைப்படுத்தல் வசதிகள், சுகாதார வசதிகள் சம்பந்தமாக துரிதமாக செயற்பட வேண்டியதன் தேவைப்பாடு தொடர்பாக ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் கொரோனா நோய் நிலைமை காரணமாக ஏற்பட்ட சுகாதாரம் சார்ந்த சிக்கல்களைக் கவனத்திற்கொண்டு சிறைச்சாலை கைதிகளைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சனாதிபதி அவர்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆண்டில் சிறைச்சாலையினுள் ஏற்பட்ட இரண்டாவது நிகழ்வு 2020.11.29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டது. இந்த மோதல் நிலைமை சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உடனடித் தலையீடு மேற்கொள்ளப்பட்டது. அங்கு மிகவும் குறைந்த காலப் பகுதியினுள் அந்த மோதல் நிகழ்ந்த இடத்திற்கு மனித உரிமைகள் தனது மிகவும் குறைந்த காலப் பகுதியினுள் அந்த மோதல்கள் இடம்பெற்ற இடத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தனது உத்தியோகத்தர் குழுவொன்றை அனுப்பியதுடன், மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக தனது பங்களிப்பை வழங்கியது. இந்த நிகழ்வு தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைகளை வெளியிட்டதுடன், துரித தலையீடு மேற்கொள்ளப்பட வேண்டியவை, குறுகிய காலம், இடைக்காலம் மற்றும் நீண்ட காலம் என்ற ரீதியில் அந்தப் பரிந்துரைகள் 04 கட்டங்களைக் கொண்டதாக முன்வைக்கப்பட்டன.

கொவிட் - 19 தொற்று நோய் தொடர்பாக கட்புலன்சார் ஊடகங்களினூடாக அவசர செய்திகள் வெளியிடப்படும்போது சமீக்கை மொழிப் பயன்பாட்டின் முக்கியத்துவம் சம்பந்தமாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டது. அவசர செய்திகள் ஊடாக மக்களுக்கு அறிவுறுத்தப்படும்போது அந்த செய்திகள் உரிய முறையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அனைவருக்கும் செல்வதற்கான தேவைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

நாட்டில் அலுவல்கள் இயல்பு நிலையில் மேற்கொள்ளப்படாத நிலைமையில் கல்கிஸ்ஸ் மற்றும் அங்குலான பிரதேசங்களில் ஆழ்கடலிலிருந்து குழாய் வழியாக மணலை தரைப் பகுதிக்கு கொண்டுவந்து அந்தப் பிரதேசங்களை திருப்பியூட்டல் செயற்பாடு நடைபெறுவதாக மே மாதத்தில் அறியக்கிடைத்ததுடன், அதற்கமைய அந்தப் பிரதேசங்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று அவதானிப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டதுடன் நிலவும் நிலைமை சம்பந்தமான அறிக்கையொன்றை அக்குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கைப்படுத்தியதன் பின்னர் குறித்த தரப்பினரிடமிருந்து காரண விளக்கம் கோரப்பட்டது.

2020 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு எவரும் கைவிடப்படாத தேர்தலொன்றை நடாத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்கள் வெளியிடப்பட்டன. அதன்போது தேர்தல் ஆணைக்குழுவினால்

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களை இலக்காகக்கொண்டு முன்வைக்கப்பட்ட ஒழுக்கநெறிக்கோவை சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள்/சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்களிடம் இலங்கை சமூகத்தில் காணப்படும் சமூகம் சார்ந்த வேறுபாடுகளை அடிப்படையாகக்கொண்டு குறித்த ஒரு தரப்பை இலக்காகக்கொண்டு வெறுப்பூட்டும் அல்லது பொறுமையை இழக்கச் செய்யப்படும் வகையில் நடந்துகொள்ளாதிருக்குமாறும் அவ்வாறான உணர்வுகள் ஏற்படும் வகையில் கருத்துக்கள் மற்றும் விடயங்களை முன்வைப்பதனைத் தவிர்த்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தேர்தல் ஆணைக்குழுவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊடக வழிகாட்டு நெறிகள் மீது கவனத்தைச் செலுத்துமாறு இலங்கையின் அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில் முக்கியமாக இலங்கையில் காணப்படும் வேறுபாடுகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கை மக்களிடையே வெறுப்பூட்டும் மற்றும் பொறுமையை இழக்கச் செய்யப்படும் வகையில் கூற்றுக்களை வெளியிடல், அவற்றைப் பிரச்சாரம் செய்தல் அல்லது வெளியிடுவதனைத் தவிர்த்துகொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. வெறுப்பூட்டக்கூடிய அரசியலை ஊக்குவிக்கும் வகையிலான கூற்றுக்களை வெளியிடல், அவற்றைப் பிரச்சாரம் செய்தல் அல்லது வெளியிடுவதனைத் தவிர்த்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்தலை இலக்காகக்கொண்டு அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டுநெறிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது. அந்த வழிகாட்டுநெறிகளின் அடிப்படைப் பெறுமதி என்னவெனில், தமது கடமைகளை சட்டத்திற்கிணங்க மேற்கொள்ள வேண்டுமென்பதும், அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் ஒரு தரப்புக்கு நன்மை பயக்கும் வகையில் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுதலானது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் என்பதுமாகும். சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் ஏற்படும் மனித உரிமைகள் மீறப்படுதல் சம்பந்தமாக அரசாங்கத்தின் பொறுப்புக்கு மேலதிகமாக அந்த உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட வகையில் பொறுப்புக்கூறுதல் வேண்டும் என்பதுமாகும். இது தவிர, இந்தப் பொதுத் தேர்தலின்போதும் அனைத்துப் பிரஜைகளுக்கும் அவர்கள் பணியாற்றும் இடத்தைக் கவனத்திற்கொள்ளாமல் அவர்களுடைய வாக்கைப் பிரயோகிப்பதற்காக போதுமானளவு சம்பளத்துடனான விடுமுறையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விடயம் சம்பந்தமாக பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டு சபை போன்ற நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டது. இது தவிர 2020 ஆம் ஆண்டிலும் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக்கொண்டு விசேட முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் பிரிவொன்று தாபிக்கப்பட்டது. அதனூடாக 2020 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடாத்தப்பட்ட பொதுத் தேர்தலை சுதந்திரமானதும், நீதியானதும், அழுத்தங்களின்றிய மற்றும் எவரும் கைவிடப்படாத தேர்தலொன்றாக நடாத்துதல் தொடர்பாக விசேட கவனத்தைச் செலுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த ஆண்டில் பொலீஸ் கைதில் இருந்த சந்தேக நபர்கள் மரணித்தமை சம்பந்தமாக பொலீஸ் மா அதிபரிடம் 2020.10.21 ஆம் திகதி வினவப்பட்டது. இது சம்பந்தமாக பொலீஸ் மா அதிபரின் கவனம் ஈர்க்கச்செய்யப்பட்டதுடன் இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுவதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2018 பெப்ரவரி மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரையான காலப் பகுதியினுள் சிறைச்சாலைகள் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டது. நிகழ்கால இலங்கையில் சிறைச்சாலைகள் முறைமையில் எந்தளவுக்கு இலங்கையினால்

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமைகள் சாசனங்களுக்கிணங்க செயற்படுத்தப்படுகின்றதென்பது சம்பந்தமாக அந்த ஆய்வின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.இது சம்பந்தமாக மிகவும் விரிவான வகையிலான அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டதுடன் அந்த அறிக்கையில் நிகழ்கால சிறைச்சாலைகள் முறைமை இலங்கையில் காணப்படும் விதம் மற்றும் அதில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அவற்றை தீர்த்துக்கொள்ளல் சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தரப்புக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன், தற்போது அனைவருக்கும் அந்த அறிக்கையை பரிசீலிக்க முடியுமான விதத்தில் அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணையத்தளப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த இந்த ஆண்டில் மனித உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுத்துதல் ஓரளவு வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமையின் கீழும் சர்வதேச மகளிர் தின வைபவத்தை நடாத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின வைபவம் “தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படுமு துன்புறுத்தல்களை எதிர்ப்போம்” (Countering Technology based violence against Women) னும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்டது. இந்த வைபவம் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்க உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சவால்மிக்க காலப் பகுதியாக இருந்தது. கொவிட் - 19 தொற்று நோய் நிலைமையில் எமது அலுவலகங்கள் திறக்கப்படாதிருந்த காலப் பகுதிகளில் தொலைவிலிருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமான வளங்களைப் பயன்படுத்தி அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று நோய் நிலைமை காரணமாக தொலைவிலிருந்தவாறு அலுவல்களை மேற்கொள்ளல் மற்றும் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டமை இக்காலப் பகுதியில் நிகழ்ந்ததுடன் அது எதிர்காலத் தலையீடுகளுக்கான ஒத்திகையாக இருந்ததாக சுட்டிக்காட்டுதல் வேண்டும். மேலும் இங்கு கடந்த ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் விரிவான அர்த்தத்தைக் கொண்ட மனித உரிமைகள் கலாசாரமொன்றை நாட்டினுள் கட்டியெழுப்பும் அலுவலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள், ஆசிய பசுபிக் பிராந்திய மனித உரிமைகள் அமைப்புக்களின் ஒன்றியம் (Asia Pacific Forum of National Human Rights Institutions), உலகளாவிய மனித உரிமைகள் நிறுவனங்களின் கூட்டமைப்பு (Global Alliance of National Human Rights Institutions), வெகுசன ஊடகங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மட்டத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள மற்றும் எம்மை ஊக்குவித்த அனைத்துத் தரப்புக்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கலாநிதி ஜகத் பாலசூரிய,

தவிசாளர்,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

2020 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி

உள்ளடக்கம்

ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள்	2
தவிசாளரின் ஆசிச் செய்தி	3
உள்ளடக்கம்	7
தலைப்பெழுத்துச் சொல் பெயர் பட்டியல்	9
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை - 2020	12

அத்தியாயம் 1 : ஆணைக்குழு	14
1.1 ஆணைக்குழு பற்றிய விபரம்	15
1.1.1 தூர நோக்கு	15
1.1.2 செயற்பணி	15
1.1.3 அடிப்படைப் விழுமியங்கள்	15
1.1.4 மூலோபாய ரீதியில் கவனம் ஈர்க்கப்பட வேண்டிய பகுதிகள்	16
1.1.5 ஆணைக்குழுவின் இலச்சினை	17
1.2 ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் தன்மை மற்றும் விடயப் பரப்பு	17
1.3 நிறுவனக் கட்டமைப்பு	20

அத்தியாயம் 2 : ஆண்டின் மீளாய்வு

2.1 முக்கிய அடைவுகள்	24
2.1.1 புலனாய்வுகள் மற்றும் விசாரணைகள்	24
2.1.2 வெளிவாரி நிகழ்ச்சித் திட்டங்கள்	26
2.1.3 நிறுவனம் சார்ந்த அபிவிருத்தி	27
2.2 அரசாங்கத்திற்கான பரிந்துரைகள்	29
2.3 மறுசீரமைப்புக்கான ஏனைய ஆலோசனைகள்	37
2.4 ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவத்தி னரை ஈடுபடுத்தல்	39
2.5 சவால்கள்	39

அத்தியாயம் 3 : புலனாய்வுகள் மற்றும் விசாரணைகள்

3.1 கண்ணோட்டம்	42
3.1.1. சேவை முறைகளை பலப்படுத்தல்	42
3.1.2 கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பற்றிய புள்ளிவிபரங்கள்	43
3.1.3 2020 இல் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விபரம்	50
3.1.4 பரிந்துரைகள்	53
3.2 உரிமை வகைகளுக்கமைய முறைப்பாடுகள் மாதிரிகள்	55
3.2.1 கைது செய்யப்பட்டிருக்கும்போது துன்புறுத்தல்	55

	(அரசியலமைப்பின் 11 ஆம் உறுப்புரை)	
3.2.2	சமத்துவம் மற்றும் பாகுபாடு காண்பிக்காமை (அரசியலமைப்பின் 12 ஆம் உறுப்புரை)	55
3.2.3	பல்வேறுபட்ட உரிமை மீறல்கள்	59
3.3	சொந்தப் பிரேரணைகளின் அடிப்படையிலான விசாரணைகள்	62
3.4	தவிசாளர் காரியாலயத்தின் தலையீடுகள்	66

அத்தியாயம் 4 : ஆராய்ச்சி மற்றும் மேற்பார்வை

4.1	கருப்பொருள் சார்ந்த உப குழுக்கள்	68
4.2	தேசிய சிறைச்சாலைகள் தொடர்பான ஆய்வு	69
4.3	பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை சம்பந்தமான மேற்பார்வை	71
4.4	ஏனைய மேற்பார்வை நடவடிக்கைகள்	72
4.4.1.	தடுப்பு மற்றும் பராமரிப்பு இல்லங்களை மேற்பார்வை செய்தல்	72
4.4.2.	பாராளுமன்றத் தேர்தல் - 2020	77
4.4.3.	ஏனைய மேற்பார்வை நடவடிக்கைகள்	79

அத்தியாயம் 5 : கல்வி மற்றும் வெளிவாரியான செயற்பாடுகள்

5.1	பொது மக்களுக்கு விழிப்புணர்வுட்டல்	82
5.1.1.	சர்வதேச ஞாபகார்த்த தின வைபவங்கள்	82
5.1.2	இலக்காகக்கொள்ளப்பட்ட பல்வேறு குழுக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வுட்டல் மற்றும் பயிற்சித் திட்டங்கள்	85
5.2	ஏனைய அரச நிறுவனங்கள் / நிகழ்ச்சித் திட்டங்களுடன் இணைந்து அறிவைப் பகிர்ந்துகொள்ளல்	85
5.3	ஊடகங்களுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்	87
5.3.1.	பாரம்பரிய மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுடனான தொடர்புகள்	
5.3.2.	இணையவழி முறைகளைப் பயன்படுத்தல்	88
5.4	சிவில் சமூக அமைப்புகளுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்	88
5.4.1.	பிரதேச சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைப்புக் குழு	
5.4.2.	மனித உரிமைகளுக்கான பிரஜைகள் செயலணி (ஊவுகு4ர்சு)	89
5.4.3.	கருப்பொருள் சார்ந்த உப குழு அங்கத்தவர்களாக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்	89
5.4.4	சிவில் சமூக அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவங்களில் பங்கேற்றல்	89
5.4.5.	சிவில் சமூக அமைப்புகளுடனான கலந்துரையாடல்கள்	90
5.4.6.	சிவில் சமூக அமைப்புகளுக்குப் பயிற்சியளிப்பு	93
5.5	ஆலோசனை வழங்குதல்	94

அத்தியாயம் 6 : சர்வதேச ஒத்துழைப்பு

6.1	சர்வதேச கடப்பாடுகளுடன் இயைந்திருத்தலை விருத்தி செய்தல்	96
6.2	பிராந்திய மனித உரிமைகள் அமைப்புகளுடன் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ளல்	96
6.3	மூலநிலை இன் கீழ் தேசிய தடுப்புப் பொறிமுறையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை நியமித்தல்.	97
6.4	சர்வதேச அமைப்புகள் மற்றும் நிபுணர்களுடனான ஏனைய ஒத்துழைப்பு செயற்பாடுகள்	97
6.4.1.	இரு தரப்புக் கலந்துரையாடல்கள்	97
6.4.2.	கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நிதியுதவி	98

அத்தியாயம் 7 : மனித வளங்கள், நிர்வாகம் மற்றும் நிதி

7.1	ஆளணி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்	101
7.1.1.	உள்நாட்டுப் பயிற்சி வாய்ப்புக்கள்	101
7.1.2.	சர்வதேச நிகழ்ச்சித் திட்டங்கள்	102
7.2	பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்	102
7.3	வருடாந்த நிதிக் கூற்றுக்கள்	103

பின்னிணைப்புக்கள்

பின்னிணைப்பு 1:	இலங்கையில் மனித உரிமைகள் அலுவலகங்களின் அமைவிடம் : வரைபடம்
பின்னிணைப்பு 2:	பரிந்துரைகள் பட்டியல்
பின்னிணைப்பு 3:	வழிநடாத்தப்பட்ட சொந்தப் பிரேரணை முறைப்பாடுகள் (எரழ அழவர) பட்டியல்

தலைப்பெழுத்துச் சொல் பட்டியல்

A&F	நிர்வாகம் மற்றும் நிதி
APF	ஆசிய பசுபிக் ஒன்றியம்
CCD	கொழும்பு குற்றவியல் பிரிவு
CID	குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
CORE Justice	கூட்டு, திறந்த, பதிலளிப்பு மற்றும் பயன்மிக்க நியாயமான நிகழ்ச்சித் திட்டம்
CTF4HR	மனித உரிமைகளுக்கான பிரஜைகள் படையணி
DIG	பிரதிப் பொலீஸ் மாஅதிபர்
DMS	முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
DoP	சிறைச்சாலைகள் திணைக்களம்
ED&SP	கல்வி மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்
EU	ஐரோப்பிய ஒன்றியம்
HQI	தலைமையகப் பரிசோதகர்
HRCSL	இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
I & I	புலனாய்வுகள் மற்றும் விசாரணைகள்
ICCPR	சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனம்
IGP	பொலீஸ் மாஅதிபர்
IR	சர்வதேச தொடர்புகள்
JMO	சட்ட மருத்துவ அதிகாரி
LGBTIQ	ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், இருபால் உடல், பாலினமாற்றத்திற்குட்படுபவர்கள்
MFA	ஆசிய புலம்பெயர் மாநாடு
NGOs	அரசசார்பற்ற அமைப்புக்கள்
NPM	தேசிய தடுப்புப் பொறிமுறைகள்
OHCHR	ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம்
OMP	காணாமற் போனோர் பற்றிய அலுவலகம்
OPCAT	சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சமவாயத்தின் விருப்பத்திற்குரிய பின்னேடு
R&M	ஆராய்ச்சி மற்றும் மேற்பார்வை
SoR	ஆட்சேர்ப்பு நடைமுறை
TID	பயங்கரவாத தடுப்புப் பிரிவு
UN	ஐக்கிய நாடுகள் அமைப்பு
UNDP	ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
UNHCR	ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை - 2020

கொவிட் - 19 தொற்று நோய் மற்றும் அதன் காரணமாக முன்னொருபோதுமில்லாதவாறு முகங்கொடுக்க வேண்டியேற்பட்ட சவால்களுடன் 2020 இல் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளுக்கான பின்னணி உருவாகியது. மனித உரிமைகள் சம்பந்தமாக சில துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டதுடன், ஒட்டுமொத்தமாக ஜனநாயக முன்மாதிரி மற்றும் அரசு செயற்பாடுகள் சம்பந்தமாக பிரஜைகளுக்கு விழிப்பாக இருப்பதற்கான ஜனநாயக ரீதியிலான வாய்ப்புக்கள் குறைவாக இருந்தமையை ஆண்டில் கண்டுகொள்ள முடியுமாக இருந்தது.

ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையினால் உள்நாட்டுப் பொறிமுறையொன்றை தாபிப்பதற்கான அர்ப்பணிப்புடன் மோதலுக்குப் பின்னரான நிலைமாறுகால நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாடு சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் மன்றத்தின் 30/1, 34/1 மற்றும் 40/1 பிரேரணைகள் தொடர்பான தனது ஒத்துழைப்பை நீக்கிக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தொற்று நோய் காரணமாக இரு தடவைகள் ஒத்திப் போடப்பட்ட தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடாத்தும் நோக்கில் ஜனாதிபதியவர்களால் 2020 மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன் பெறுபேறாக மே - ஆகஸ்ட் காலப் பகுதியினுள் கொவிட் - 19 காரணமாக அநேகமான பாராளுமன்ற விசாரணை மற்றும் மேற்பார்வையிலிருந்து விடுபட்டதுடன், அதற்குப் பதிலாக அந்த அலுவல்கள் ஜனாதிபதி செயலணி ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

மேலும் சில நிகழ்வுகள் ஆணைக்குழுவின் கவலைக்குக் காரணமாகியது. 2020 மார்ச் மாதத்தில் எட்டுக் கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கு ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஏகமனதான தீர்ப்பின் அடிப்படையில் குற்றவாளியாக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கோப்ரல் சனில் சாந்தவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், இவ்வாறான குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமையினூடாக இலங்கையில் குற்றவாளிகளுக்கு தண்டனை விடுதலை மற்றும் பாதிப்புக்குட்பட்டோருக்கு நீதி வழங்கப்படாமை சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை பலப்படுத்தும் எதிர்மறையான செய்தி வழங்கப்படுவதனால் அது சம்பந்தமாக கவனத்தைச் செலுத்திய ஆணைக்குழு இந்த விடயத்தில் தலையிட்டது.

அத்தோடு கொவிட் - 19 தொற்று நோயின் ஆரம்பத்தில், கொவிட் - 19 மரணங்களை அடக்கம் செய்வதற்காக உலக சுகாதார அமைப்பினால் அனுமதி வழங்கப்பட்டிருந்த வழிகாட்டல்களைக் கவனத்திற்கொள்ளாமல், அனைத்து கொவிட் - 19 மரணங்களையும் எரிப்பதனை கட்டாயமாக்கிய அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்களைப் பின்பற்றும் நபர்களால் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் மற்றும் கவலை தெரிவிக்கப்பட்டது. மரணச் சடங்குகளின்போது மேற்கொள்ளப்படும் மதக் கிரியைகளை சில மதங்கள் பரிசுத்தமாகக் கருதுவதுடன் அது அரசியலமைப்பின் அடிப்படையிலும் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கமையவும் வரையறுக்க முடியாத மதங்கள் அல்லது

விசுவாசங்களை வெளிப்படுத்தும் விதமாகும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தப் பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை முன்வைத்ததுடன், குறித்த கொள்கையை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தது. அதன் பின்னர் 2020 ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக அறிமுகஞ் செய்யப்பட்டிருந்த முக்கியமான சில விடயங்களை நீக்கி நீதி மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் சம்பந்தமாக நிறைவேற்று அதிகாரம் மேலும் உறுதிப்படுத்தப்பட்ட 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியது.

2019 ஜனாதிபதித் தேர்தலின்போது நிகழ்ந்ததைப் போன்றே 2020 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போதும் வாக்குரிமை சம்பந்தமாக ஆணைக்குழு விரிவான வகையில் கவனத்தைச் செலுத்தியது. 2019 இல் போன்றே இயலாமையுடைய அல்லது விசேட தேவைகளையுடைய மற்றும் பூகோள ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்காக விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்தல் உள்ளிட்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களும் வாக்களிப்பதனை உறுதிப்படுத்துவதற்கு இ.ம.உ.ஆ தலையீட்டை மேற்கொண்டது. வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்காளர்களுக்கு தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தேர்தலின் பின்னர் கிராமங்கள் மற்றும் நிறுவன மட்டத்தில் தோல்வியடைந்த கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இ.ம.உ.ஆ இனால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. வாக்களிக்கும் பொது மக்களுக்கு உதவி வழங்குவதற்காக சரியான, சமமான மற்றும் பக்கச்சார்பற்ற தகவல்களை வழங்குவதற்கு ஊடக நிறுவனங்கள் கடப்பாட்டைக் கொண்டிருப்பதனால் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் ஊடக வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுமாறு ஊடக நிறுவனங்களிடம் தயவாய் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கொவிட் - 19 நிலைமை காரணமாக 2019 இல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8983 இலிருந்து 2020 இல் 6417 ஆக குறைவடைந்தது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டுகளில் போலன்றி தலைமை அலுவலகத்திற்கும் பிராந்திய அலுவலகங்களுக்கும் பொதுவாக ஒரே அளவில் கிடைத்திருந்தன. கொவிட் - 19 முடக்கக் காலப் பகுதியில் மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த மாற்று வழி இதற்கான காரணமெனக் குறிப்பிட முடியும். பொதுவாக, ஆண்டினுள் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிடையே அநேகமான முறைப்பாடுகள் தனிப்பட்ட சுதந்திரம் மீறப்படுதல் சம்பந்தமானவைகளாகும். ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருந்தாலும் இந்த வகையான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். மேலும் அரசாங்கத்தின் செயற் திறனின்மைக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 853 முறைப்பாடுகளில் 502 முறைப்பாடுகள் பொலீஸுக்கு எதிரானவைகளாகும். எவ்வாறாயினும் மூன்றாவது அதிக முறைப்பாடுகளான தொழில்களுடன் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் 717

ஆனது முன்னர் அறிக்கைப்படுத்தப்பட்ட ஆண்டைப் பார்க்கிலும் கணிசமானளவினால் குறைவடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் அவ்வாறான வீழ்ச்சியைக் காண்பித்து பாடசாலைகளுக்கு அனுமதித்துக்கொள்ளல் போன்ற கல்வி தொடர்பான உரிமைகள் மீறப்படுதலுக்கு எதிரான முறைப்பாடுகள் ஒப்பீட்டு ரீதியில் குறைந்த மட்டத்தில் நிலவியது.

தனி நபர் சுதந்திரம் மீறப்படுதல் பிரிவினாள், தன்னிச்சைப்படி கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பான முறைப்பாடுகள் 2019 இல் 775 இலிருந்து 2020 இல் 910 வரை அதிகரித்துள்ளது. கைதிற்போது சித்திரவதை செய்தல் மற்றும் தன்னிச்சைப்படி கைது செய்தல் தடுத்து வைத்தல் சம்பந்தமாக தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் தொடர்பாக ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு சமமான வகையில், கைதாகியிருக்கும்போது மரணித்தல், நீதிமன்றத்திற்குப் புறம்பாக கொலைகள் பற்றிய முறைப்பாடுகள் மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகள் மீறப்படுதல் தொடர்பான முறைப்பாடுகளை மிகவும் நெருங்கிய வகையில் பரிசீலித்தல் அவசியமாகும். இந்தத் விடயங்கள் சம்பந்தமாக ஆணைக்குழு குறித்த அதிகாரிகளுடன் சில தலையீடுகளை மேற்கொண்டது. சித்திரவதைக்குட்படுத்தல் மற்றும் சட்ட விரோதமான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தலைத் தடை செய்தலுடன் தொடர்பான சட்டம் சம்பந்தமாக சட்டத்தை அமுல்படுத்தும் மற்றும் தடுத்து வைக்கும் அதிகாரிகளை அறிவுறுத்துவதன் முக்கியத்துவத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது.

அத்தியாயம் 1: ஆணைக்குழு

- 1.1 ஆணைக்குழு பற்றிய விபரம்
 - 1.1.1 தூர நோக்கு
 - 1.1.2 செயற்பணி
 - 1.1.3 அடிப்படைப் விழுமியங்கள்
 - 1.1.4 மூலோபாய ரீதியில் கவனம் ஈர்க்கப்பட வேண்டிய பகுதிகள்
 - 1.1.5 ஆணைக்குழுவின் இலச்சினை
- 1.2 ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் தன்மை மற்றும் விடயப் பரப
- 1.3 நிறுவனக் கட்டமைப்பு

1.1 ஆணைக்குழு பற்றிய விபரம்

1.1.1. தூர நோக்கு

பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் மற்றும் அனைவரதும் மனித உரிமைகளை மதித்து நடக்கும் ஒரு சமூகம்.

1.1.2. செயற்பணி

“இலங்கையில் மக்களின் இறைமையின் அடிப்படையிலமைந்த ஜனநாயகத்திற்குள் மனித உரிமைகள், மானிட மாண்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்தல் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் தலைமையை வழங்குதல்”

1.1.3. அடிப்படைப் விழுமியங்கள்

- மானிட மாண்புகளை மதித்து நடத்தல்
- பன்முகத்தன்மையை மதித்து நடத்தல்
- சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டாதிருத்தல்
- சமாதானம், உண்மை மற்றும் நீதி
- சுதந்திரம்
- பொறுப்புக்கூறல்
- சேவையாற்றுதல்
- பணிவு
- நேர்மை
- வெளிப்படைத்தன்மை

1.1.4. மூலோபாய ரீதியில் கவனம் ஈர்க்கப்பட வேண்டிய பகுதிகள்

ஆணைக்குழுவின் மூலோபாய செயற்பாட்டின் மையப் பகுதிகளாவன:

- HRCSL இன் அணுகுமுறை மற்றும் அதன் சேவைகளை அனைத்து மக்களுக்கும் விசேடமாக ஏழைகள் மற்றும் விளிம்பில் வாழும் மக்களுக்கு வழங்கல்
- HRCSL இல் மற்றும் அதனூடாகப் போன்றே அதன் சேவைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக பாலின சமத்துவம் பிரதானமாக பேணப்படுகின்றது.
- HRCSL இல் மற்றும் அதன் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மூலமாக பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ளல் மற்றும் அவற்றுக்கு மதிப்பளித்தல்.

HRCSL இன் மேலதிக மூலோபாய செயற்பாட்டு மையத் துறைகளாவன:

- சித்திரவதை /தடுத்துவைத்தலின் போதான வன்முறை
- புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள்
- கல்வி, சுகாதாரம் மற்றும் காணி உரிமைகள் உட்பட்ட பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள்
- பாலினம் சார்ந்த பிரச்சினைகள்
- சிறுபான்மையினரின் உரிமைகள்
- மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள்
- அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மீட்பு
- இயலாமையுடையவர்களின் உரிமைகள்
- ஓரினச் சேர்க்கையாளர்கள், இரு பாலினத்தவர்கள், பாலினமாற்றத்திற்குட்படுபவர்களின் உரிமைகள்
- முதியவர்களின் உரிமைகள்
- கைதிகள் மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோர்

1.1.5. ஆணைக்குழுவின் இலச்சினை

தேசிய மட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவிப்பதற்கான பொறுப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலச்சினையூடாக வெளிப்படுத்தப்படுகின்றது. இலச்சினையின் நீல நிறமானது மனிதர்களின் உயிரோட்டம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றது. இரு கைகள் பாதுகாப்பை வெளிப்படுத்துவதுடன், உலகளாவிய மனித உரிமைகளின் மீதான நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச மட்டத்திலான பாதுகாப்பையும் வெளிப்படுத்துகின்றது. தேசிய மட்டத்திலான பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுப்பதற்கான தேவைப்பாட்டை இலங்கை வரைபடத்தினூடாக வெளிப்படுத்தப்படுகின்றது. ஒரு பெண், ஒரு ஆண் மற்றும் ஒரு பிள்ளை என்பவற்றிலிருந்து மனித உரிமைகள் பாதுகாப்பு அனைவருக்கும் சமமென்பதை எடுத்தியம்புகின்றது.

1.2 அதிகாரத்தின் தன்மை மற்றும் விடயப் பரப்பு

HRCSL என்றால் நாட்டில் மனித உரிமைகளை விருத்தி செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் தாபிக்கப்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுவொன்றாகும். இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகள் சம்பந்தமாகவும் ஆணைக்குழு கவனத்தைச் செலுத்தியுள்ளதன் இந்தக் கடப்பாடுகளுக்கமைய நாடு நடவடிக்கை மேற்கொள்வதனை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 1996 ஆம் ஆண்டில், 1996 இன் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுச் சட்டத்தின் ஊடாக தாபிக்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட ரீதியான அமைப்பு மற்றும் செயற்பாட்டுக் கோட்பாடுகள் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக

ஆணைக்குழுவொன்றாக குறிப்பிடப்பட்டிருப்பினும் அது அரசியல் யாப்பின் கீழ் முறையாக தாபிக்கப்படவில்லை. ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதியவர்களால் நியமிக்கப்படுகின்றனர். ஆணைக்குழு பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

சட்டத்தின் கீழ் ஆணையாளர்கள் மூன்று (03) வருடங்கள் பதவி வகிப்பதுடன், மீண்டும் நியமிக்கப்படுவதற்கான தகைமையையும் பெறுகின்றனர். சட்டத்தின் 4 ஆவது பிரிவின் கீழ், உயர் நீதிமன்றத்தின் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளை நீக்குவதற்குச் சமமான நடைமுறை பின்பற்றப்படுதல் ஊடாக ஆணையாளர்களின் பதவிக் காலம் சம்பந்தமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுடன் தொடர்பாக ஆணைக்குழுவின் நீதிமன்றத் தத்துவத்தை சட்டம் ஏற்றுக்கொள்கின்றது. அடிப்படை உரிமைகள் என்றால், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் III ஆவது அத்தியாயத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சில சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் போன்றே பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியிலான உரிமைகளுமாகும். “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தனை (ICCPR) மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் சம்பந்தமான சர்வதேச பொருத்தனையினால் (ICESCR) பிரகடனப்படுத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள்” ஆக இருப்பதுடன் அதனுடாக தேசிய ரீதியிலான தரங்கள் இலங்கையின் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுடன் இயைந்துள்ளனவா என்பதனை உறுதிப்படுத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது.

ஆணைக்குழுவின் சட்ட ரீதியான பணிகள் (சட்டத்தின் 10 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம்) :

- அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக அரசியலமைப்புச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய செயற்படுவதனை உறுதிப்படுத்தல் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அவற்றைப் பின்பற்றுதல் மற்றும் மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகளை புலனாய்வு செய்தல் மற்றும் விசாரணைகளை நடாத்துதல்
- அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது மீறப்படவுள்ள உரிமைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல் மற்றும் தலையீடு செய்து அல்லது இணக்கப்படுத்தல் ஊடாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல்
- அடிப்படை உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பதற்காக சட்டரீதியிலான மற்றும் நிர்வாகம் சார்ந்த கட்டளைகள் மற்றும் நடைமுறைகளை தயாரிப்பதில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் உதவுதல்
- தேசிய சட்டங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகள், சர்வதேச மனித உரிமைகள் இணக்கப்பாடுகள் மற்றும் தரங்களுடன் இயைந்திருப்பதனை

உறுதிப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை முன்வைத்தல்.

- மனித உரிமைகள் துறையின் உடன்படிக்கைகள் மற்றும் வேறு சர்வதேச ஒப்பந்தப் பத்திரங்களுக்கு பங்களிப்புச் செலுத்தல் மற்றும் இணக்கப்பாட்டை தெரிவிப்பதன் தேவைப்பாடு சம்பந்தமாக அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்தல் மற்றும்
- மனித உரிமைகள் சம்பந்தமாக அறிவுறுத்துவதனை ஊக்குவித்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கல்வியை மேம்படுத்தல்

சட்ட ரீதியான அலுவல்களை நிறைவேற்றுவதற்காக (சட்டத்தின் 11 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம்) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள்

- அடிப்படை உரிமைகள் மீறல்கள் அல்லது மீறப்படவுள்ளமை தொடர்பான மீறல்கள் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ளல்.
- ஆணைக்குழுவினால் அதற்குரிய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆணைக்குழு கருதும் மாகாண மட்டத்திலான சில உப குழுக்களை நியமித்தல்.
- அடிப்படை உரிமைகள் மீறலொன்று அல்லது தொடர்புடைய மீறலொன்று தொடர்பான நீதிமன்றமொன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்குடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு அந்த நீதிமன்றத்தின் அனுமதியுடன் தலையீட்டை மேற்கொள்ளல்.
- நீதிமன்ற ஆணையொன்றின் ஊடாக அல்லது வேறு விதத்தில் தடுத்துவைத்திருக்கும் நபர்களின் நலனோம்புகை தொடர்பாக கண்காணித்தல், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களை நிதமும் பரிசீலித்தல் மற்றும் அவர்களுடைய நிலைமைகளை மேம்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைத்தல்.
- உயர் நீதிமன்றத்தினால் ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் ஏதேனுமொரு விடயம் சம்பந்தமாகவும் ஆணைக்குவினால் மேற்கொள்ளப்பட வேண்டுமென உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படும் கட்டளை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.
- நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவதனுடாக மனித உரிமைகள் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடல், மற்றும் மனித உரிமைகள் பற்றிய அறிவை விருத்திசெய்தல் மற்றும் அவ்வாறான ஆராய்ச்சிப் பெறுபேறுகளை சமூகத்தில் பிரசித்தப்படுத்தல் மற்றும் பகிர்தல்.
- ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டை மேற்கொள்ளும் அதிருப்திக்கு ஆளாகிய ஒருவருக்கு அல்லது அதிருப்திக்கு ஆளாகியுள்ள ஒருவர் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் ஒருவருக்கு அவரால் நியாயமான வகையில் மேற்கொள்ளப்பட்ட செலவை ஈடு செய்யுமுகமாக தேவையான தொகையொன்றை ஆணைக்குழுவின் தந்துணிபின் பிரகாரம் வழங்குதல்.
- ஆணைக்குழு தனது அலுவல்களை மேற்கொள்வதற்குத் தேவையான அல்லது பொருத்தமான அல்லது அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளல்.


1.3 நிறுவனக் கட்டமைப்பு

நிறுவனத்தின் உச்சத்தில் தவிசாளர் மற்றும் ஆணையாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழுவின் சபை காணப்படுகின்றது. ஆணைக்குழுவின் சட்ட ரீதியான அதிகாரத்தை அமுல்படுத்துவதற்காக அது கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும். சபைக் கூட்டம் மாதாந்தம் நடைபெறும். 2015 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பதவிக் காலம் 2020 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அதன் காரணமாக அதிமேதகு ஜனாதிபதியவர்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தவிசாளர் மற்றும் ஆணையாளர்களை நியமித்தார்.


தற்போது ஆணைக்குழு 148 பேர்களைக் கொண்ட ஆளணியைக் கொண்டுள்ளது. அது 04 பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அந்தப் பிரிவுகளாவன: விசாரணை மற்றும் புலனாய்வு (I&I) இ கல்வி மற்றும் விசேட திட்டங்கள் (ED&SP), ஆராய்ச்சி மற்றும் மேற்பார்வை (R&M) , நிர்வாகம் மற்றும் நிதி (A&F) ஆகிய பிரிவுகளாகும். தேவையான ஆளணி அங்கத்தவர்களை ஆட்சேர்த்துக் கொள்வதற்கு ஆணைக்குழுவினால் இயலுமாகியவுடன் சர்வதேச தொடர்புகள் பிரிவும் (IR) நடைமுறைப்படுத்தப்படும். அனைத்துப் பிரிவுகளுக்கும் பணிப்பாளரொருவர் தலைமை வகிப்பதுடன் தவிசாளர் மற்றும் / அல்லது ஆணையாளரொருவர் / ஆணையாளர்களால் கண்காணிக்கப்படுகின்றது.

அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் பிராந்திய ஒருங்கிணைப்பாளரொருவர் தலைமை வகிப்பதுடன், தவிசாளர் மற்றும் / அல்லது ஆணையாளரொருவர் / ஆணையாளர்களால் மேற்பார்வைக்குட்படுத்தப்படுகின்றது. மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆணைக்குழுவின் அலுவல்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதேச மட்டத்தில் செயற்படுகின்றது. மக்களில் அநேகமானோர் பிராந்திய மற்றும் உப அலுவலகங்களினூடாக ஆணைக்குழுவை நாடுகின்றனர். அதனால் ஆணைக்குழுவின் பணிப்புக்களை பயன்மிக்க வகையில் நிறைவேற்றும்போது பிராந்திய மற்றும் உப அலுவலகங்களினால் முக்கியமான அலுவல்கள் நிறைவேற்றப்படுவதுடன் மக்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்துதலையும் தாண்டி, முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளல் மனித உரிமைகள் மீறப்படல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரித்தல், மனித உரிமைகள் மீறப்படல் தொடர்பாக கலந்துரையாடுதல், பிணக்குகளைத் தீர்ப்பதற்கான தலையீட்டை மேற்கொள்ளல், மனித உரிமை மீறல்கள் தொடர்பான பரிந்துரைகளை தலைமை அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்தல், மேற்பார்வை அலுவல்களை மேற்கொள்ளல் என்ற ரீதியில் இந்த அலுவலகங்கள் விரிவான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு



இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு



உள்ளக கணக்காய்வு

அத்தியாயம் 2: ஆண்டின் மீளாய்வு

- 2.1 முக்கிய அடைவுகள்
 - 2.1.1 புலனாய்வுகள் மற்றும் விசாரணைகள்
 - 2.1.2 வெளிவாரி நிகழ்ச்சித் திட்டங்கள்
 - 2.1.3 நிறுவனம் சார்ந்த அபிவிருத்தி
- 2.2 அரசாங்கத்திற்கான பரிந்துரைகள்
- 2.3 மறுசீரமைப்புக்கான ஏனைய ஆலோசனைகள்
- 2.4 ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையில் இலங்கை
இராணுவத்தினரை ஈடுபடுத்தல்
- 2.5 சவால்கள்

ஆண்டின் மீளாய்வு

2.1. முக்கிய அடைவுகள்

இந்த அத்தியாயத்தின் ஊடாக 2020 ஆம் ஆண்டில் ஆணைக்குழுவின் பிரதான சில அடைவுகள் சம்பந்தமான பொழிப்பு முன்வைக்கப்படுகின்றது.

2.1.1. புலனாய்வுகள் மற்றும் விசாரணைகள்

ஆணைக்குழுவுக்கேயுரிய முறைப்பாடுகள் பொறிமுறை மற்றும் சொந்தப் பிரேரணை (Suo/Moto) முறைப்பாடுகளை வழிநடாத்துதல் செயல்முறை ஊடாக அநேகமானோருக்கு உதவியுள்ளது. (முறைப்பாடுகள் வகை சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு 3 ஆவது அத்தியாயத்தைப் பார்க்கவும்). பல சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவி புரிவதற்கு ஆணைக்குழுவுக்கு முடியுமாக இருந்ததுடன் குறைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் பொருத்தமான அமைப்பு ஆணைக்குழுவல்ல என உணர்ந்த சந்தர்ப்பங்களில் முறைப்பாட்டாளர்களை ஏற்புடைய நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மனித உரிமைகள் மீறப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையிலான பரிந்துரைகளை வெளியிடுவதற்கு ஆணைக்குழுவின் மூல சட்டத்தின் 15 ஆவது பிரிவின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதைப் போன்றே பிரச்சினையொன்று சம்பந்தமாக ஆணைக்குழு தனது அனைத்துத் தரப்புக்களையும் அழைத்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கலந்துரையாடி துரிதமாக மற்றும் முறை சாராத விதத்தில் தீர்வுகளை இனங்கண்டு கொள்வதற்கான தளமொன்றை ஏற்படுத்துவதனுடாக தலையீட்டை மேற்கொள்ளல் மற்றும் சமரசத்தினூடாக பிணக்குகளைத் தீர்ப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றது.

2020 இல் ஆணைக்குழுவுக்கு 6417 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன் அவற்றில் 3657 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டன (கடந்த ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் உட்பட). நிறைவு செய்யப்பட்ட 3657 வழக்குகளில் 635 வழக்குகளை சிறப்பான வகையில் இணக்கப்படுத்தி நிறைவு செய்ய முடியுமாகியது. ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்ட தனி நபர் முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆணைக்குழு 60 பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அது முன்னைய ஆண்டுகளைப் பார்க்கிலும் குறைவாக இருந்தாலும், கொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாயம் மேற்கொள்ள வேண்டியேற்பட்ட அலுவலகங்களை மூடியமை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்ற குறித்த காரணங்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் தலையீடு அதிகரித்தமையினால் ஏற்புடைய அலுவலர்களின் கவனம் வேறு பக்கம் செலுத்தப்பட்டமை காரணமாகுமெனக் குறிப்பிட முடியும்.

▪ **மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்**

மஹர சிறைச்சாலையில் சில கைதிகள் இறக்க நேரிட்டமை மற்றும் ஏனைய கைதிகளுக்கு மற்றும் சிறைச்சாலை அலுவலர்களுக்கு பாரிய காயங்களை ஏற்படுத்திய குழப்ப நிலைமை சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற செய்தி அறிக்கைகளுக்கமைய ஆணைக்குழுவினால் சொந்தப் பிரேரணை விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டது. கொவிட் 19 தொற்று ஏற்பட்ட கைதிகள் அதிகமாக இருந்த ஏனைய சிறைச்சாலைகளிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு கைதிகளை மாற்றுவதாக ஏற்பட்ட வதந்தி காரணமாக குழப்ப நிலையையொன்று ஏற்பட்டதாக அறியக் கிடைத்தது. 2020 நவம்பர் 30 மற்றும் திசம்பர் 01 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட நிகழ்வுகளின் தன்மையைக் கண்டறிவதற்காக விடயங்களைக் கண்டறிவதற்கு மற்றும் அவதானிப்பு என இரண்டு செயற்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தடுத்து வைத்திருக்கும் இடங்களுக்கு இடையூறுகளின்றிய பிரவேசத்தை வழங்கும் ஆணைக்குழுவின் சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருந்தும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுவின் அலுவலர்களுக்கு அந்த இடத்திற்குள் பிரவேசித்து கைதிகளுடன் பேசுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. இந்த விஜயங்களின்போதான கண்டறிதல்களின் அடிப்படையில் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமுகமாக இடைக்காலப் பரிந்துரைகள் ஏற்புடைய அலுவலர்களுக்கு வெளியிடப்பட்டன.

மேலும், இறந்த கைதிகள், காயமுற்றோர், கொவிட் 19 தொற்றுக்குள்ளான கைதிகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கைதிகள் என கைதிகள் தொடர்பான பெயர்ப் பட்டியலொன்றை தயாரித்துத் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் (CGP) கோரிக்கை விடுக்கப்பட்டது. இறந்த 11 சிறைக் கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் சிகிச்சையளிக்கப்பட்ட சிறைக் கைதிகள் பற்றிய அறிக்கையையும் பெற்றுத் தருமாறு கொழும்பு வடக்கு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு (JMO) பணிப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கடிதப் பரிமாறல்களின்போது பிரேதங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு பகுதியாக இருப்பதனால் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பிரேதங்களை ஏற்புடைய ஒழுங்கு விதிகளுக்கமைய தகனம் செய்ய வேண்டியிருப்பினும் அவை அவசியமாக இருப்பதனால் அவற்றை தகனம் செய்யாமல் சுகாதார முறைப்படி பாதுகாக்க வேண்டியிருந்தது. அத்தோடு கொவிட் 19 தொற்றுக்குள்ளான நபர்களின் பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்கான நிபுணத்துவ அறிவு மற்றும் வசதிகளைக் கொண்டுள்ள கொட்டிகாவத்தையில் அமைந்துள்ள தொற்று நோய் வைத்தியசாலையின் பிணவறைக்கு (Mortuary) பிரேதங்களை கொண்டுசெல்வதற்கு நீதிபதியவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் சட்ட வைத்திய அதிகாரியிடம் வேண்டிக்கொள்ளப்பட்டது. இறந்த 11 கைதிகளின் பிரேதங்களை கொட்டிகாவத்தை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிபதியவர்கள் கட்டளை பிறப்பித்தமையினாலும், பிரேத பரிசோதனையை பன்முக நிபுணத்துவக் குழுவொன்றினூடாக மேற்கொள்வதற்கும் பணிப்பு விடுக்கப்பட்டமையின் காரணத்தினால் இறந்த 11 கைதிகளின் பிரேத பரிசோதனை இதுவரை நிறைவு

செய்யப்படவில்லையென சட்ட வைத்திய அதிகார ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். அதற்குச் சமமான அறிக்கையொன்றை நீதிபதியவர்களும் கோரியிருப்பதனால் அறிக்கையைத் தயாரிப்பதற்கு மேலதிக காலமொன்று தேவைப்படுவதனால் ஆணைக்குழுவுக்குத் தேவைப்படும் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு காலத்தைப் பெற்றுத் தருமாறு சட்ட வைத்திய அதிகாரி மேலும் கோரினார். இது தவிர காயமடைந்த கைதிகளுக்கு வைத்தியர்கள் சிலர் சிகிச்சையளித்துள்ளதூடன் மேலும் சிலரை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றியிருப்பதாகவும், எனவே நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த ஒவ்வொரு வைத்தியருடனும் கலந்துரையாடி றாகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சிறைக்கைதிகள் தொடர்பான அறிக்கைகளை மாத்திரம் சமர்ப்பிக்க முடியுமெனவும் அவர் அறிவித்தார். இந்த விசாரணை 2020 ஆம் ஆண்டின் இறுதியிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

2.1.2 வெளிவாரி நிகழ்ச்சித் திட்டங்கள்

கொவிட்-19 தொற்று நோய் காரணமாக எதிர்பார்த்த தடைகளையும் கவனத்திற்கொள்ளாமல் மனித உரிமைகள் பற்றிய தெளிவை ஊக்குவித்தல் மற்றும் மனித உரிமைகள் பற்றிய சிக்கல்கள் சம்பந்தமாக பொது மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக ஆணைக்குழுவினால் பல்வேறு பிரச்சார நிகழ்ச்சித் திட்டங்கள் சிறப்பான வகையில் நடாத்தப்பட்டன. வெளிவாரியாக மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்களிடையே உரைகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளடக்கப்பட்டன.

▪ 2020 நினைவு தின வைபவங்களுக்கான மெய்நிகர் நிகழ்வுகள்

2020 ஆம் ஆண்டில் சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம் ஆணைக்குழுவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கான காரணம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முதற் தடவையாக கொவிட் - 19 தொற்று நோயுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அனுசரணை வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடாத்தியமையாகும். “இலங்கையில் சித்திரவதை மற்றும் ஏனைய சமூகம் சார்ந்த வன்முறை : ஒரு பிரிவின் தோற்றம்?” எனும் தொனிப் பொருளின் கீழ் 2020 யூன் 26 ஆம் திகதி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இரண்டு கருத்தரங்குகள் இணையவழியினூடாக நடாத்தப்பட்டது. இந்தத் தொனிப் பொருளைத் தெரிவு செய்தமைக்கான காரணம், அநேகமாக பல்வேறு விதமான சமூகம் சார்ந்த வன்முறைகளில் பொதுத் தன்மையொன்று இருப்பதாகவும், பல்வேறு பிரிவுகளிடையே காணப்படும் தொடர்புகளைக் கவனத்திற்கொண்டு சமூகத்தில் நிலவும் வன்முறைகளுக்கு பதில் அளிப்பதற்காக (எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சகல விதத்திலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதனை புரிந்து கொண்டமையினாலாகும்.



கொவிட் - 19 தொற்று நோய் நிலைமையின்போது கல்விக்கான சம வாய்ப்பு சம்பந்தமான முக நூல் பக்கத்தினூடாக வெளியிடப்பட்ட செய்தி

ஆணைக்குழுவுக்கான முன்னோடி நடவடிக்கையொன்றாக, 2020 சர்வதேச மனித உரிமைகள் தினம் டிஜிட்டல் முறையில் விழிப்புணர்வூட்டல் செயற்பாடொன்று ஆரம்பிக்கப்பட்டது. கொவிட் - 19 தொற்று நோய் சம்பந்தமாக கருப்பொருள் சார்ந்த வகையில் கவனம் ஈர்க்கப்பட்ட இந்த செயற்பாடு தொற்று நோய்க்குப் பின்னரான மீளமைப்பு நடவடிக்கைகளின்போது மனித

உரிமைகளின் முக்கியத்துவம் சம்பந்தமாக கவனத்தைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. #recoverbetter #standup4humanrights எனும் ஹேஷ் குறிச்சொல்லை (hash tag) பயன்படுத்தி ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட முக நூல் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கின் ஊடாக இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

2.1.3 நிறுவனம் சார்ந்த அபிவிருத்தி

▪ புதிய இணையத்தளத்தை ஆரம்பித்தல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது புதிய இணையத்தளத்தை 2020 பெப்ரவரி 25 ஆம் திகதி ஆரம்பித்தது. மேம்படுத்தப்பட்ட வாசகர் நேய முகப்பைக் கொண்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையத்தளமானது மேம்படுத்தப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு மற்றும் ஆணைக்குழுவின் தலையீடுகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இணையத்தளத்தின் உயர் செயற்பாடு காரணமாக புதியவர்களுக்கு ஆணைக்குழுவுடன் எவ்விதச் சிரமமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மற்றும் முறைப்பாட்டாளர்களுக்கு சிறப்பான வகையில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

▪ தற்போதைய ஆளணியை உள்ளீர்ப்புச் செய்தல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 2018 மே மாதத்தில் அதன் அனைத்து ஊழியர் பதவிகளுக்குமான ஆட்சேர்ப்பு நடைமுறைக்கான (SoR) இறுதி அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டமை மற்றும் 2019 இல் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் (DMS) பரிந்துரையின் கீழ்

தற்போதைய ஆளணியை உள்ளீர்ப்புச்செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஆணைக்குழுவின் 2020 இல் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கமைய அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் பதவிகளுக்காக அதன் தற்போதைய மொத்த ஆளணியும் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டது. அதன் பெறுபேறாக மனித வளங்கள் மற்றும் ஆணைக்குழுவின் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக ஆணைக்குழுவின் 2020 ஆம் ஆண்டில் பதவி வெற்றிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. (பதவிகள் மற்றும் வெற்றிடங்கள் சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு 7.2 அத்தியாயத்தைப் பார்க்கவும்.)

▪ **பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை சம்பந்தமான மேற்பார்வையை மேம்படுத்தல்**

முடிவடைந்த ஆண்டுகளில் புலனாய்வு மற்றும் விசாரணைகள் (I&I) பிரிவை மறுசீரமைத்தல் ஊடாக கிடைக்கப்பெற்ற வெற்றிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்போது முகங்கொடுக்கும் தடைகளை நீக்குவதற்காக தாபன விதிக் கோவையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை முன்வைத்து ஆணைக்குழுவின் 2020 ஆம் ஆண்டில் அரக்சாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது. ஆணைக்குழுவின் பரிந்துரை செய்யப்படும் எந்தவொரு அதிகாரி அல்லது நபர் அந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கை சம்பந்தமாக ஆணைக்குழுவுக்கு அறிக்கைப்படுத்துமாறு கோருதல் அதன் சட்டத்தின் கீழ் விதித்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கிணங்க ஆணைக்குழுவுக்கு அறிக்கைப்படுத்தலானது அவ்வாறான அனைத்து நபர்களினதும் பொறுப்பாகுமெனவும் ஆணைக்குழுவின் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிக்கைப்படுத்துவதற்குத் தவறுமிடத்து அல்லது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அல்லது எடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லையென ஆணைக்குழு கருதினால் இலங்கையின் ஜனாதிபதியவர்களுக்கு அது பற்றி அறிக்கைப்படுத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சில அரசு உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்ற வியடம் ஆணைக்குழுவின் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சீர்தர செய்வதற்கான முறையொன்றாக நியாயமான காரணமின்றி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தவறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் தவறான நடத்தை சம்பந்தமாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடியுமான வகையில் தாபன விதிக் கோவையில் திருத்தத்தை மேற்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டது. (பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து 4.3 இணைப் பார்க்கவும்)

2.2 அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள்

2020 ஆம் ஆண்டில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மனித உரிமைகளுடன் தொடர்பான பிரச்சினைகள் பற்றி அரசாங்கத்திற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பாக தலையீட்டை மேற்கொள்ளுதல் அவசியமெனக் கருதியது

- விசேட செய்திகள், வழமையான செய்தியறிக்கைகள் மற்றும் அரசாங்க அறிவித்தல்களை ஒளி பரப்பும்போது தொலைக்காட்சி அலைவரிசைகளில் சமிக்ஞை மொழியைப் பயன்படுத்தல்.

விசேட செய்திகள், வழமையான செய்தியறிக்கைகள் மற்றும் அரசாங்க அறிவித்தல்களை ஒளி பரப்பும்போது அதே நேரத்திலேயே சமிக்ஞை மொழி ஒளி பரப்பையும் மேற்கொள்ளுமாறு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் அறிவிக்குமாறு ஆணைக்குழுவினால் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கொவிட் - 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்கள் பற்றிய செய்திகளின் சமிக்ஞை மொழிபெயர்ப்பு தமக்குக் கிடைக்காமையினால் அந்தத் தகவல்கள் தமக்குக் கிடைப்பதில்லையென இலங்கை செவிப்புலனற்ற பிரஜைகளால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக ஆணைக்குழுவினால் அரசாங்க தகவல் திணைக்களத்திடம் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

- வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு எதிராக சட்டத்திற்கமைய கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தேவைப்பாடு

கொவிட் - 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலீஸ் சிரமம் பாராது மேற்கொண்ட சேவைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், கொவிட் - 19 தொற்று நோய் நிலைமையின்போது வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்குமாறு ஆணைக்குழுவினால் பதில் கடமை பொலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கொவிட் 19 நிலைமையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிடப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் சம்பந்தமாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதாப் பரிமாற்றங்களில் குறிப்பிட்டிருந்தது. அவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சுக்கள் காரணமாக ஏற்பட முடியுமான அமைதியின்மையை தடுத்தல் அத்தியாவசியமாக இருப்பதனால் 2007 இன் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சட்டத்தின் 3 ஆவது பிரிவுக்கமைய அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களுடைய தராதரத்தைப் பொருட்படுத்தாது கடும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழுவினால் பொலீஸ் மா அதிபரிடம் வேண்டிக்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் ஆணைக்குழுவினால்

வெளியிடப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பான வழிகாட்டல்கள் மீது கவனம் ஈர்க்கச் செய்யப்பட்டது.

▪ **ஜனநாயகத்தில் கருத்து வெளிப்படுத்தல் சுதந்திரத்தை வரையறுத்தல் : சட்ட ரீதியான சமநிலையைப் பேணி வருவதன் தேவைப்பாடு**

2020 ஏப்ரல் 25 ஆம் திகதிய கடிதத்தினூடாக சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்ட கூற்றுக்களின் அடிப்படையில் விசேடமாக கொவிட் - 19 தொற்று நோய் பரவும் சூழலில் செயற்படும் விதத்தின் அடிப்படையில் பொலீஸாரினால் பல கைதுகள் இடம்பெறுவதனை அவதானிக்க முடியுமாக இருப்பதாக ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டது. அவசர சந்தர்ப்பத்தில்கூட ஜனநாயக நாடொன்றில் பேச்சு சுதந்திரம் மற்றும் வேறு ஏனைய உரிமைகளை வரையறுப்பதற்காக எடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் சட்ட வரையறைக்குள் அதாவது அரசியலமைப்பு மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்குட்பட்ட வகையில் மேற்கொள்ளப்படல் வேண்டுமென பொலீஸ் மா அதிபர் தெரிவிக்கின்றார். சட்டபூர்வத் தன்மை, சமவுரிமை மற்றும் பாடுபாடு காட்டாமை ஆகியன பற்றிய சோதனைகளுக்கு உரிமைகள் சம்பந்தமான வரையறைகள் இயைந்திருத்தல் வேண்டுமென சட்டங்களினால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதன் இது சம்பந்தமாக இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் நிலையான நீதித்துறைக் கோவையினூடாக வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அரசியலமைப்பு மற்றும் எமது சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகள் எனும் இரண்டு விடயங்களும் அவசர நிலைமைகளின்போது மனித உரிமைகள் தொடர்பான பாதுகாப்புக்கு அல்லது சட்டத்தின் ஆதிக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக மேலும் வலியுறுத்தப்படுகின்றது. எனவே முழு நாடும் முனடனொருபோதுமில்லாதவாறு பொது சுகாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுத்திருக்கும்போது அச்சத்தை ஏற்படுத்த முடியுமான மற்றும் பொது அமைதிக்கு மற்றும் பொது சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியுமான பிழையான தகவல்களை சட்ட ரீதியில் தடுப்பதற்கான தேவையை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இனங்கண்டுகொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவ்வாறான கைதுகள் சட்ட ரீதியானதாக இருத்தல் வேண்டுமெனவும், தன்னிச்சையான மற்றும் நியாயமற்றதாக இருக்கக் கூடாதெனவும், பாடுபாடு காட்டப்படக் கூடாதெனவும் ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்பட்டது. அதனால் குறித்துரைக்கப்பட்ட செயற்பாட்டுத் தேவைப்பாடுகளுடன் இயைந்திருப்பதாக உறுதிப்படுத்தல் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கைதும் சட்ட ரீதியானதென்பதனை உறுதிப்படுத்துவதற்காக அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் சம்பந்தமான சட்டபூர்வத்தன்மையை மீளாய்வு செய்யுமாறு ஆணைக்குழுவினால் பொலீஸ் மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதிகாரிகளை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக பொலீஸ் ஊடகப் பிரிவினால் ஊடக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த ஆணைக்குழு, அந்த எச்சரிக்கையானது பொது மக்களின் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு பாரிய வகையில் பாதிப்புச் செலுத்துவதனால் அது தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்படுவதாக தெரித்தது. எனவே அரசு உத்தியோகத்தர்கள் அல்லது கொள்கை சம்பந்தமாக விமர்சித்தல் தொடர்பாக கைது செய்தல் அரசியலமைப்புக்கு முரணானதென ஆணைக்குழுவினால்

சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசன (ICCPR) சட்டத்தின் 3 ஆவது பிரிவுக்கமைய பாதுகாப்பு காட்டாமல் அனைத்துப் பிரஜைகளுக்கும் பாதுகாப்பை வழங்கி நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்தல் அத்தியாவசியமென சுட்டிக்காட்டப்படுகின்றது.

▪ **பொலீஸாரின் கட்டுக்காவலின் போதான நபர்களின் மரணங்கள் அதிகரித்தல்**

பொலீஸாரின் கட்டுக்காவலின் சந்தேக நபர்களின் மரணங்கள் அதிகரித்திருப்பதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அவதானிக்கப்பட்டது. ஆணைக்குழு தனது சொந்தப் பிரேரணை தத்துவத்தை நடைமுறைப்படுத்தி 2020.10.21 ஆம் திகதிய கடிதத்தினூடாக இந்த விடயம் சம்பந்தமாக ஆணைக்குழுவின் அவதானிப்புக்களை தெளிவுபடுத்தி விபரமான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலீஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டிருக்கும் கைதிகளின் சிறப்பான இருப்பு சம்பந்தமாக பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சட்ட ரீதியான அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்பட்டது. இது சம்பந்தமான சொந்தப் பிரேரணை விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன.

▪ **மறியலிலுள்ள நபரொருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருதல்.**

ரிமான்ட் (மறியலிலுள்ள) கைதியாக இருக்கும் பாத்திமா சாதியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு 2020.11.10 ஆம் திகதிய கடிதத்தினூடாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடாத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்ததன் பின்னர் திருமதி சாதியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற சில முறைப்பாடுகளுக்கமையே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. பாத்திமா சாதிய சஹ்ரானின் மனைவியாவார். கொவிட் - 19 தொற்று ஏற்பட்டதன் பின்னர் சிகிச்சைக்காக சிறைச்சாலைக்கு வெளியே சிகிச்சை நிலையத்திற்கு மாற்றியதன் பின்னர் திருமதி சாதியா தங்கியிருக்கும் இடம் மற்றும் தற்காலிகமாக அவருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக அவர்களுடைய அவதானிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உட்பட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமான விபரங்களை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு மேலும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

▪ **கொவிட் - 19 தொற்று நோயிலிருந்து சிறைக் கைதிகளைப் பாதுகாத்தல் சம்பந்தமான பரிந்துரைகள்**

கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக சிறைக் கைதிகளின் சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய விடயம் சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தொற்று நோயின்போது விசேடமாக கவனத்திற்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பிரிந்துரைகள் விசேடமாக குறிப்பிடப்பட்டன. ஆணைக்குழு தனது சட்ட ரீதியான அதிகாரத்திற்கமைய பொது மக்களைப் பார்க்கிலும் சுதந்திரம் இழக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவதாகவும் வலியுறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே திணைக்களத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தமையினால் ஆணைக்குழு திருப்தியடைந்ததுடன், உரிய பிணைத் தொகையை வைப்புச் செய்ய முடியாமையினால் தொடர்ந்தும் மனியலில் இருக்கும் நபர்களை விடுவிப்பதற்காக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு துரித நடவடிக்கையெடுக்குமாறு திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. குற்றவாளிகளாக்கப்பட்ட கைதிகளின் சில வகைப்படுத்தல்கள் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையின் கீழ் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டது.

விசேடமாக சுகாதாரத்திற்கு கட்டும் அச்சுறுத்தலாக இருக்கும் காலப் பகுதியினுள் சிறைச்சாலைகள் கட்டமைப்பு முகங்கொடுக்கும் சவால்களை ஆணைக்குழு இனங்கண்டுள்ளது. பரிந்துரைகள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆணைக்குழுவுக்கு மீண்டும் அறிக்கைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது.

அதனுடன் இணையான வகையில் இலங்கையின் சிறைச்சாலைகள் கட்டமைப்பில் ஏற்பட முடியுமான கொவிட் 19 வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளுக்கான தேவைப்பாடு சம்பந்தமாக ஆணைக்குழு 2020 மார்ச் 27 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதியவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்தது. சிறைச்சாலைகள் மற்றும் ஏனைய தடுப்பு நிலையங்களில் கொவிட் - 19 தொற்று நோய்க்குத் தயாராகுதல், நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பினால் விசேட வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பிலான அந்தக் கடிதத்திற்கு (2020 மார்ச் 15 ஆம் திகதி) ஜனாதிபதியவர்களின் கவனம் ஈர்க்கப்பட்டதுடன் தொற்று நோயைக் கவனத்திற்கொள்ளப்பட்டதுடன், தொற்று நோயைக் கவனத்திற்கொண்டு குற்றவியல் நீதி செயற்பாட்டின் அனைத்துக் கட்டங்களிலும் (ஆரம்ப விசாரணை, வழக்கு விசாரணை, தண்டனை விதித்தல் மற்றும் தண்டனைக்குப் பின்னான பின்னூட்டல் கட்டங்கள் உட்பட) பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்துதல் வேண்டுமென அதனுடாக பரிந்துரை செய்யப்படுகின்றது. குறைந்த ஆபத்து மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் கைதிகள் (உ-ம்: கர்ப்பினிகள் மற்றும் குழந்தைகளையுடைய சிறைக் கைதிகள்) தொடர்பாக விசேட கவனத்தைச் செலுத்துமாறு வழிகாட்டலில் பரிந்துரை செய்யப்படுகின்றது. ஊடகங்கள் மூலமாக அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளதன் பிரகாரம் சிறிய தவறுகளுக்கு குற்றவாளிகளாக்கப்பட்டவர்களுக்கு மற்றும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மனியலில் இருக்கும் நபர்களுக்கு சட்ட உதவியைப் பெற்றுக்கொடுக்கும் முறைகளைக் கண்டறிவதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக ஜனாதிபதியவர்களைப் பாராட்டி தொற்று நோயின் எதிர்பாராத நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு இலங்கை அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் பிரகாரம் சில சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பை

வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அவரிடம் வேண்டிக்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக திருத்த நடைமுறைகளின் நோக்கங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லையென ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.

▪ **ஊரடங்குச் சட்டத்தை விதிப்பதனை முறைப்படுத்தல் சம்பந்தமான பரிந்துரைகள்**

2020 மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை மீறியமை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அதிகமானோர் மற்றும் வாகனங்கள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளதடன் அதன் பின்னர் கொவிட் - 19 தொற்று நோயைக் கவனத்திற்கொண்டு இந்த விடயம் சம்பந்தமாக பொது மக்களால் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்ட கவலையுடனான முறைப்பாடுகளுக்கமைய ஊரடங்குச் சட்டத்தை விதிப்பதனை முறைப்படுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலீஸ் மா அதிபருக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. கொவிட் - 19 தொற்று நோய் போன்ற அசாதாரண அவசர சுகாதாரம் சார்ந்த நிலைமைகளின்போது பொது சுகாதாரம் மற்றும் பொது மக்களின் நன்மை கருதி பயணக் கட்டுப்பாடுகளை வரையறைப்பதற்கான தேவைப்பாட்டை அங்கீகரித்து இலங்கையின் ஏற்புடைய சட்ட ரீதியான ஏற்பாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கட்டுப்பாடுக்கிணங்கிய வகையில் அவ்வாறான வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளதாவெனக் கண்டறிதல் மற்றும் அது சம்பந்தமாக அரசாங்கத்திற்குத் தேவையான பரிந்துரைகளை முன்வைத்தல் ஆணைக்குழுவின் கடமை என்பது ஆணைக்குழுவின் கருத்தாக இருந்தது.

நிலைமை சம்பந்தமாக விபரமான பகுப்பாய்வின் பின்னர், ஊரடங்குச் சட்டத்தை இரண்டு முறைகளில் ஒரு முறையாக முறைப்படுத்தல் வேண்டுமென ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டது. அதாவது ஜனாதிபதியவர்களால் வெளியிடப்படும் கட்டளையொன்றினூடாக மற்றும் பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் கீழ் வர்த்தமானியில் பிரசுரித்தல் ஊரடங்குச் சட்டத்தை விதிப்பதற்கு முடியுமான பலம்மிக்க முறையாக இருப்பதுடன் அப்போது அவசர நிலைமையொன்றை வெளியிட வேண்டியதில்லை. அவ்வாறில்லையெனில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் 3 (2) ஆம் பிரிவுடன் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரால் விதிக்கப்படும் ஒழுங்கு விதித்தல் ஊடாக ஊரடங்குச் சட்டத்தை விதிக்க முடியும். ஊரடங்குச் சட்டத்தை விதிக்கும்போது வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் ஏனைய அனைத்து விதமான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக முறையான வகையில் வெளியிடல் மற்றும் பொது மக்களுக்கு பிரசித்தப்படுத்தல் அத்தியாவசியமென ஆணைக்குழுவினால் அவதானிக்கப்பட்டது. கொவிட் - 19 தொற்று நோய் சம்பந்தமாக பொது சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு முரணாக செயற்படல் அல்லது பொதுவாக பொதுச் சுகாதாரத்திற்கு தீமை பயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளுக்கு பொது மக்கள் பொருள் கொள்ளக் கூடாதென ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

▪ தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறைப்படுத்தல் சம்பந்தமான வழிகாட்டல்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுகாதார அமைச்சருக்கு மற்றும் கொவிட் - 19 பரவுவதனைத் தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் பிரதானிக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறைப்படுத்தல் சம்பந்தமான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன. கொவிட் - 19 தொற்று நோய் போன்ற அசாதாரண அவசர சுகாதார நிலைமைகளின்போது பொது சுகாதாரம் மற்றும் பொது ஒழுங்கிற்கான தேவைப்பாட்டிற்காக பயண சுதந்திரம் மற்றும் மனிதர்களின் சுதந்திரத்தை வரையறுப்பதனை ஏற்றுக்கொள்வதாக ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியது. எவ்வாறாயினும் கொவிட் - 19 தொற்று நோய் பரவும் அச்சம் மீண்டும் தலைதாக்கி அதிக எண்ணிக்கையானோர் முகங்கொடுத்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டுடன் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவினால் அவதானிக்கப்பட்டது. “குறித்துரைக்கப்பட்ட அதிகார நிறுவனத்தினால்” அதிகார ஒப்படைப்புச் செயற்பாட்டின் வெளிப்படைத்தன்மை; தனிமைப்படுத்தல் நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இடங்கள் மற்றும் பெயரிடும் அதிகார நிறுவனங்களை பட்டியலிடுதல், தனிமைப்படுத்தலுக்கான காரணம், அவர்களை அழைத்துச் செல்லும் இடம் மற்றும் தனிமையாக இருக்க வேண்டிய காலம் உட்பட்ட தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பான முறைமையொன்றை உருவாக்குதல். தனிமைப்படுத்தல் நிலையங்களில் வெளிவாரியான பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலைக் கையாளும் நபர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஊடகங்களுக்கு அறிவிப்பதனைத் தடை செய்தல், தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ள நபர்கள் கடும் வைரஸ் நோய்க்கு ஆளாகியுள்ள துரதிவழிபாட்டிற்காரர்கள் எனவும் அவர்களை தவறிழைத்தவர்கள் என பொது மக்களின் பார்வைக்குட்படுத்தலாகாது போன்ற விடயங்கள் வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் காலப் பகுதியை சம்பளத்துடனான/கடமை விடுமுறையாக கருதுவதனை உறுதிப்படுத்தல், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் குடும்பத்திற்கு நிதி அல்லது ஏனைய உதவிகளை உறுதிப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை காரணமாக குடும்பங்களில் ஆபத்துக்குள்ளாக முடியுமான தங்கி வாழ்பவர்கள் எஞ்சியிருந்தால் உரிய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தல் உட்பட ஆபத்துக்கு ஆளாக முடியுமான நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதனை கிராம உத்தியோகத்தர்கள் உறுதிப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் ஊடாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளினால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முடியுமென ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.

- **இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக கொவிட் - 19 பயணக் கட்டுப்பாடுகளை வரையறுத்ததன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை புலம்பெயர்ந்தவர்களை திருப்பியழைத்தல்**

கொவிட் - 19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய ஆணைக்குழு 2020 நவம்பர் 26 ஆம் திகதிய கடிதத்தினூடாக அதிமேதகு ஜனாதிபதியவர்களிடம் இது தொடர்பில் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இந்த முறைப்பாட்டாளர்கள் விமானப் பயணக் கட்டணத்தைச் செலுத்தி தேவையான பீசீஆர் பரிசோதனைகளை செய்துகொண்டுள்ள போதிலும் நவம்பர் மாத ஆரம்பத்தில் அவர்களை திருப்பியழைப்பதற்கு அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொடர்ந்தும் வெளிநாட்டில் தங்கியிருப்பதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும், அவர்களில் அதிகமானோரின் வீசா அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டோ அல்லது காலாவதியாகியோ இருப்பதுடன், அதன் காரணமாக அவர்கள் சட்ட விரோத புலம்பெயர்ந்தவர்களாக கணிக்கப்படுகின்றனர். அரசியலமைப்பு மற்றும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளின் பிரகாரம் புலம்பெயர் ஊழியர்களுக்கு மற்றும் அவர்களுடைய குடும்பத்தவர்களுக்கு மீண்டும் தமது தாய் நாட்டிற்கு வருவதற்கான உரிமையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் பொறுப்பை மீண்டும் வலியுறுத்தி இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாடுகளில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களை பாதுகாப்பான முறையில் மீண்டும் அழைத்துக்கொள்வதற்கு துரித நடவடிக்கையை எடுக்குமாறு ஆணைக்குழுவினால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்தோரிடமிருந்து அனுப்பப்படும் பணத்தின் முக்கியத்துவம் மீது கவனத்தைச் செலுத்தி அவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்காக ஆற்றும் சேவையை குறைத்து மதிப்பிட முடியாதெனவும், அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு கட்டாயம் உதவ வேண்டுமென்ற விடயம் ஆணைக்குழுவினால் அவதானிக்கப்பட்டது.

- **கொவிட் - 19 நிலைமையில் சடலங்களை அகற்றுதல் சம்பந்தமான பரிந்துரைகள்**

கொவிட் - 19 நிலைமையில் சடலங்களை அகற்றுதல் சம்பந்தமாக ஆணைக்குழு தனது அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு 2020 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அனுப்பியது. கொவிட் - 19 காரணமாக ஏற்படும் மரணத்தின் பின்னர் இறுதி மதக் கிரியைகளை நிறைவேற்றுவதற்கு முடியாதிருத்தல் சம்பந்தமாக முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த உள்ளிட்ட பல்வேறு மதக் குழுக்களைச் சேர்ந்த நபர்களிடமிருந்து ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கவலைக்கமைய இந்த அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் வெளியிடப்பட்டன. மரணச் சடங்கு

வைபவங்களின்போது மேற்கொள்ளப்படும் இறுதி மதக் கிரியைகளை நிறைவேற்றுவதானது மதம் அல்லது நம்பிக்கைக்கமைவானதாக இருப்பதுடன் சட்ட ரீதியான மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கமையவன்றி அவற்றை வரையறை செய்ய முடியாதென அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் 11 ஆம் திகதிய 2170/8 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானிப் பத்திரத்தின் கீழ் சடலத்தை தகனம் செய்வதற்கான கட்டாயத் தேவைப்பாடானது மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை இரத்துச் செய்வதாக இனங்கண்டுகொள்ளப்பட்டது. கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதனைப் போன்றே தகனம் செய்யும் நடவடிக்கைகளையும் தேவையான சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

▪ **முன்னாள் இராணுவ கோப்ரல் திரு.சுனில் ரத்னாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை**

எட்டுக் கொலைக் குற்றங்களுக்கு குற்றவாளியாக்கப்பட்டிருந்த கோப்ரல் சுனில் ரத்னாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை மற்றும் பின்னர் 2019 ஏப்ரல் 24 ஆம் திகதி இலங்கை உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுவின் ஏகோபித்த முடிவிற்கமைய அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதென்ற அறிக்கை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடும் கவலையை 2020 மார்ச் 29 அம் திகதிய கடிதத்தினூடாக வெளியிட்டது. கௌரவ சட்ட மா அதிபர் திரு. ரத்னாயக்கவுக்கு எதிராக சுமத்திய மூன்று சிறார்களை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களின் கடும் தன்மையும், அவரைக் குற்றவாளியாக்கிய உயர் நீதிமன்ற ஏகோபித்த தீர்ப்பும் இந்தக் கவலைக்குக் காரணமென ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறான பயங்கர குற்றத்திற்கு குற்றவாளியாக்கப்பட்ட மற்றும் உயர் நீதிமன்றத்தினால் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் குற்றவாளியாக்கப்பட்ட குற்றவாளியொருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதனூடாக இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு ஆளானோருக்கு நியாயம் கிடைக்காமை மீறல்களை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை பற்றிய குற்றங்களை உறுதிப்படுத்தும் எதிர்மறையான கருத்தை தருவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மரண தண்டனைக்கு எதிராக ஆணைக்குழு தைரியமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்குப் பதில் மாற்றுத் தண்டனையொன்றை விதிக்குமாறு மீண்டும் மீண்டும் கோருவதாகவும், இச் சந்தர்ப்பத்தில் கவலையைத் தெரிவிப்பதானது எந்த விதத்திலும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்வதாக கருதப்படக் கூடாதென்பதும் ஆணைக்குழுவின் கருத்தாகும். அந்தத் தவறின் கடுமையான தன்மைக்கமைய மரண தண்டனையை நீண்ட கால சிறைத் தண்டனை என மாற்றியமைத்தலை ஏற்றுக்கொள்ள முடியுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

- 2020 பாராளுமன்றத் தேர்தலை சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலாக நடாத்துவதனை உறுதி செய்தல்

2020 பாராளுமன்றத் தேர்தலை எவரும் கைவிடப்படாத நீதியான மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றாக உறுதிப்படுத்துவதற்காக ஆணைக்குழுவினால் சில தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தத் தலையீடுகள் பற்றிய விபரங்களுக்கு தயவுசெய்து 4.4.2 இனைப் பார்க்கவும்.

2.3 ஏனைய மறுசீரமைப்பு அறிவுறுத்தல்கள்

- கொவிட் - 19 தொற்று நோய் சம்பந்தமாக பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அண்மைக் காலத்தில் மனித வர்க்கம் முகங்கொடுக்கும் பாரிய சவாலான ஊழலுறவு - 19 தொற்று நோய் காரணமாக முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்காக தைரியமாகவும் சுய கட்டுப்பாட்டுடனும் செயற்படுமாறு ஆணைக்குழு பொது மக்களிடம் கோருகின்றது. இந்த தீர்க்கமான சந்தர்ப்பத்தில் தமது உடல்நலத்தைப் போன்றே ஏனைய பிரஜைகளினதும் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பொறுப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த அறிவித்தல் ஊடாக பொது மக்களிடம் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அனைத்து அதிகாரிகளுக்கும் விசேடமாக சுகாதார சேவை ஊழியர்களுக்கு ஆணைக்குழு தனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டதுடன், தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கான அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் ஆணைக்குழுவின் முழு ஒத்துழைப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், முஸ்லிம்களின் செயற்பாடுகள் காரணமாக வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதற்காக சமூக ஊடகங்களைப் போன்றே பிரதான ஊடகங்களில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் வளர்க்கப்படுவதுடன் தொற்று நோய் நிலைமை மேலும் தீவிரமடைவதாக அந்த அறிவித்தலில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பற்ற செயற்பாட்டின் நோக்கம் அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும் அதன் விளைவு இன அல்லது மத ஒற்றுமையின்மைக்கு காரணமாகலாம். ஒரு இனத்தினால் அல்லது சமூகப் பிரிவினால் வைரஸ் பரவுவதாக இனங்கண்டுகொள்ள முடியாதென இங்கும் வெளிநாடுகளிலும் பெற்றுக்கொண்ட அனுபவங்களில் தெளிவாகக் கண்டுகொள்ள முடியுமெனவும் எனவே பண்பட்ட சமூகமொன்று என்ற ரீதியில் அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

- 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள்/ சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் / சுயேச்சைக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களின் கவனத்திற்காக தேர்தல் ஆணைக்குழுவினால்

வெளியிடப்பட்ட இலக்கம்: 2178/25 மற்றும் 2020 யூன் 03 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ள கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒழுக்கநெறிகள் மீது கவனத்தை ஈர்க்கச்செய்து, வெறுப்பூட்டும் பேச்சுக்களிலிருந்து தவிரந்துகொள்ளுமாறு ஆணைக்குழுவினால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பிரஜைகளுக்கு அல்லது சமூகக் குழுக்களுக்கு விசேடமாக பெண்கள், இயலாமையுடையோர், பல்வேறுபட்ட பாலியல் சார்புநிலைகள் மற்றும் ஏனைய மத அல்லது இனக் குழுக்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கும், அவமதிக்கும், பாதிப்புக்குட்படுத்தும் அல்லது பாகுபாடு காட்டும் எந்தவொரு விதமான வெறுப்பூட்டும் பேச்சு அல்லது செயற்பாட்டை தவிர்த்தல் வேண்டுமென ஒழுக்கநெறிக் கோவையில் விதித்துரைக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்பாட்டை மீறுதலானது ஒழுக்கநெறிக் கோவையை மீறுதல் மாத்திரமன்றி சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டாமையான உரிமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரையை மீறுவதாகுமென ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்படுகின்றது. ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தத்தை உறுதி செய்வதற்காக தேர்தல் காலப் பகுதியையும் தாண்டி ஒழுக்கநெறிக் கோவைக்கு மதிப்பளித்தலை உறுதிப்படுத்தும் விசேட பொறுப்பு வேட்பாளர்களுக்கு உண்டென மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்படுகின்றது.

- **சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றை உறுதிப்படுத்துவதற்காக ஊடக நிறுவனங்களுக்கு அவர்களுடைய பணிகள் சம்பந்தமாக எடுத்துரைத்தல்**

2020 யூன் 03 ஆம் திகதிய, 2178/24 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை அரசியலமைப்பின் 104ஆ(5)(அ) உறுப்புரையின் கீழ் தேர்தல் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக வழிகாட்டு நெறிகளுக்கு கட்டாயம் இயைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆணைக்குழுவினால் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழிகாட்டு நெறிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மத நம்பிக்கைகள், பின்பற்றுதல்கள், மொழி, இனம், பழக்கவழக்கங்கள் மற்றும் குலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இலங்கை மக்களிடையே வெறுப்பு மற்றும் பொறுமையின்மையை வளர்க்கும் அல்லது ஊக்குவிக்கும் தகவல்களை வெளியிடுவதனையும், ஒளி/ஒலி பரப்புவதனையும் தவிர்க்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் வேண்டிக்கொண்டது. அத்துடன் அரசியல் செயற்பாட்டாளர்களிடையே மற்றும் சமூகத்தில் வெறுப்பூட்டும் அரசியலை ஊக்குவிக்கும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளாதல், ஒளி/ஒலி பரப்புவதனையும் தவிர்க்குமாறு ஆணைக்குழுவினால் கேட்டுக்கொள்ளப்பட்டது. அறிவைப் பயன்படுத்தி வாக்கைப் பயன்படுத்துவதற்கு பொது மக்களுக்கு உதவி புரிவதற்காக சரியான, பக்கச் சார்பற்ற தகவல்களை வழங்குவதற்கும் திரிபு படுத்தப்பட்ட மற்றும் மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதனைத் தவிர்த்துக்கொள்வதற்கான கடப்பாடு ஊடக அமைப்புகளுக்கு உண்டென ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

2.4 ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப் படைக்கு இலங்கை இராணுவ வீரர்களை தெரிவு செய்தல்

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் 2017 பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள இராணுவ வீரர்களின் தகைமையைப் பரிசீலிப்பதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்பாடு ஊடாக ஈடுபடுத்தப்பட வேண்டிய நபர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளிட்ட நேர்மையை மிக உயர்ந்தளவில் நிறைவு செய்தலை உறுதிப்படுத்துப்படுகின்றது. விசாரணை செயற்பாட்டைக் கையாள்வதற்கான நடைமுறை விதிமுறைகளில் குறைபாடு நிலவியமையினால் விசாரணை முறையை முறைப்படுத்துவதற்கான ஏற்றக்கொள்ளப்பட்ட நடைமுறையொன்றைத் தயாரிப்பதற்கு 2018 இல் நடைபெற்ற வட்ட மேசைக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட செயற்பாடுகள் நடைமுறைகளுக்காக அனைத்துத் தரப்புக்களும் இணக்கப்படும் வரை விசாரணை செயல்முறை நிறுத்தப்பட்டதுடன், இறுதியில் அது 2018 திசம்பரில் இருந்து அமுல்படுத்தப்பட்டது. செயல்முறை நிறுத்தப்பட்டதன் பெறுபேறாக விண்ணப்பங்கள் குவிந்ததுடன் அதில் அனைத்துத் தரப்புக்களும் இரட்டை விசாரணையை நடாத்துவதற்குத் தீர்மானித்தன. அதாவது விசாரணை செயல்முறையை துரிதப்படுத்துவதற்காக ஆணைக்குழுவைப் போன்றே ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினாலும் (OHCHR) விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த நடைமுறை 2020 ஆகஸ்ட் மாதம் வரை நிலவியது. அறிக்கைப்படுத்தப்படும் ஆண்டில் ஆணைக்குழு 571 படை வீரர்களை அதாவது 346 இலங்கை இராணுவ வீரர்கள், 218 இலங்கை விமானப் படை வீரர்கள், 02 இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் 05 இலங்கை பொலீஸ் வீரர்களை ஈடுபடுத்துவதற்காக பரிசீலித்து உறுதிப்படுத்தியுள்ளது.

2.5 சவால்கள்

2020 ஆம் ஆண்டில் ஆணைக்குழுவுக்கு பல வெற்றிகள் கிடைத்தன. ஆயினும் முன்னொருபோதுமில்லாதவாறு கொவிட் - 19 தொற்று நோயின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மேலதிக சவால்களுடன் 2020 இல் ஆணைக்குழுவுக்கு தடையாக இருக்கும் நீண்ட கால சவால்கள் தொடர்ந்தும் நிலவியது. பிரதான சவால் என்னவெனில் 2020 ஆம் ஆண்டின் முதன் முதலாக நாடு முடக்கப்பட்டபோது அலுவலக வளாகத்தை மூட வேண்டியேற்பட்டமை மற்றும் பின்னர் வரையறுக்கப்பட்ட ஆளணியுடன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் விசாரணைகளை நடாத்தியமை மற்றும் பரிந்துரைகளை வெளியிடுதல் தாமதமடைந்தமையுமாகும். தொற்று நோய் காரணமாக மேற்பார்வை செயற்பாடுகளை அதிகரிப்பதற்காக தொடர்ந்தும் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வீட்டிலிருந்து தடைகளின்றி பணிகளை மேற்கொள்வதற்கு (WFH) தற்போது இருக்கும் ஆளணியின் தொழில்நுட்பம் சார்ந்த திறன்கள் போதாமையானது ஆணைக்குழுவின வினைத்திறன் மற்றும் பயன்மிக்க செயற்பாட்டிற்கு தடையாக இருந்தது.

ஆணைக்குழு முகங்கொடுத்த மற்றுமொரு சவால் என்னவெனில், அரசு துறையில் காணப்படும் பழைய நிருவாக மற்றும் நிதி ஒழுங்குவிதிகள் காரணமாக ஏற்பட்ட நிருவாகம் சார்ந்த இடையூறுகள் மற்றும் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக நிருவாகம் சார்ந்த புதிய தீர்வுகள் இல்லாமையின் காரணமாக ஆணைக்குழுவுக்கு எதிர்பார்த்த மட்டத்தில் நிருவாகம் சார்ந்த நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு முடியாது போனமையாகும். மேலும், விசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவில் செயற்படாத கண்காணிப்புப் பிரிவு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் சம்பந்தமாக ஆர்வத்துடன் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் கணிசமானளவு சதவீதமான பரிந்துரைகளுக்கு அரசு உத்தியோகத்தர்கள் இயைந்து செயற்படாமை கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகக் காணப்படுகின்றது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆணையை முழுமையாக அடைந்துகொள்ளாதல் மீது தீமை பயக்கும் வகையில் தாக்கம் செலுத்தியுள்ளது. சட்ட ரீதியான கட்டணங்கள் மற்றும் நீடித்த தாமதங்கள் காரணமாக பாதிப்புக்குட்பட்ட தரப்புக்களுக்கு நீதிமன்றத்தினால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்காக மூலச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதனைப் பார்க்கிலும் தவறிழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்தலானது இயைந்திருப்பை உறுதிப்படுத்தும் சிறந்த முறையாகுமென்ற கருத்தில் ஆணைக்குழு உறுதியாக இருந்தது.

அத்தியாயம் 3: புலனாய்வுகள் மற்றும் விசாரணைகள்

3.1 பொழிப்பு

- 3.1.1. சேவை முறைகளை பலப்படுத்தல்
- 3.1.2 கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பற்றிய புள்ளிவிபரங்கள்
- 3.1.3 2020 இல் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விபரம்
- 3.1.4 பரிந்துரைகள்
- 3.1.5 ஆணைக்குழுவின் பொது ஆலோசனைகள்

3.2 உரிமை வகைகளுக்கமைய முறைப்பாடுகள் மாதிரிகள்

- 3.2.1 கைது செய்யப்பட்டிருக்கும்போது துன்புறுத்தல்
(அரசியலமைப்பின் 11 ஆம் உறுப்புரை)
- 3.2.2 சமத்துவம் மற்றும் பாகுபாடு காண்பிக்காமை
(அரசியலமைப்பின் 12 ஆம் உறுப்புரை)
- 3.2.3 பல்வேறுபட்ட உரிமை மீறல்கள்

3.3 சொந்தப் பிரேரணைகளின் அடிப்படையிலான விசாரணைகள்

3.4 தவிசாளரின் தலையீடுகள்

புலனாய்வுகள் மற்றும் விசாரணைகள்

3.1. பொழிப்பு

பொது மக்களிடமிருந்து ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைப்பதுடன் அடிப்படை உரிமைகள் மீறல்கள் சம்பந்தமான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் நிலைமைகள் தொடர்பாக சொந்தப் பிரேரணை விசாரணையை மேற்கொள்வதற்காக மூல சட்டத்தின் 14 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


3.1.1. சேவை முறைகளைப் பலப்படுத்தல்

புலனாய்வுகள் மற்றும் விசாரணைப் பிரிவின் (I&I) வினைத்திறன் மற்றும் எதிர் விளைவை விருத்தி செய்வதற்காக புதிய பணியாற்றும் முறைகளை ஆணைக்குழு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியதுடன் நிலவும் முறைகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

- முறைப்பாட்டுப் பொறிமுறையை முறைப்படுத்துவதற்கு மற்றும் இலத்திரனியல் முறையில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு ஆணைக்குழுவினால் மனித உரிமைகள் தகவல் முறைமை (HURIN) ஆரம்பிக்கப்பட்டது. விசேடமாக கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக நாட்டை முடக்கிய காலப் பகுதிகளில் ஆணைக்குழுவுக்கு வருகை தராமல் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக மனித உரிமைகள் தகவல் முறைமை (HURIN) ஊடாக முறைப்பாட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
- அரசு நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள் சம்பந்தமாக வினைத்திறன்மிக்க வகையில் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2019 ஆம் ஆண்டில் புலனாய்வுகள் மற்றும் விசாரணைப் பிரிவின் (I&I) கண்காணிப்புப் பிரிவினால் பின்பற்றப்படும் கருப்பொருள் சார்ந்த கொத்தணி முறை 2020 இல் சிறப்பான வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. (இந்தப் பிரிவு பற்றிய மேலதிக தகவலுக்காக 4.3 ஆம் அத்தியாயத்தைப் பார்க்கவும்.)
- பரிந்துரைகள் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தவிர ஏனைய தீர்க்கப்பட்ட அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாக 2018 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட மேன்முறையீட்டு முறை 2020 ஆம் ஆண்டில் சிறப்பான வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. தொற்று நோய் காரணமாக சவால் மிகுந்த சேவை நிபந்தனைகளுக்கு மத்தியிலும் முறைப்பாடுகளை மீண்டும் கையேற்பதற்கான காரணங்கள் இருக்கின்றதா என்பதனைத் தீர்மானிப்பதற்காக 2020 ஆம் ஆண்டில் கணிசமானளவு மேன்முறையீடுகள் மீளாய்வுக்குப்படுத்தப்பட்டன.

3.1.2 கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பற்றிய புள்ளி விபரங்கள்

2020 ஆம் ஆண்டில் மொத்தம் 6417 முறைப்பாடுகள் ரசுஊளுடு இற்கு கிடைத்ததுடன், இது முன்னைய ஆண்டில் கிடைக்கப்பெற்ற 8983 முறைப்பாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக விதிக்கப்பட்ட முடக்கம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மனிதர்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தருதல் தவிர்க்கப்பட்டமையினால் மொத்த முறைப்பாடுகளில் கணிசமானளவு குறைவடைவதற்கு காரணமாக இருக்கலாம். மனித உரிமைகள் தகவல் முறைமை (HURIN) நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், முறைப்பாட்டாளர்களின் தொழில்நுட்பம் தொடர்பான அறிவு போதாமை காரணமாக அந்த முறைமை ஊடாக முறைப்பாடுகள் அதிகளவில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. மனித உரிமைகள் தகவல் முறைமை (HURIN) சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு மேலே 3.1.1 இணைப் பார்க்கவும். முன்னைய ஆண்டுகளில் போன்றே அந்தந்த பிரிவுகள் ரீதியில் நோக்கும்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 29% ஆன அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் கைதின்போதான சித்திரவதை மற்றும் தன்னிச்சை அடிப்படையில் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் உட்பட தனி நபர் சுதந்திரத்துடன் தொடர்பான முறைப்பாடுகளும் இவற்றில் உள்ளடங்கும். எண்ணிக்கை அடிப்படையில் நோக்கும்போது ஒட்டு மொத்தமாக மொத்தக் குறைபாடு நிலவிய போதிலும் 2019 இல் தனிப்பட்ட சுதந்திரம் மீறப்படுதல் சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற 1629 முறைப்பாடுகள் 2020 இல் 1869 வரை அதிகரித்திருந்தமை விசேட விடயமொன்றாகும். இதில் தன்னிச்சை அடிப்படையில் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்ற முறைப்பாடுகள் 2019 இல் 775 இலிருந்து 2020 இல் 910 வரை அதிகரித்திருந்தது. இரண்டாவது அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 853 அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடிண்மை சம்பந்தமானதாக இருந்ததுடன் அதில் 502 பொலீஸுக்கு எதிரான முறைப்பாடுகளாகும். முன்றாவது அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் தொழில்களுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதுடன் அதன் எண்ணிக்கை 717 ஆகும். அது மொத்த முறைப்பாடுகளின் 11% ஆகும். கிடைக்கப்பெற்ற 6417 முறைப்பாடுகளில் 3205 முறைப்பாடுகள் பிராந்திய அலுவலகங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன் மீதி தலைமை அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.



2020 இல் ஒவ்வொரு பிரிவுக்கும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுதல்

தலைமைக் காரியாலயம் மற்றும் பிராந்திய காரியாலயங்களில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் வகைகள்.

முறைப்பாடுகளின் வகை	பிராந்தியம்													பிராந்திய அலுவலகம்	தலைமை அலுவலகம்	மொத்தம்
	அம்பாறை	அனுராதபுரம்	பதுளை	மட்டக்களப்பு	யாழ்ப்பாணம்	களிநொச்சி	கல்முனை	கண்டி	மாத்தறை	திருகோணமலை	வவுனியா	மன்னார்	புத்தளம்			
தனிப்பட்ட சுதந்திரம்	21	124	18	67	114	40	31	99	142	28	56	16	119	875	994	1869
(அ) துன்புறுத்தல் (உடல் மற்றும் உள ரீதியிலான)	9	48	--	--	47	1	2	15	12	2	9	3	18	166	249	415
(ஆ)கீழ்த்தரமாக நடத்துகை	--	1	4	2	1	1	21	--	--	1	1	1	3	36	--	36
(இ) துன்புறுத்தல்கள்	2	--	9	8	21	1	--	21	--	7	14	4	15	102	213	315
(ஈ) பாலியல் துன்புறுத்தல்கள்	--	--	--	1	--	--	--	--	--	--	--	--	--	1	2	3
(உ) அச்சுறுத்தல்கள்	--	7	--	2	22	8	1	1	28	3	15	3	45	135	--	135
(ஊ) எதேச்சையான கைது / தடுத்துவைத்தல்	10	63	4	53	22	29	7	58	98	15	17	5	38	419	491	910
(எ) கைதியாக இருக்கையில் மரணித்தல்	--	3	1	1	--	--	--	--	3	--	--	--	--	8	21	29
(ஏ) நீதிக்குப் புறம்பான கொலைகள்	--	--	--	--	1	--	--	--	--	--	--	--	--	1	4	5


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

(ஐ) கைதிகளின் உரிமைகள்	--	2	--	--			--	4	1	--	--	-	--	7	14	21
ஏனைய சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்	--	1	--	2	2	--	6	1		1	5	3	--	21	11	32
தொழில் சார்ந்த	26	57	38	23	28	1	37	136	51	8	18	8	17	448	269	717
கல்வி சார்ந்த	--	13	14	8	16	1	11	43	60	--	1	2	4	173	138	311
அரசு நலனோம்புகை சேவைகள்	--	17		5	4	2	1	11	3	--	2	7	6	58	1	59
உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள்	1	4	2	--	--	--	2	5	2	1	3	-	--	20	6	26
வாக்காளர் பதிவு தொடர்பான முறைப்பாடுகள்	--	--	--	3	2	--	--	1	--	--	2	-	1	9	2	11
அரசு நிறுவனங்களின் செயற்பாடின்மை	26	116	53	92	74	13	97	137	33	17	39	22	31	750	103	853
(அ) பொலீஸ்	14	38	35	66	59	11	73	48	28	5	29	12	21	439	63	502
(ஆ) ஏனைய அரசாங்க நிறுவனங்கள்	12	78	18	26	15	2	24	89	5	12	10	10	10	311	40	351
சிறுவர் உரிமைகள்	--	1	--	1	4	--	7	--	--	--	--	-	7	20	--	20
இயலாமையுடையோரின் உரிமைகள்	--	7	--	1	1	--	1	1	1	--	--	-	--	12	1	13
மொழி சார்ந்த உரிமைகள்	--	--	--	--	1	--	--	--	--	--	1	-	--	2	2	4
புலம் பெயர்ந்துள்ள ஊழியர்களின் உரிமைகள்	--	3	--	--	--	--	1	6			2			12	4	16

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

பாலினமாற்றத்திற்குட்பட்டுள்ள (ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள்) நபர்களின் உரிமைகள் (LGBT)	--	--	--	--	--	--	0	1	--	--	--	--	--	1	--	1
சுகாதாரம் சார்ந்த உரிமைகள்	--	2		1	--	2	1	--	--	--	2	--	6	14	--	14
காணிகள் மற்றும் சொத்துரிமைகள்	23	34	14	23	3	8	18	27	5	5	24	24	40	248	30	278
உள்ளக புலம்பெயர் நபர்கள் / திரும்பி வந்த அகதிகள்	--	--	--	--	1	--	--	--	--	--	5	--	--	6	--	6
சூழல் சார்ந்த உரிமைகள்	1	1	--	4	--	--	2	1	3	--	1	--	1	14	5	19
நிர்வாகம் சார்ந்த விடயங்கள்	2	--	28	8	7	1		44	5	11	--	--	12	118	50	168
முதியோர் உரிமைகள்	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--		2	2
பெண்கள் உரிமைகள்	--	--	--	2	2	--	3	--	--	--	--	--	1	8	--	8
ஏனையவை (உரிமைக் கட்டளைக்குள் உள்ளடக்கப்படாத முறைப்பாடுகள், ஏனைய நிறுவனங்குரியவை)	--	118	22	27	4	2	9	38	134	8	19	1	--	382	1594	1990
மொத்தம்	100	498	189	267	263	70	227	551	440	79	181	99	245	3205	3212	6417

2020 இல் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்



3.1.3 2020 இல் நிறைவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விபரம்:

முறைப்பாடுகளுக்கான தீர்வுகளின் அடிப்படையில் வகைப்படுத்தல்	அம்பாறை	அனூராதபுரம்	பதுளை	மட்டக்களப்பு	யாழ்ப்பாணம்	களிநொச்சி	கல்முனை	கண்டி	மாத்தறை	திருகோணமலை	வவுனியா	மன்னார்	புத்தளம்	தலைமை அலுவலகம்
இணக்கம் ஏற்படுத்தப்படல்	10	195	22	221	115	49	16	29	2	5	29	18	--	45
அடிப்படை உரிமை மீறல்கள் ஏற்படாமை	11	58	34	27	86	71	211	10	153	56	18	29	--	112
விடயப் பரப்புக்குள் உள்ளடக்கப்படாமை	--	--	15	--	19	10	38	--	120	8	5	--	195	70
முறைப்பாட்டாளர் ஆர்வம் காட்டாமை	24	60	25	25	11	10	98	30	75	41	10	7	--	231
வாபஸ் பெறப்பட்டமை	1	7	--	3	11	--	11	1	18	4	2	4	--	62
ஏனைய நிறுவனங்களுக்கு ஆற்றப்படுதல்	--	21	36	4	9	1	19	6	11	--	--	2	--	2
நிறைவடையாத நீதிமன்ற செயற்பாடுகள்	24	12	--	3	3	4	35	3	6	--	--	--	--	60
நிவாரணம் கிடைத்தல்	7	--	9	86	6	5	59	33	44	11	24	28	--	52
வழிகாட்டல்கள் வழங்கப்படல்	--	--	--	1	--	--	36	--	--	--	--	--	--	1
காலம் விதிக்கப்படல்	--	--	--	--	1	--	6	--	20	--	--	1	--	--
பரிந்துரைகள் வழங்கப்படல்	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	22	60
உப மொத்தம்	77	353	141	370	261	150	529	113	449	125	88	89	217	695
மொத்தம்														3657

3.1.4 பரிந்துரைகள்:

2020 ஆம் ஆண்டில் 60 பரிந்துரைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டன. முன்னைய ஆண்டுகளில் கிடைத்த எண்ணிக்கையைப் பார்க்கிலும் எண்ணிக்கை ஓரளவு குறைந்தமைக்குக் காரணம் கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக ஆணைக்குழுவின் வழமையான செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்பட்டமையும், தொற்று நோய் காரணமாக எழுந்த மனித உரிமை மீறல்களைத் தடுத்தலை உறுதிப்படுத்துவதற்காக கண்காணிப்பு செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டியேற்பட்டமையும் அவை ஆண்டில் இறுதிக் காலாண்டில் ஏற்படாமையுமாகும்.

அந்தப் பரிந்துரைகளில் அநேகமானவை கல்விக்கான உரிமை போன்ற பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுடன் தொடர்புடைய முறைப்பாடுகளுக்கிடையே அநேகமானவை அரசியலமைப்பின் சமத்துவம் மற்றும் நீதி என்பவற்றுடன் தொடர்புடைய உரிமைகள் மீறப்படுதல் சம்பந்தப்பட்டவைகளாகும். கடந்த ஆண்டுடன் இணையான வகையில் அரசாங்கப் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுமதித்துக்கொள்ளல் சம்பந்தமாக அதிக எண்ணிக்கையான பரிந்துரைகள் (24) வழங்கப்பட்டதுடன், அது அனைத்து ஆண்டுகளிலும் ஆணைக்குழு தலையிட வேண்டிய பிரச்சினையாகவுள்ளது. மொத்தப் பரிந்துரைகளில் 14 பரிந்துரைகள் சித்திரவதை மற்றும் சட்ட விரோத கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்களுடன் தொடர்புடையவைகளாகும். (2020 இல் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் பற்றிய முழு விபரங்களுக்கு 2 ஆவது பின்னிணைப்பைப் பார்க்கவும்) பொது மக்கள் அறிந்துகொள்வதற்காக வழங்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளும் ரகசயங்களை இன் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.


விடயம்/துறை			பரிந்துரைகளின் எண்ணிக்கை
பொருளாதார கலாசார உரிமைகள்	சமூக மற்றும்		63
- கல்வி உரிமைகள்மூ	சம்பந்தப்பட்ட		27
- ஏனைய பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மூழு	ரீதியான		19
தனிப்பட்ட	சுதந்திரத்துடன்		14
தொடர்புடைய உரிமைகள் மூழு			
மொத்தம்			60

மூலம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரவுத் தொகுதி

* இந்தப் பரிந்துரைகள் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்த்தல், மாணவர் ஒழுக்காற்று நடவடிக்கைகள், பல்கலைக்கழக அனுமதி, கல்வி நிறுவகங்களில் துன்புறுத்தல் மற்றும் கல்வி நிறுவகங்களில் தொழில் பதவி உயர்வு உரிமைகள் மீறப்படுதலுடன் தொடர்புடையவைகளாகும்.

** ஏனைய பரிந்துரைகளில் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுடன் தொடர்புடைய ஓய்வூதியம், சம்பளவேற்றம், இடமாற்றல், சீவனோபாயம், ஆட்சேர்ப்புக்கள், தொழில் சேவை நிலைமைகள், பணி இடைநிறுத்தம், பணி நீக்கம், இழப்பீடு செலுத்தல் மற்றும் அதிகார துன்பிரயோகம் என்பவற்றுடன் தொடர்பான உரிமை மீறல்கள் அடங்கும்.

*** சட்ட விரோத கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்கள், சித்திரவதைக்குட்படுத்தல் மற்றும் கைது செய்யப்பட்டிருக்கும்போது மரணித்தல் போன்ற மீறல்கள் உட்பட்ட தனி நபர் சுதந்திரத்துடன் தொடர்பான உரிமைகள்.



3.2. உரிமை வகைகளுக்கமைய முறைப்பாடுகளுக்கான உதாரணங்கள்

3.2.1. கைது செய்யப்பட்டிருக்கும்போது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் (அரசியலமைப்பின் 11 ஆம் உறுப்புரை)

- பொலீஸ் கைதன்போது சித்திரவதை அல்லது கடுமையாக, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடாத்துகை (முறைப்பாட்டு இல.: HRC/AP/473/2014)

இரண்டு மனுதாரர்கள் தொடர்பாக அரசியலமைப்பின் 11 ஆவது உறுப்புரை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இனங்கண்டு கொள்ளப்பட்டதுடன் 1 ஆவது மற்றும் 3 ஆவது பிரதிவாதிகள் ரூபா 10,000/= இனை 1 ஆவது மனுதாரருக்கு இழப்பீடாகச் செலுத்துவதற்கும், 6 ஆவது மற்றும் 9 ஆவது பிரதிவாதிகள் ரூபா 10,000/= இனை 2 ஆவது மனுதாரருக்கு இழப்பீடாகச் செலுத்துவதற்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அனுராதபுரம் பொலீஸ் மனுதாரர்களைக் கைது செய்வதற்காகப் பின்பற்றிய செயல்முறையின்போது அரசியலமைப்பின் 13 (1) ஆம் உறுப்புரை மீறப்பட்டுள்ளதனை ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்டது. இரண்டு மனுதாரர்களும் சட்ட விரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பில் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கமைய இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யும்போது மனுதாரர்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கைக்கமைய இரண்டு மனுதாரர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கமைய உறுதிப்படுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்டது. மேலும், பிரதிவாதிகளுக்கு எதிராக பொருத்தமான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்காக அந்தப் பரிந்துரையின் பிரதிகள் பொலீஸ் மா அதிபருக்கும் தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் அனுப்புவதற்கும் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டது.

3.2.2. சமத்துவம் மற்றும் பாகுபாடு காண்பிக்காதிருத்தல் (அரசியலமைப்பின் 12 ஆம் உறுப்புரை)

- அரசாங்கப் பாடசாலையின் தரம் 1 இற்கு சேர்த்தல் (முறைப்பாட்டு இல.: HRC/2571/18 மற்றும் HRC/2572/18)

கொழும்பிலுள்ள இரண்டு முன்னணி தேசிய பாடசாலைகளுக்கு எதிராக மனுதாரரின் பிள்ளைக்கு இந்தப் பாடசாலைகளின் தரம் 1 இற்கு சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு அநீதியான முறையில் இழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாகப் பதில் அளிக்கையில்

அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரை மீறப்பட்டுள்ளதாகத் தீர்மானித்த ஆணைக்குழு அந்தப் பாடசாலைகளுக்கு பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வில் தோற்றுவதற்கு அந்தப் பிள்ளைக்கு வாய்ப்பு வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது. தனது கணவர் கடற்படையில் லெப்டினன் கேர்னலாகப் பணியாற்றுவவரெனவும், அவரது பதவியின் இடமாற்றல் பிரிவின் கீழ் தனது பிள்ளையை தரம் 1 இற்கு சேர்த்துக்கொள்வதற்காக இரண்டு பாடசாலைகளுக்கும் விண்ணப்பித்ததாகவும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அவர் அந்தப் பாடசாலைகளின் தீர்மானங்களுக்கெதிராக மேன்முறையீட்டை முன்வைத்த போதிலும் பிரதிவாதிகளான பாடசாலைகளோ கல்வி அமைச்சின் மேன்முறையீட்டு சபையோ அவரது மேன்முறையீட்டுக்கு பதில் அளித்திருக்கவில்லை. பிரதிவாதித் தரப்பான பாடசாலைகள் இது பற்றிக் குறிப்பிடுகையில், 24/2018 ஆம் இலக்க சுற்றறிக்கைப் பிரகாரம் மனுதாரரின் கணவரின் இடமாற்றல் சம்பந்தமாக தேவையான எழுத்தாவணங்கள் முன்வைக்கப்படாமையின் காரணமாக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அந்த சுற்றறிக்கை ஏற்பாடுகளில் அவ்வாறான தேவைப்பாடுகள் குறிப்பிடப்படவில்லையெனவும், மனுதாரரின் பிள்ளைக்கு நேர்முகத் தேர்வுக்கு முகங்கொடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பின், குறித்த இடமாற்றல் சம்பந்தமான தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருந்ததாகவும் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுதாரரின் விண்ணப்பம் தவறான முறையில் நிராகரிக்கப்பட்டிருந்ததாகக் கண்டறிந்துகொண்ட ஆணைக்குழுவினால் குறித்த இரண்டு பாடசாலைகளினதும் நேர்முகத் தேர்வுக்கு முகங்கொடுப்பதற்கு மனுதாரருக்கு வாய்ப்பு வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது. குறித்த பிள்ளை நேர்முகத் தேர்வின்போது தேவையான வெட்டுப் புள்ளியைப் பார்க்கிலும் அதிக எண்ணிக்கையான புள்ளிகளைப் பெற்றுக்கொண்டால் மனுதாரரின் பிள்ளையை குறித்த பாடசாலைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டது.

▪ **அரசாங்கப் பாடசாலையின் தரம் 1 இற்கு சேர்த்தல்**
(முறைப்பாட்டு இல.: HRC/300/19)

கொழும்பிலுள்ள முன்னணி தேசிய பாடசாலையொன்றுக்கு மனுதாரரின் பிள்ளையை சேர்த்துக்கொள்வதனை அநீதியான முறையில் இழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரால் விடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு பதில் அளிக்கையில் அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரை மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. மனுதாரர் தனது பிள்ளையை பிரதிவாதித் தரப்புப் பாடசாலையின் தரம் 1 இற்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை ‘அருகாமை’ எனும் பிரிவின் கீழ் முன்வைத்துள்ளார். நேர்முகத் தேர்வின் பின்னர் அச் சபையினால் மனுதாரர் வசிக்கும் இல்லத்தின் உரிமை சம்பந்தமாக நிலவும் சிக்கலின் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு எதிராக மனுதாரர் கல்வி

அமைச்சின் மேன்முறையீட்டு சபைக்கு மேன்முறையீட்டை முன்வைத்தார். அவரது மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு சபையினால் அவருக்கு 70.4 புள்ளிகள் வழங்கப்பட்டிருந்ததுடன், அதன் அடிப்படையில் பிள்ளை வெட்டுப் புள்ளி 57 இனைத் தாண்டியிருந்தது. ஆயினும், பிரதிவாதிப் பாடசாலை தரம் 1 இற்கு சேர்த்துக்கொள்வதற்கான இறுதிப் பட்டியலில் மனுதாரரின் பிள்ளையை சேர்த்துக்கொள்ளத் தவறியுள்ளது. ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட சாட்சிகளைக் கவனத்திற்கொண்ட ஆணைக்குழு அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளமையினால் அந்தப் பாடசாலையின் குறித்த தரத்திற்கு பிள்ளையைச் சேர்த்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

▪ **ஒழுக்காற்று ஆணையை செயல்வலுப்படுத்தல் (முறைப்பாட்டு இல.: HRC/1859/15)**

பிரதிவாதி தனது நிர்வாகம் மற்றும் நிறைவேற்றுக் கடமைகளை நிறைவேற்றும்போது கவனயீனமாக நடந்துகொண்டமையினூடாக அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனுதாரரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. ஒழுக்காற்று விசாரணையூடாக இந்த மனக்குறை எழுந்ததுடன் அதன் பின்னர் மனுதாரருக்கு எதிராக பிரதிவாதித் தரப்பினால் ஒழுக்காற்றுக் கட்டளையொன்று வெளியிடப்பட்டது. ஆயினும், தாபிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு எதிராக தவறிழைத்த திகதி முதல் அன்றி கட்டளை பிறப்பிக்கப்பட்ட திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் கட்டளை பிறப்பிக்கப்பட்டதுடன் அதன் பெறுபேறாக 2008 - 2011 இற்குப் பதிலாக 2010 - 2013 வரை தண்டனைக் காலம் கணக்கிடப்பட்டது. அவ்வாறு நடைமுறையை மீறுதலானது மனுதாரருக்கு பதவி உயர்வுகள் மற்றும் அதனூடாக கிடைக்கப்பெறும் சம்பளவேற்றங்களுக்கான வாய்ப்புக்கள் இழக்கப்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்காற்றுக் கட்டளை அமுல்படுத்தப்பட்டமை தவறு நடந்த தினத்திலிருந்து அமுல்படுத்த வேண்டுமென்ற விடயத்தை ஏற்றுக்கொண்ட பிரதிவாதிகள், சரியான நடைமுறை சம்பந்தமாக பிரதிவாதி அரச சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளதாக ஆணைக்குழுவுக்கு அறிவித்தனர். பிரதிவாதிகளின் இந்த நடத்தை தாபன விதிக் கோவையின் ஐஐ ஆம் தொகுதி ஒடுஏஐஐஐ ஆம் அத்தியாயத்தின் 23.9 ஆம் பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறை ; அரச சேவை ஆணைக்குழுவின் 2009.02.20 ஆம் திகதிய 1589/30 ஆம் இலக்க நடைமுறை விதிக் கோவையின் ஏஐஐஐஐ ஆம் அத்தியாயத்தின் 186(2) ஆம் பிரிவு மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் 03/2015 ஆம் இலக்க சுற்றறிக்கை ஏற்பாடுகள் என்பவற்றை மீறியுள்ளதாக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. ஆணைக்குழுவினால் மனுதாரரை "உதவி தொழில் ஆணையாளர்" பதவிக்கு பதவி உயர்த்துவதற்கு மற்றும் பதவியின் பதவி உயர்வை முன் தேதியிடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதற்கிணங்க, மனுதாரருக்கு சம்பளம் மற்றும் ஏனைய படிகளை வழங்குமாறு மேலும் பரிந்துரை செய்யப்பட்டது. மனுதாரர் வேண்டிக் கொண்டதற்கிணங்க அரசியலமைப்பின் 14 (1) (எ) உறுப்புரை மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படவில்லை.

▪ **நிரந்தர அங்கவீனமுற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை கணக்கிடுதல் (HRC/3397/17)**

1996.01.31 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக நிரந்தர அங்கவீன நிலைமைக்கு ஆளாகிய 20 மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்குப் பதில் அளிக்கும் வகையில் ஆணைக்குழுவினால் அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரையை செயல்வலுப்பெறச் செய்தலுடன் தொடர்பாக 1996.10.13 ஆம் திகதிய S/N/COM/C/1 ஆம் இலக்க சுற்றறிக்கை ஊடாக தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதிய முறை மீறப்பட்டுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டது. விசேட நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு பிரதிவாதித் தரப்பான மத்திய வங்கி விசேட ஓய்வூதிய முறையொன்றை அறிமுகஞ் செய்ததுடன் அதன் கீழ் முன்மொழியப்பட்ட இரண்டு முறைகளில் ஒன்றைத் தெரிவு செய்வதற்கு மனுதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மனுதாரர்கள் 'D' ("ஈ") ஓய்வூதிய முறையை தெரிவு செய்திருந்தனர். அந்த முறையின் கீழ் மனுதாரர்கள் ஓய்வு பெறும் வயதான 55 வயதைத் தாண்டியவர்கள் என கருதப்பட்டதுடன், மனுதாரர்களுக்கு 55 வயது பூர்த்தியடையும் வரை கிடைக்க வேண்டிய அடிப்படைச் சம்பளத்தைக் கவனத்திற்கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்பட்டது. மூன்று வருட சம்பளவேற்றம், மூன்று வருட சம்பளவேற்றத்தினால் கிடைக்க வேண்டிய சம்பள அதிகரிப்பு, அவர்களுடைய தற்போதைய சம்பள அமைப்பின் உச்சளவு சம்பளவேற்றத்தை அடைந்ததன் பின்னர் பதவி உயர்வுகளுக்கமைய சம்பள அதிகரிப்பு போன்ற முனைப்பான (தொடர்ச்சியான) சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஏனைய சம்பளவேற்றங்கள் மற்றும் விசேட படிகளைக் கவனத்திற்கொள்வதற்கு அவ்வாறான கணக்கிடுதல்கள்களால் முடியவில்லையென மனுதாரர்கள் குற்றம் சுமத்தினர். முனைப்பான (தொடர்ச்சியான) சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் அவ்வாறான விசேட படிகள் மற்றும் சம்பளவேற்றங்களைக் கவனத்திற்கொள்ள வேண்டுமாயின், மனுதாரர் குறித்த சுற்றறிக்கையின் 'C' ("இ") ஆக குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதிய முறையைத் தெரிவு செய்துகொள்ள வேண்டுமென பிரதிவாதித் தரப்பினால் தர்க்கம் முன்வைக்கப்பட்டது.

சமரவீர எதிர் மக்கள் வங்கி மற்றும் ஏனையோர் 2 SLR 2007 போன்ற வழக்குத் தீர்ப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதன் பிரகாரம் அவர்களுடைய ஓய்வூதியத்தை இயற்கையாக 55 வருட முனைப்பான சேவையில் ஈடுபட்டிருக்கும்போது கணக்கிட்டதன் பிரகாரம் கணக்கிடப்படுவதாக

மனுதாரர்களுக்கு சட்ட ரீதியான எதிர்பார்ப்பொன்று இருப்பதாக ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. அந்தச் சுற்றறிக்கைக்கமைய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டுள்ள நபர்களுக்கு அவர்கள் எந்த முறையைத் தெரிவு செய்த போதிலும் அவர்களுக்கு சமமான அனுகூலங்கள் உரித்துடையதாக வேண்டுமென ஆணைக்குழுவினால் மேலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ச்சியான சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் 55 வயதாகும் வரை பெற்றுக்கொள்ளும் அனைத்துப் படிக்கள், சம்பளவேற்றங்கள் மற்றும் ஏனைய அனுகூலங்களைக் கவனத்திற்கொண்டு மனுதாரர்களின் ஓய்வூதியத்தை மீண்டும் கணக்கிடுமாறும், செலுத்த வேண்டிய ஓய்வூதியம் மற்றும் நிலுவைச் சம்பளத்தை 4 மாதங்களுக்குள் செலுத்த வேண்டுமெனவும் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டது.

3.2.3 நானாவித உரிமைகள் மீறப்படுதல்

▪ பாடசாலை மாணவனொருவனுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை (முறைப்பாட்டு இல.: HRC/AP/535/2017)

அனுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தின் பிரசித்திபெற்ற பாடசாலையொன்றின் அதிபர் மற்றும் ஆசிரியரொருவர் மாணவன் ஒருவனுக்கு ஒழுக்காற்று நோக்கம் கருதி உடல் ரீதியான தண்டனை வழங்கியமை சம்பந்தமாக அரசியலமைப்பின் 11 மற்றும் 12 (1) உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவன் பொருத்தமற்ற ஆடையை அணிந்து மீசையுடன் பாடசாலைக்கு வந்ததாகவும் சீருடை மற்றும் உடலமைப்பு சம்பந்தமான அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பாடமை காரணமாக அந்த மாணவனுக்கு பிரம்பால் அடித்ததாக அதிபர் மீதும், அருவருப்பான வார்த்தைகளைப் பிரயோகித்தவாறு மாணவனுக்கு அடிப்பதாக அச்சுறுத்தியதாக ஆசிரியர் மீதும் குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. முறைப்பாட்டாளரால் குற்றஞ் சுமத்தப்பட்ட விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக கண்களால் கண்ட மூன்று சாட்சியாளர்களின் சாட்சியங்கள் மீது ஆணைக்குழுவினால் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவனை பாடசாலை நேரத்தில் பாதுகாவலர் ஒருவர் இன்றி அருகிலுள்ள சலூனில் மீசையை வெட்டிவிட்டு வருமாறு பாடசாலையிலிருந்து அனுப்பப்பட்டிருந்தார். ஆசிரியர் மற்றும் அதிபர் மாணவர்களுக்கு ஒழுக்காற்று விடயங்களுக்காகவும் உடல் ரீதியான தண்டனை வழங்குவதனை தடை செய்து வெளியிடப்பட்ட 12/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையை மீறி செயற்பட்டுள்ளதாக கண்டறிந்து கொண்ட ஆணைக்குழுவினால் அரசியலமைப்பின் 11 மற்றும் 12 (1) உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பெற்றோருக்கான பதிலீடாக இருப்பதுடன், 37/2012 ஆம் இலக்க சுற்றறிக்கை ஊடாக குறித்துரைக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் அவர்கள் நடந்துகொள்ள வேண்டுமென ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்டது. 1 ஆவது மற்றும் 2 ஆவது

பிரதிவாதிகளுக்கெதிராக கல்வி அமைச்சு ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டதுடன், மேலே குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைகளின் உள்ளடக்கம் சம்பந்தமாக பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு மேலும் பரிந்துரை செய்யப்பட்டது. 12/2016 ஆம் இலக்க சுற்றறிக்கை உடல் ரீதியான தண்டனைகளை மாத்திரம் கவனத்திற்கொள்வதனால் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையில் மாணவர்களுக்கு உள் ரீதியில் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் தண்டனைகளை உட்சேர்ப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டது.

▪ **முறையான விசாரணையின்றி தன்னிச்சைப் பிரகாரம் நபரொருவரைக் கைது செய்தல் (முறைப்பாட்டு இல.: HRC/AP/220/14)**

விற்பனை செய்யும் நோக்கில் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தமை சம்பந்தமாக முறையான விசாரணையை மேற்கொள்ளாமல் அனுராதபுரம் பொலீஸினால் மனுதாரர் கைது செய்யப்படும்போது அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 13 ஆவது உறுப்புகளின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. பொலீஸாரின் தனிப்பட்ட உளவாளி ஒருவர் மூலமாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனையிடும்போது பாதிக்கப்பட்டவரின் முச்சக்கர வண்டியிலிருந்து கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக பிரதிவாதிகள் தெரிவித்தனர். பொலீஸாரினால் கண்டெடுக்கப்பட்ட கஞ்சா அவரைக் கைது செய்யும் நோக்கில் மேலே குறிப்பிடப்பட்ட தனிப்பட்ட உளவாளியுடன் சம்பந்தப்பட்ட தந்திரோபாயத் தூதர்களால் வளர்க்கப்பட்டதாகுமென பாதிக்கப்பட்ட நபரால் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரை கைது செய்த தினமன்று பாதிக்கப்பட்டவருக்கு போதைப் பொருளைக் கொள்வனவு செய்யுமாறு கோரி துன்புறுத்தியதாகக் கூறப்படும் மூன்றாம் தரப்பொன்று சம்பந்தமாக முறைப்பாடு செய்வதற்காக போக்குவரத்துப் பிரிவுப் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தேடிச் சென்றுள்ளதுடன் மூன்றாம் தரப்பினால் (பின்னர் அவர் தரகர் என இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ளது) பாதிக்கப்பட்டவரின் முச்சக்கர வண்டியில் ஏதோவொரு பொருளொன்றை வைப்பதனை கண்டதாக கண்களால் கண்டதாக இருவர் சாட்சியமளித்தனர். பிரச்சினைக்குரிய கைது சம்பந்தமான முறைகேடுகள் தொடர்பாக சுற்றிவளைப்புடன் தொடர்புடைய ஏனைய பொலீஸ் அலுவலர்களிடமிருந்து (அந்த இடத்தில் இருந்த போக்குவரத்துப் பொலீஸ் அலுவலர் போன்ற) வாக்குமூலம் கிடைத்திருந்தபோதிலும், 6 ஆவது பிரதிவாதியான தலைமையகப் பொலீஸ் பரிசோதகர் (HQI) அது சம்பந்தமாக கவனத்திற்கொள்ளாமல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் குற்றத் தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முறைப்பாடு பொலீஸாரை தவறாக வழிநடாத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக தெரிய

வந்ததன் பின்னர் பொலீஸினால் அந்தக் குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூபா 5000/- வீதம் செலுத்துமாறு 1 ஆம் மற்றும் 6 ஆம் பிரதிவாதிகளுக்கு ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், பிரதிவாதிகளுக்கு எதிராக பொருத்தமான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தப் பரிந்துரையின் பிரதியொன்றை பொலீஸ் மா அதிபருக்கும் தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் அனுப்புவதற்கும் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டது.

▪ **கடற்படை உத்தியோகத்தர் ஒருவரின் பதவியுயர்வு (HRC/2314/15)**

மனுதாரருக்கு பதவியுயர்வு வழங்குவதனை அநியாயமாகவும் தீங்கிழைக்கும் வகையிலும் தடுக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆணைக் குழுவினால் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(ப) உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டது. தனது முறைப்பாட்டை தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் 30 வருட கால முனைப்பான சேவை அனுபவத்தைக் கொண்டுள்ள கடற்படை உத்தியோகத்தரான மனுதாரர் 2015.02.07 ஆம் திகதி முறைப்பாட்டை தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் சேவை மூப்பில் அவரைப் பார்க்கிலும் கனிஷ்ட உத்தியோகத்தர்களுக்கு அதே வெற்றிடத்திற்கான பதவியுயர்வை வழங்கியிருந்தபோதிலும் தன்னை கமாண்டர் பதவிக்கு பதவி உயர்த்தாமையின் காரணமாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றஞ் சுமத்தினார். 2015 யூலை மாதத்தில் மனுதாரர் பதவியுயர்வுக்குத் தேவையான புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட போதிலும் எவரேனுமொரு உத்தியோகத்தருக்கு எதிராக நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பின் எந்தவொரு பதவியுயர்வையும் வழங்காதிருத்தல் கடற்படையின் வழக்கமாகுமென பிரதி வாதிகள் தெரிவித்தனர். அதன் பெறுபேறாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கொன்றுடன் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றுடன் மனுதாரர் சம்பந்தப்பட்டிருந்தமையினால் அவருக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை. உண்மையிலேயே 2015 பெப்ரவரி மாதம் மனுதாரர் ஐக்கிய அமெரிக்காவில் பயிற்சித் திட்டமொன்றில் பங்குபற்றிக் கொண்டிருக்கையில், நிகழ்வு சம்பந்தமாக அவரிடமிருந்து வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக பயிற்சித் திட்டத்தின் இடைநடுவில் மீண்டும் இலங்கைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டு மீண்டும் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனுதாரருக்கு பதவியுயர்வு வழங்குவதற்கான வாய்ப்பு சம்பந்தமாக சட்ட மா அதிபரிடம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அறிவுறுத்தல்கள் வினவப்பட்ட போதிலும் இதுவரை அறிவுறுத்தல் வழங்கப்படவில்லையென பிரதிவாதிகள் தெரிவிக்கின்றனர். தனக்கு எதிராக வழக்கு விசாரணையொன்று இருக்கின்றதென்ற விடயத்தை மனுதாரர் நிராகரித்ததுடன் பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக வெளிநாட்டுப் பயிற்சியையும் இழக்க நேரிட்டதாக மேலும் குற்றஞ் சுமத்தினார். விசாரணையின்போது யுத்த காலத்தில் அவர்கள்

களத்தில் மேற்கொண்ட வழக்கத்திற்கு மாறான சேவையைப் பாராட்டி 2009 வரையான காலப்பகுதிக்காக பரிந்துரைக்கப்பட்ட 71 உத்தியோகத்தர்களின் பதவியுயர்வு பட்டியலில் மனுதாரரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்த விடயம் தெரிய வந்தது.

2009 ஆம் ஆண்டு முதல் மனுதாரரின் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. 2009 முதல் 2015 வரையான காலப் பகுதியினுள் மனுதாரருக்கு எதிராக எந்தவொரு வழக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும், மனுதாரரால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் பிரதிவாதிகளால் விசாரிக்கப்படவில்லையெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமைய, 2009 ஆம் ஆண்டில் பரிந்துரை செய்யப்பட்ட பதவியுயர்வுப் பட்டியல் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் மனுதாரருக்கு அவருடைய பதவியுயர்வுகள் மற்றும் அதற்கான சம்பளம் மற்றும் ஏனைய படிக்களை வழங்குமாறு ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டது. மனுதாரரின் சேவை மூப்பு மற்றும் பதவியுயர்வுகளை அநீதியான முறையில் மற்றும்வேண்டுமென்றே இழக்கச் செய்த உத்தியோகத்தர்களுக்கு மற்றும் எழுத்தாவணங்களை காணாமற்போகச் செய்தமைக்குப் பொறுப்புக் கூற வேண்டிய தரப்புக்களுக்கு மற்றும் கடற்படைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமுகமாக வேண்டுமென்றே நடவடிக்கை மேற்கொண்டவர்களுக்கெதிராக கடற்படைச் சட்டத்திற்கமைய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதிவாதிகளுக்கு பணிப்பு விடுக்கப்பட்டது. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(ப) உறுப்புகளின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமை சம்பந்தமாக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் பாதுகாப்பு அமைச்சுக்கு பரிந்துரை செய்தது.

3.3. சொந்தப் பிரேரணை விசாரணைகள்

சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் தனது சொந்தப் பிரேரணைகளுக்கமைய (suo motu) சில சிக்கல்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொண்டது. அநேகமாக ஊடக அவதானிப்புக்கள் ஊடக மற்றும் நபர்கள் அல்லது அமைப்புக்கள் ஊடக தலையீடுகளை மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகள் இனங்கண்டு கொள்ளப்பட்டன. இந்த செயற்பாடுகள் ஊடக விசாரணைகள் மற்றும் புலனாய்வுகள் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் மேற்பார்வை ஆகிய பிரிவு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்கள் என்பவற்றுக்கிடையில் நெருங்கிய ஒத்துழைப்பை காண முடிகின்றது. ஒட்டு மொத்தமாக நோக்கும்போது 2020 காலப் பகுதியில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் தொடர்பாக 49 சொந்தப் பிரேரணை விசாரணைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்டன.(சொந்தப் பிரேரணை விசாரணைகள் பற்றிய முழுமையான பட்டியலுக்கு அட்டவணை 3 இணைப் பார்க்கவும்.)

▪ **மதத்தின் அடிப்படையில் அரசாங்கப் பாடசாலைக்கு அனுமதித்துக்கொள்வதனை நிராகரித்தல் (HRC/Suo/Motu/01/20)**

தந்தை இந்து பக்தராக இருத்தல் காரணமாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெற்றிருக்கையில் தேசிய பாடசாலையொன்றுக்கு பிள்ளையொன்றை அனுமதித்துக்கொள்ளாமைய சம்பந்தமாக செய்திப் பத்திரிகையொன்றில் பிரசுரமான செய்தியொன்றுக்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டது. மனித உரிமைகளை மீறுபவர்களுக்கெதிராக தேவையான நிர்வாக ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக விபரங்களடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்பு விடுக்கப்பட்டது.

▪ **நுண்பாக நிதி கடன் திட்டத்தில் சிக்கிய நபர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புத் தெரிவிப்பு (HRC/SUO/MOTU/03/20)**

14(1)(ஆ) உறுப்புரையின் கீழான அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமையின் கீழ் நுண்பாக நிதி கடன் திட்டங்களினால் பாதிப்புக்குட்பட்ட நபர்களின் உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஆணைக்குழு தனது ஊடக அவதானிப்புச் செயற்பாடுகளின் ஊடாக ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் சொந்தப் பிரேரணை விசாரணையை ஆரம்பித்தது. 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை ஆணைக்குழு இந்த விசாரணைகளை மேற்கொண்டது.

▪ **பொலீஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரின் சந்தேகத்திற்கிடமான மரணம் (HRC/SUO/MOTU/19/2020)**

2020 ஒக்தோபர் மாதம் பொலீஸ் தடுப்புக் காவலில் இருக்கும்போது கொலை செய்யப்பட்ட சமரசிங்க ஆர்ச்சிகே மது லக்ரித அல்லது 'மாக்கந்துரே மது' இன் சந்தேகத்திற்கிடமான மரணம் சம்பந்தமான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. மது லக்ரித துபாயிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மது லக்ரிதவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்புக்களினால் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கமைய இது சம்பந்தமாக விரிவான வகையில் கண்டறிவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சம்பந்தமாக ஆணைக்குழு குற்றப் பிரிவுக்கு அறிவித்ததுடன் அவரை தடுத்து வைத்திருப்பதற்கான ஆணையின் பிரதியொன்றை ஆணைக்குழுவுக்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு இரு தினங்களுக்குப் பின்னர் பொலீஸாருக்கும் வேறு தரப்பொன்றுக்குமிடையில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டின்போது பாதிக்கப்பட்ட நபர் கடும் காயமடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குப் பின்னர் ஆணைக்குழுவினால் கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை விசாரணையொன்றுக்காக அழைத்தபோது அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. இது சம்பந்தமாக பொலீஸ் மா அதிபரிடமிருந்து விரிவான அறிக்கையொன்று கோரப்பட்டது. மரணம் தொடர்பாக விசாரணைகள் மேலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

▪ **கல்கிஸ்ஸை கடற் கரையோரப் பாதுகாப்பு (போரீத்தல்) நிகழ்ச்சித் திட்டம் (HRC/SUO/MOTU/06/20)**

இலத்திரனியல் ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கமைய கல்கிஸ்ஸை கடற்கரையில் கடற்கரையைப் போரீத்தல் திட்டத்தின் சூழலியல் சார்ந்த தாக்கம் சம்பந்தமாக விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டது. கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், இரத்மலாணை பிரதேச செயலகம், புகற்பவியல் மற்றும் சுரங்கப் பணியகம், மத்திய சூழலியல் அதிகார சபை, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி நிறுவகம் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளிடமிருந்து ஆணைக்குழு வாக்குமூலங்களைக் கோரியது.

▪ **COVID-19 நிவாரண நிதியத்திற்கான பங்களிப்புத் தொகையாக ஊழியர் சம்பளத்திலிருந்து கழித்துக்கொள்ளல் (HRC/SUO/MOTU/11/20)**

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட கொவிட் - 19 நிவாரண நிதியத்திற்கு தனது நாளாந்த அல்லது மாதாந்த சம்பளத்திலிருந்து ஒரு தொகையை சுயவிருப்பத்துடன் பங்களிப்பாக வழங்குவதற்கு அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றின் ஆளணி அங்கத்தவர்களுக்கு கடிதங்களை பரிமாறிக்கொள்ளும்போது நிவாரண நிதியத்திற்கு கட்டாயமாக பங்களிப்புத் தொகையொன்றைச் செலுத்த வேண்டுமென்ற விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அவதானிக்க முடியுமாக இருந்தது. நிதியத்திற்கான பங்களிப்பு சம்பந்தமாக சில ஊழியர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயமுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டமையை அவதானிக்க முடியுமாக இருந்தது. இது அரசியலமைப்பின் 12 ஆவது உறுப்புரையை மீறும் செயலாக இருப்பதனால் இந்த விடயம் சம்பந்தமாக

திணைக்களங்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களின் தந்துணிபின் பிரகாரம் தீர்மானமெடுப்பதற்கு இடமளிக்காது ஊழியர்களுடன் நேரடியாக கருத்துக்களைப் பரிமாறி அவர்களுடைய சுய விருப்பத்திற்கு மதிப்பளிப்பதே சிறந்த நடவடிக்கையாகுமென ஆணைக்குழுவினால் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலமாகப் பரிந்துரை செய்யப்பட்டது.

▪ **பொலீஸ் உத்தியோகத்தர்கள் பராயமடையாத ஒருவரைத் தாக்கியமை (HRC/SUO/MOTU/12/20)**

2020 மே மாதம் அளுக்கமை 'அம்பகஹ சந்தி' வீதித் தடையில் 15 வயதையுடைய உள நலம் பாதிக்கப்பட்ட பிள்ளையொன்றை பொலீஸ் உத்தியோகத்தர்கள் தாக்கிய சம்பவம் சம்பந்தமாக பிரசுரிக்கப்பட்ட செய்திக்கமைய விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விபரமான அறிக்கையொன்றை ஆணைக்குழுவுக்குப் பெற்றுத் தருமாறு ஆணைக்குழுவினால் களுத்துறை பிரிவின் சிரேட் பொலீஸ் அத்தியட்சகருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது. அதனை தடயவியல் மற்றும் நச்சுயியல் நிறுவகத்தின் தலைமை தடயவியல் மருத்துவ உத்தியோகத்தருக்கு அனுப்புவதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் கீறல்கள் சித்திரவதைக் குற்றத்துடன் இயைந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டத்தின் 20 (3) பிரிவின் கீழான அதிகாரத்திற்கமைய அளுக்கமை பொலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை மூன்று முறை ஆணைக்குழுவுக்கு அழைத்த போதிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆணைக்குழுவின் முன் அவர் தோற்றவில்லை. சம்பவம் சம்பந்தமான விசாரணை தொடர்ந்தும் நடைபெறுகின்றது.

▪ **ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் தொழில்சார் உபகரணங்களை தேடிக்கண்டுபிடித்தல் (HRC/SUO/MOTU/13/20)**

2020 யூன் மாதத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிலிருந்து மடிக் கணியொன்றைத் தேடிக்கண்டுபிடித்தமை சம்பந்தமாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சொந்தப் பிரேரணை விசாரணையொன்றை ஆரம்பித்ததுடன், அது ஆணைக்குழுவின் ஊடக ஊடக அவதானிப்பு செயற்பாடுகள் ஊடாக கவனத்திற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையுடன் தொடர்புடைய தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியது. ஜனாதிபதித் தேர்தல் அண்மித்திருக்கையில் சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தின் பெண் ஊழியர் ஒருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய வகையில் இந்த விசாரணையை மேற்கொண்டதாகவும், குற்றவியல் நடைமுறைக் கோவைக்கமைய கொழும்பு நீதவானால் வெளியிடப்பட்ட கட்டளைக்கமைய மடிக் கணனி

கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

▪ **ஆண் ஊழியரொருவர் சக பெண் ஊழியர் ஒருவரைத் தாக்கியமை (HRC/SUO/MOTU/21/20)**

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) ஆண் ஊழியரொருவர் சக பெண் ஊழியரொருவருவரை தொந்தரவு செய்யும் காணொளியொன்று சமூக ஊடகங்கள் மற்றும் நாளாந்த செய்தி ஊடக ஆணைக்குழுவின் கவனம் ஈர்க்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்த நிகழ்வு சம்பந்தமாக விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரப்பட்டதற்கமைய அறிக்கை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

3.4 தவிசாளர் அலுவலகத்தின் தலையீடுகள்

தவிசாளர் பதவியில் நியமிக்கப்பட்டதன் பின்னர் முன்னைய ஆண்டுகளில் போன்றே விசாரணைகள் மற்றும் புலனாய்வு செயற்பாடுகளுடன் தொடர்பான தாமதங்கள் மற்றும் ஏனைய சிக்கல்கள் காரணமாக பாதிப்புக்குட்பட்ட முறைப்பாட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தவிசாளர் தலையிட்டார்.

மேலும், பொருத்தமெனக் கருதப்படும்போது தவிசாளரால் ஏற்படைய அதிகாரிகளின் நேரடி தலையீடு மேற்கொள்ளப்படுகின்றது. பொதுவாக அவ்வாறான நேரடித் தலையீடுகள் நிர்வாக செயற்பாடுகள் அல்லது செயலற்ற தன்மை காரணமாக பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் பாரிய வகையில் மீறப்படுதல் சம்பந்தமாக கிடைக்கும் முறைப்பாடுகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் செலுத்தப்படாமை பற்றிய முறைப்பாடுகளாகும். இது சிரேஷ்ட பிரஜைகளுக்கு இது முக்கியமானதொரு வாழ்வாதாரப் பிரச்சினையாகும்.

அத்தியாயம் 4: ஆராய்ச்சி மற்றும் மேற்பார்வை

- 4.1. கருப்பொருள் சார்ந்த உப குழுக்கள்
- 4.2. தேசிய சிறைச்சாலைகள் தொடர்பான ஆய்வு
- 4.3. பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை சம்பந்தமான மேற்பார்வை
- 4.4. ஏனைய மேற்பார்வை நடவடிக்கைகள்
 - 4.4.1.1. தடுப்பு மற்றும் பராமரிப்பு இல்லங்களை மேற்பார்வை செய்தல்
 - 4.4.2. பாராளுமன்றத் தேர்தல் - 2020
 - 4.4.3. ஏனைய மேற்பார்வை நடவடிக்கைகள்

சிறப்பு கருப் பொருள் சார்ந்த 9 உப குழுக்கள் 2016 ஆம் ஆண்டில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நியமிக்கப்பட்டது. 1996 இன் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இலங்கை அரசாங்கத்துக்கு கொள்கை ரீதியிலான தலையீட்டை மேற்கொள்ளுதல் சம்பந்தமாக ஆணைக்குழுவுக்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஒவ்வொரு கருப்பொருளுக்குரிய சட்டங்களை உருவாக்குதல், கொள்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஏற்படைய விடயம் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய கொள்கை மற்றும் செயன்முறை ரீதியிலான தலையீடுகள் சம்பந்தமாக ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதும் இந்த உப குழுக்கள் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த உப குழுக்களாவன்

1. இயலாமையுடைய நபர்கள் சம்பந்தமான உப குழு
2. கல்விக் கொள்கை (மனித உரிமையாக கவனத்திற்கொள்ளப்பட்டு) சம்பந்தமான உப குழு
3. LGBTIQ நபர்களின் உரிமைகள் சம்பந்தமான உப குழு
4. பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தமான உப குழு
5. சித்திர வதைகள் மற்றும் கைதன்போது தாக்குதலைத் தடுக்கும் உரிமைகள் சம்பந்தமான உப குழு
6. பாலின சமத்துவ உரிமைகள் சம்பந்தமான உப குழு
7. முதியோர் உரிமைகள் சம்பந்தமான உப குழு
8. பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் சம்பந்தமான உப குழு
9. புலம்பெயர் தொழிலாளர்கள் உரிமைகள் சம்பந்தமான உப குழு


உப குழுக்களின் அங்கத்தவர்களாக துறை சார்ந்த தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஆணையாளர் ஒருவர் அல்லது அதிகமானோர் ஒவ்வொரு குழுவினதும் தலைமைத்துவத்தை வகிப்பதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொரு உப குழுக்களினதும் செயலாளர்களாக நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

2020 காலப் பகுதியில் தொற்று நோய் காரணமாக கருப்பொருள் சார்ந்த பிரச்சினைகளைக் கலந்துரையாடுவதற்காக உப குழுக்களின் அங்கத்தவர்களுக்கு கூடுவதற்கு முடியவில்லை. எவ்வாறாயினும் மேற்குறிப்பிடப்பட்ட கருப்பொருள் சார்ந்த துறைகளுடன் தொடர்பான விடயங்கள் சம்பந்தமாக ஆணைக்குழுவுக்கு ஒவ்வொரு அங்கத்தவரும் உதவி புரிந்தனர். அதற்கமைய, வெளிநாட்டு அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுடன் வெளிநாடுகளில் வாழும் இலங்கை

புலம்பெயர் ஊழியர்களின் மற்றும் கொவிட் - 19 தொற்று நோய்க்கு மத்தியில் தற்போது இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு புலம்பெயர் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்பான இருப்பு சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய தலையீடுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக நடைபெற்ற கலந்துரையாடலில் உப குழு அங்கத்தவர்கள் பங்குபற்றினர். கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக பாடசாலைப் பிள்ளைகளின், விசேடமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு, சாதாரண தரப் பரீட்சைக்கு மற்றும் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைதல் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிப்புக்குப் பதில் அளிக்கும் வகையில் தனியார் துறையினால் அறிமுகஞ் செய்யப்பட்ட இணையவழிக் கற்கை செயற்பாடுகளை மீளாய்வு செய்தல் சம்பந்தமாக ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

4.2. தேசிய சிறைச்சாலைகள் தொடர்பான ஆய்வு

தடுத்து வைப்புக்கள் நிலைமைகளை மேற்பார்வைக்குட்படுத்தல் மற்றும் அவ்வாறான நிலைமைகளை மேம்படுத்துவதற்காக (சட்டத்தின் 28 (2) ஆம் பிரிவு) எந்தவொரு தடுப்பு நிலையத்தையும் சோதனையிடுவதற்கு ர்சுஊளுடு இற்கு இருக்கும் அதிகாரங்களுக்கமைய ஆணைக்குழு இலங்கையின் சிறைச்சாலைகள் சம்பந்தமாக முதலாவது தேசிய ரீதியிலான ஆய்வை 2018 இல் மேற்கொண்டது.



ஆய்வின் பிரதான நோக்கம், சிறைக் கைதிகளைக் கவனிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மிகக் குறைந்த ஒழுங்குவிதிகளுக்கமைய (நெல்சன் மண்டேலா சட்டம்) சிறைக் கைதிகளை கவனித்தல் மற்றும் நிலைமைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கமைய நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதாகும். இந்த அறிக்கையை தயாரிப்பதற்கான தகவல்கள் மற்றும் தரவுகளை சேகரிப்பதற்கு ஆய்வுக் குழு இலங்கையின் 20 சிறைச்சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டது.

ஆய்வின்போது கீழ் குறிப்பிடப்படும் பிரதான துறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது : கவனித்தல் மற்றும் நிலைமைகள், புனர்வாழ்வு செயற்பாடுகள், சிறைக் கைதிகளின் விசேட பிரிவுகள், சிறைச்சாலைகள்

முகாமைத்துவம், குற்றவியல் நியாய செயற்பாடு, வன்முறையின் தொடர்ச்சி மற்றும் சிறைப்படுத்தலுக்குப் பதிலான மாற்று வழிகள் என்பனவாகும். ஆய்வின் பிரதான மூன்று கண்டுபிடிப்புக்களாவன:

- இலங்கையின் சிறைச்சாலைகள் முறைமை (கட்டமைப்பு) அதிக நெரிசல்மிக்கவைகளாக இருத்தல் மற்றும் வளப் பற்றாக்குறையுடையவைகளாக இருத்தல்
- அது உள்நோக்கத்தை சரி செய்யும்/புனர்வாழ்வுக் கட்டமைப்பை மிகவும் சரி செய்யும்/தண்டனைப் பிரிவை வலியுறுத்துகின்றது
- உத்தியோகத்தர்கள் குறைபாடுகளை சிறப்பானவகையில் அறிந்திருப்பதுடன் மாற்றத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகள் இலங்கையின் சிறைச்சாலைகள், தண்டனைகள் மற்றும் சீர்செய்தல் முறையைப் போன்றே விரிவான குற்றவியல் நியாயத் தீர்ப்புக் கட்டமைப்பு சம்பந்தமாக பொதுவான புரிந்துணர்வை மேம்படுத்தியவாறு அந்த முறைமையில் நிலவும் குறைபாடுகளையும் வெளிப்படுத்துகின்றது. சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் மற்றும் சரி செய்யும் முறையை பலப்படுத்துவதற்காக மிகவும் சிறந்த முறைகள் மற்றும் கொள்கைகளை தயாரிப்பதற்கு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆய்வின்போது இனங்கண்டு கொள்ளப்பட்ட கவனம் ஈர்க்கப்பட வேண்டிய துறைகளுடன் தொடர்பான பரிந்துரைகள் பிரதானமாக மூன்று விதமாகும்:

- (1) சிறைச்சாலைகளின் பௌதிக நிலைமைகள் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தல்.
- (2) சிறைக் கைதிகளின் நலனோம்புகையை மேம்படுத்தல்
- (3) குற்றவியல் நியாயத் தீர்ப்பு முறைமையை மறுசீரமைத்தல்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் (UNDP) வழங்கப்பட்ட நிதியுதவியின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் இலத்திரனியல் பதிப்பு 2020 இல் வெளியிடப்பட்டதுடன், <https://www.hrcsl.lk/wp-content/uploads/2020/01/Prison-Report-Final-2.pdf> எனும் இலங்கை மனித உரிமைகள் இணையத்தளத்தில் பிரவேசித்து அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஆய்வில் உள்ளடங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமொன்றும் குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் ஊடாக தயாரிக்கப்பட்டது.

4.3 பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமையே சம்பந்தமான மேற்பார்வை

"மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு, விசாரணைகள் மற்றும் மேற்பார்வைப் பொறிமுறையை பலப்படுத்துவதனூடாக துரிதமான மற்றும் பயன்மிக்க தீர்வுகளை வழங்குவதற்காக" ஆணைக்குழுவின் மூலோபாயத் திட்டத்தில் இனங்காணப்பட்ட இலக்குகளில் ஒன்றிற்கமைய ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதனை மேற்பார்வை செய்வதற்காக தாபிக்கப்பட்ட I & I பிரிவின் செயற்பாடற்றிருந்த பிரிவு 2020 இல் சிறப்பான வகையில் செயற்பட்டது. 2019 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டில் செயற்படுத்தப்படாத விடயங்களுக்கான பிரிவினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தவறிய நிறுவனங்கள் பற்றிய பட்டியலொன்று தயாரிக்கப்பட்டதுடன் விடயங்களுக்கமைய நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள் கோப்பிலிடப்பட்டன. நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகளுக்காக அநேகமான கொத்தணி விசாரணைகளை நடாத்துவதற்கு கொவிட் - 19 தொற்று நோய் இடமளிக்காத போதிலும் பொலீஸினால் நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள் தொடர்பாக பின்தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொலீஸுக்கு ஆற்றப்படுத்தப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமையே தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொலீஸ் மா அதிபர் மற்றும் தேசிய பொலீஸ் ஆணைக்குழுவுடன் சில கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே தடவையில் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமையே சம்பந்தமாக அரசு நிறுவனங்கள் அழைக்கப்பட்டமையினால் தனியான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமையே சம்பந்தமாக கண்டறிவதனைப் பார்க்கிலும் கூட்டு அணுகுமுறை சாதகமான பெறுபேறுகளை வழங்குவதில் வினைத்திறன்மிக்கதாக இருந்தது. ஆணைக்குழுவின் தலையீட்டை நியாயப்படுத்தியவாறு செயற்படுத்தாதிருந்தமையின் அளவு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டவுடன், பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமையே சம்பந்தமாக உத்தியோகத்தர்களை பல தடவைகள் அழைக்காதிருந்தமையினால் அந்த உத்தியோகத்தர்களும் மிகவும் திருப்தியடைந்தனர்.

செயற்படுத்தப்படாத விடயங்களுக்கான பிரிவின் முயற்சியின் பெறுபேறாக அநேகமான நிறுவனங்கள் இந்த அறிவுறுத்தல்களை ஏற்று அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக தாம் எடுத்துள்ள ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை குறிப்பிட்டு ஆணைக்குழுவுக்கு பதில் அளித்துள்ளன. கடந்த ஆண்டுகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் முறையான முன்னேற்றம் 2020 ஆம் ஆண்டிலும் காண்பிக்கப்பட்டதுடன் அது பிரிவின் முன்னேற்றத்திற்கான சாட்சியாகும்.

4.4 ஏனைய மேற்பார்வை நடவடிக்கைகள்

ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய தடுத்துத்து வைக்கப்பட்டவர்களின் சிறப்பான இருப்பை அவதானிப்பதற்காக தடுத்து வைக்கப்படும் இடங்களைப் பார்வையிடுவதற்கும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளை மதித்தல் மற்றும் பாதுகாப்பதனை உறுதிப்படுத்தும் நோக்கில் தடுப்பு நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. ஆணைக்குழு தனது அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி ஆண்டு பூராவும் தடுத்து வைக்கப்படும் இடங்களுக்கு திடீர் (அவசர) சோதனைகளை மேற்கொள்வதற்கான விஜயங்களை மேற்கொண்டது. இந்த சோதனை நடவடிக்கைகள் தலைமை அலுவலகத்தினாலும் பிராந்திய அலுவலகங்களினாலும் மேற்கொள்ளப்பட்டன. எப்போதும் மேற்கொள்ளப்படும் பொலீஸ் நிலையங்களை கண்காணிப்புக்குட்படுத்துவதற்கு மேலதிகமாக சிறைச்சாலைகள், மறியற்சாலைகள், இடைநிலை ஸ்தானங்கள், புனர்வாழ்வு நிலையங்கள், சிறுவர் இல்லங்கள், இயலாமையுடையோருக்கான இல்லங்கள் மற்றும் குடிவரவு தடுப்பு நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. வார இறுதி நாட்கள் உட்பட வாரம் பூராவும் அறிவிக்காமல் திடீர் சோதனைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் சட்ட ரீதியற்ற முறையில் நடந்துகொள்ளல் சம்பந்தமான குற்றங்களை பரிசீலித்தல் போன்ற நடவடிக்கைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

4.4.1 தடுப்பு மற்றும் பராமரிப்பு இல்லங்களை மேற்பார்வை செய்தல்

ஆணைக்குழு, 2020 ஆம் ஆண்டில் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் ஊடாக 1003 பொலீஸ் நிலையங்களை சோதனையிடுவதற்கான விஜயங்களை மேற்கொண்டது. சித்திரவதைகளைத் தடுப்பதற்காக ஏனைய ஏற்புடைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மேலதிகமாக, இந்த விஜயங்களின் நோக்கம் வினைத்திறன் மற்றும் எதிர் நடவடிக்கைகள் ஊடாக இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் கைது செய்யப்பட்டிருக்கையில் வேறு விதமான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதனைத் தடுத்தல், அவ்வாறான மீறல்களை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களை இனங்கண்டு கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் தீர்வுகளை பரிந்துரை செய்வதுமாகும்.

இந்த விஜயங்களின்போது சில பொதுவான சிக்கல்கள் இனங்காணப்பட்டன. அவையாவன:

- கைது செய்யும்போது உரிய செயல்முறையைப் பின்பற்றுவதற்கு தவறியமை

- கைது செய்யப்பட்டிருக்கும்போது தீமை பயக்கும் வகையிலான கவனிப்பு மற்றும் சித்திரவதை செய்தல்.
- சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதனை தாமதப்படுத்தல்
- சிறைக்கூடங்களுக்குள் அதிக நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கண்காணிப்பின் ஊடாக சித்திரவதை, பாகுபாடு காட்டுதல் மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பான நிபந்தனைகளை தனது கொள்கை ரீதியான தலையீட்டினூடாக மென்மேலும் வெளிப்படுத்தியது.

இது தவிர, ஆணைக்குழு ஏனைய 102 தடுப்பு நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு சோதனையை மேற்கொண்டது. இந்த சோதனைகளின் அதிக எண்ணிக்கையானவை பிராந்திய அலுவலகங்களினால் மேற்கொள்ளப்பட்டன. பிராந்திய மற்றும் உப அலுவலகங்களின் மேற்பார்வை நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இலக்கை விரிவுபடுத்திக்கொள்வதில் தீர்க்கமானதாகும். எவ்வாறாயினும் தொற்று நோய் காரணமாக ஊழியர் பற்றாக்குறையின் பெறுபேறாக தலைமை அலுவலகத்தினால் ஆண்டின் அநேகமான சோதனை விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறை காரணமாக முன்னைய ஆண்டுகளைப் பார்க்கிலும் குறைந்த எண்ணிக்கையான சோதனை விஜயங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சித்திரவதையைத் தடுப்பதற்கு மற்றும் தடுப்பு நிலையங்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு ஆணைக்குழு சிறப்பான வகையில் தனது தலையீட்டை மேற்கொண்டது. அதற்கமைய, தடுப்பு நிலைமைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கீழ் குறிப்பிடப்படும் கூட்டங்களை நடத்தியது.

- தடுத்து வைத்தல் ஆணையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களை தடுத்து வைத்தல் மற்றும் நீண்ட காலமாக தடுத்துவைத்தல் நிபந்தனைகள் சம்பந்தமாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு (CCD) என்பவற்றுடனான சில கூட்டங்கள் நடத்தப்பட்டன.
- கைதின் போதான வன்முறைகள், சித்திரவதைகள் சம்பந்தமாக பொலீஸுக்கு எதிரான முறைப்பாடுகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனம் (ICCPR) சட்டத்தின் கீழ் கைது செய்தல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், பயங்கரவாத விசாரணைப்

பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு (CCD) என்பவற்றினால் நிர்வாக ரீதியாக தடுத்து வைப்புக்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அண்மைக் காலமாக அதிகரித்தல் சம்பந்தமாக பொலீஸ் மா அதிபர் மற்றும் 2020 ஆகஸ்ட் 27 ஆம் திகதி தேசிய பொலீஸ் ஆணைக்குழுவை சந்தித்தது.

- கைதிகளை தடுத்து வைத்தல் நிபந்தனைகள், சித்திரவதை செய்தல் சம்பந்தமான முறைப்பாடுகள் மற்றும் சிறைக் கைதிகளின் உடல் நலம் மற்றும் சிறப்பான இருப்பை முகாமைப்படுத்தல் மற்றும் கொவிட் - 19 தொற்று நோய் நிலைமையின் கீழ் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளல் சம்பந்தமாக 2020 செப்டெம்பர் 17 ஆம் திகதி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துடன் கூட்டம் நடைபெற்றது.

தடுப்பு நிலையங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள்	அம்பாறை	அனுராதபுரம்	பதுளை	மட்டக்களப்பு	யாழ்ப்பாணம், கிளிநொச்சி	கல்முனை	கண்டி	மாத்தறை	திருகோணமலை	வவுனியா	தலைமை அலுவலகம்	மொத்தம்
பொலீஸ் நிலையங்கள்	44	100	105	60	71	42	97	100	26	27	331	1003
சிறைச்சாலைகள்	05	-	3	6	4	1	9	-	-	1	12	41
சிறுவர் இல்லங்கள் மற்றும் சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள்	-	15	1	4	-	10	-	1	-	-	-	31
வெளிநாட்டவர்கள் தடுப்பு நிலையங்கள்	-	-	-	-	-	-	-	-	-	-	02	02
புனர்வாழ்வு நிலையங்கள்	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
பெண்கள் இல்லங்கள்	-	-	-	01	-	-	-	-	-	-	01	02
முதியோர் இல்லங்கள்	-	02	-	01	-	-	-	-	-	-	-	03
இயலாமையுடையோர் இல்லங்கள்	-	01	-	-	-	-	-	-	-	-	-	01
பயங்கரவாத விசாரணைப் பிரிவு / குற்றப் புலனாய்வுப் பொலீஸ்	-	-	-	-	-	-	-	-	-	02	08	10
விசேட / ஏனையவை	-	-	-	-	-	-	-	-	-	02	10	12
மொத்தம்	49	118	109	72	75	53	106	101	26	32	364	1105

4.4.2 பாராளுமன்றத் தேர்தல் - 2020

▪ 2020 பாராளுமன்றத் தேர்தலுக்காகத் தாபிக்கப்பட்ட முறைப்பாடுகள் பிரிவு

2020 பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்பாக அரசு உத்தியோகத்தர்களால் மனித உரிமைகள் மீறப்படுதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான பிரிவொன்று தாபிக்கப்பட்டது. தபால், மின்னஞ்சல் அல்லது தொலைநகல் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்து மூலமான முறைப்பாடுகள் தவிர, ஆணைக்குழுவுக்கு 24 மணி நேரமும் செயற்படும் துரித அழைப்பு தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தேர்தல் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்தன.

▪ அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக சம்பளத்துடனான விடுமுறையைக் கோரல்

பாராளுமன்றத் தேர்தலின்போது வாக்களிப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு (அரசு நிறுவனங்களின் அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணயாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட) சொந்த விடுமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சம்பளத்துடனான விடுமுறையைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரி 2020.07.13 ஆம் திகதி ஆணைக்குழுவினால் தொழில் அமைச்சு, பொது நிருவாக மற்றும் உள்ளாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் முதலீட்டு சபை ஆகிய நிறுவனங்களுக்கு தனித் தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டன. பிரஜைகளின் இறைமை அதிகாரமான வாக்குரிமையைப் பாதகாப்பதனை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்து செய்திப் பத்திரிகை எப்பவற்றினூடாக பொது அறிவித்தலொன்றை வெளியிடுமாறு ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரையின் பிரதி தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அனுப்பப்பட்டது.

▪ ‘எவரும் கைவிடப்படாத தேர்தலொன்றுக்காக’ தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள்

2020 பாராளுமன்றத் தேர்தல், விசேடமாக கொவிட் - 19 தொற்று நோய் நிலைமையின் கீழ் “எவரும் கைவிடப்படாத தேர்தலை” உறுதிப்படுத்துவதற்காக பரிந்துரைகளை முன்வைத்து ஆணைக்குழுவினால் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டது. கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக சாதாரண பொது மக்களின் வாக்குரிமையை நடைமுறைப்படுத்தும்போது தயக்கமொன்று ஏற்பட முடியுமாயினால் தேர்தலுடன் தொடர்பான கடமைகள் சம்பந்தமாக உத்தியோகத்தர்களுக்கு மற்றும் வாக்காளர்களுக்கு தெளிவான சுகாதார வழிகாட்டல்களை வெளியிடுவதன் முக்கியத்துவம் அதனூடாக வலியுறுத்தப்பட்டது. இயலாமையுடைய நபர்களின் அல்லது விசேட தேவைப்பாடுகளைக் கொண்ட நபர்களின் மற்றும் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்காக விசேட கொடுப்பனவொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பு ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்பட்டது. 2019

தேர்தலின்போது வாக்காளர் இடாப்பில் பெயர்கள் உள்ளடக்கப்படாமை சம்பந்தமான சிக்கலையும் ஆணைக்குழு எழுப்பியதுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவ்வாறான சிக்கல்களுக்கு தீர்வை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பரிந்துரைகளை முன்வைக்கும்போது மத வழிபாட்டுத்தலங்கள் போன்ற சில இன அல்லது மதக் குழுக்களின் பொறுப்பின் கீழ் நிலவும் இடங்களுக்குப் பதிலாக பொதுவான இடமொன்றை வாக்களிப்பு நிலையங்களாகத் தெரிவு செய்துகொள்ளல்; தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை சம்பந்தமாக முகங்கொடுக்கும் சிக்கல்கள் காரணமாக பிக்குணிமார்களுக்கு; மேலதிகப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் எவ்வாறிருப்பினும். ஆனாலும் அவ்வாறான மேலதிக பாதுகாப்பை வாக்காளர்களுக்கு அவர்களிடையே வாக்குரிமையை இடையூறுகளோ தடைகளோ இல்லையென்பதனை உறுதிப்படுத்தல் ஊடாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றை உறுதி செய்தல்; தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக வழிகாட்டல்நெறிகளுடன் இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல் மற்றும் தேர்தலின் பின்னர் கிராம மட்டத்திலும் நிறுவனங்கள் மட்டத்திலும் தோல்வியுற்ற கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு துன்புறுத்தல் மற்றும் அவர்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2020 பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்பாக பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டு நெறிகள் மற்றும் அரச மற்றும் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுடன் தொடர்பான அறிவுறுத்தல்கள்.

இலங்கை அரசியலமைப்பின் கீழ் அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்களிப்பதற்காக, சுதந்திரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான உரிமைகளைக் கவனத்திற்கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தேர்தல் அண்மித்த காலப் பகுதி, தேர்தல் வாக்களிப்பு தினம் மற்றும் தேர்தல் நிறைவடைந்த காலப் பகுதி ஆகிய காலப் பகுதிகளில் அனைத்துப் பொலீஸ் உத்தியோகத்தர்களும் கவனம் செலுத்த வேண்டிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டது. ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டல்களுடன் இயைந்து நடத்தல் சம்பந்தமாக ஆணைக்குழுவினால் அவதானிக்கப்பட்டது.

ஐனாதிபதித் தேர்தலுடன் தொடர்பாக மாகாண அரச சேவையில் பணியாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாகவும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதனை உறுதி செய்யுமாறு ஆணைக்குழுவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சட்டத்தை அமுல்படுத்தாமை மற்றும் அரசியல் ரீதியாக தரப்புக்களுக்காக அதிகாரங்களைப் பயன்படுத்தல் உள்ளிட்ட அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு காரணமாகுமெனவும், அரச பொறுப்புக்களை வகித்தலுக்கு மேலதிகமாக, மீறல்கள் சம்பந்தமாக தனித் தனி உத்தியோகத்தர்களும் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டுமென அந்தக் கட்டளையூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

4.4.3 ஏனைய மேற்பார்வை நடவடிக்கைகள்:

▪ **கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக கல்வி மீது எற்பட்ட தாக்கம்**
கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக பாடசாலைகளை மூடி விட வேண்டியேற்பட்டமையின் காரணமாக வீடுகளில் முடங்கியிருந்த பிள்ளைகளின், விசேடமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு, சாதாரண தரப் பரீட்சைக்கு மற்றும் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் வீழ்ச்சியடைந்தமை சம்பந்தமாக ஆணைக்குழுவினால் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக தனியார் துறையினால் அறிமுகஞ் செய்யப்பட்ட இணையவழிக் கற்பித்தல் செயற்பாடுகள் சம்பந்தமாக மீளாய்வொன்றும் இந்த மதிப்பீட்டின் ஒரு பகுதியாகக் காணப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் மேற்பார்வை பிரிவினால் பிராந்திய அலுவலகங்களின் உதவியுடன் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

▪ **செய்தி அறிக்கைகள் தொடர்பான மேற்பார்வை**
பிராந்திய மற்றும் உப அலுவலகங்களின் விடயப் பரப்புக்குரிய மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலத்திரனியல் மற்றும் அச்ச ஊடகங்களின் செய்தியறிக்கைகளும் ஆணைக்குழுவினால் தொடர்ந்தும் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டது. இந்த செயற்பாடு ஆணைக்குழுவுக்கு சொந்தப் பிரேரணை தலையீட்டை மேற்கொள்வதற்குப் போன்றே பிரதிவாதித் தரப்புக்களின் பரிகார நடவடிக்கைகளின் முன்னேற்றம் சம்பந்தமாக பின்னூட்டலை மேற்கொள்வதற்கும் உதவியாக இருக்கின்றது.

▪ **தொடர்ந்தும் மேற்பார்வை தேவைப்படும் தலையீடுகள்**

குறித்த அதிகாரிகள் மற்றும் பாதிப்புக்குட்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல் தொடரொன்று நடாத்தப்பட்டதுடன் ஆணைக்குழுவின் கருத்துக்கமைய தலையீடுகள் மற்றும் தொடர்ச்சியான மேற்பார்வை தேவைப்படும் விடயங்கள் தொடர்பாக தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட உதாரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன;

- வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை புலம்பெயர் ஊழியர்களின் மற்றும் தற்போது இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு புலம்பெயர் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்பான இருப்பு சம்பந்தமாக மேற்கொள்ள முடியுமான தலையீடுகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்றை வெளிநாட்டு அமைச்சு, வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.
- ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் (UNHCR) பதிவு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டின் அகதியொருவரை மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைத்திருத்தல் சம்பந்தமாக சிவில் சமூக அமைப்பொன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு

இது சம்பந்தமாக தலையிட்டு பொருத்தமான நடவடிக்கையை எடுக்குமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- 2019 பெப்ரவரி மாதம் முதல் சவூதி அரேபியாவில் தொழில் புரியும் புலம்பெயர் இலங்கை பெண் ஊழியர் ஒருவர் துன்புறுத்தலுக்குட்படுவதாக அவரது சட்டத்தரணியிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சுக்கும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கல்கிஸ்ஸை கடற்கரையில் பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த அகதி சிறுமியொருத்தி துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் சம்பந்தமாக செய்திப் பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் அடிப்படையில் செயற்பட்ட ஆணைக்குழு அது சம்பந்தமாக தலையீட்டை மேற்கொள்ளுமாறு பிரதேசத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலீஸ் மா அதிபருக்கு அறிவித்தது. விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆணைக்குழு கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றது.

அத்தியாயம் 5: கல்வி மற்றும் வெளிவாரியான செயற்பாடுகள்

- 5.1 பொது மக்களுக்கு விழிப்புணர்வுட்டல்
 - 5.1.1. சர்வதேச ஞாபகார்த்த தின வைபவங்கள்
 - 5.1.2 பல்வேறுபட்ட சிறப்புக் குழுக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வுட்டல் மற்றும் பயிற்சித் திட்டங்கள்
- 5.2 ஏனைய அரசு நிறுவனங்கள் / நிகழ்ச்சித் திட்டங்களுடன் இணைந்து அறிவைப் பகிர்ந்துகொள்ளல்
- 5.3 ஊடகங்களுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்
 - 5.3.1. பாரம்பரிய மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுடனான தொடர்புகள்
 - 5.3.2. இணையவழி முறைகளைப் பயன்படுத்தல்
- 5.4 சிவில் சமூக அமைப்புக்களுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்
 - 5.4.1. பிரதேச சிவில் சமூக அமைப்புக்கள் ஒருங்கிணைப்புக் குழு
 - 5.4.2. மனித உரிமைகளுக்கான பிரஜைகள் செயலணி (CTF4HR)
 - 5.4.3. கருப்பொருள் சார்ந்த உப குழு அங்கத்தவர்களாக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்
 - 5.4.4 சிவில் சமூக அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவங்களில் பங்கேற்றல்
 - 5.4.5. சிவில் சமூக அமைப்புக்களுடனான கலந்துரையாடல்கள்
 - 5.4.6. சிவில் சமூக அமைப்புக்களுக்குப் பயிற்சியளிப்பு
- 5.5 ஆலோசனை வழங்குதல்

கல்வி மற்றும் வெளிவாரியான செயற்பாடுகள்

5.1 பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல்

மூலச் சட்டத்தின் 10 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை பற்றி பொது மக்களை அறிவுறுத்துவதற்கும் மனித உரிமைகள் சம்பந்தமான உணர்பூர்வத்தன்மையை அதிகரிக்கச் செய்வதற்கும் தொடர்ச்சியாக ஆணைக்குழு கடும் முயற்சியை மேற்கொள்கின்றது. பொது மக்களை தனது அலுவல்களின் அத்தியாவசியப் பகுதியாகக் கருதும் ஆணைக்குழு பிரஜைகளின் மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை மேற்கொள்கின்றது. எனவே 2020 ஆம் ஆண்டு இந்த நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான பல பெறுமதிமிக்க நிகழ்வுகளைக் மேற்கொண்டதுடன், ஒரு சந்தர்ப்பத்தில் கொவிட் - 19 தொற்று நோயின் தாக்கத்திற்கு எதிராக புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றியது.

5.1.1. சர்வதேச ஞாபகார்த்த தின வைபவங்கள்


▪ சர்வதேச மனித உரிமைகள் தினம் - 2020

கொவிட் - 19 தொற்று நோய் சம்பந்தமாக கருப்பொருள் சார்ந்த வகையில் கவனத்தைச் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 2020 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவுகூரும் வகையில் எமது மீட்பு முயற்சிகளுக்காக மனித உரிமைகள் மையமாக இருப்பதனை உறுதிப்படுத்துவதன் அடிப்படையில் டிஜிட்டல் விழிப்புணர்வூட்டல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டது. #recoverbetter #standup4humanrights எனும் 'ஹெஷ் டெக் (Hash tags)' இணைப் பயன்படுத்தி 2020 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முகநூல் பக்கத்தில் மற்றும் இன்ஸ்டாகிராம் (instagram) கணக்கில் 2020 திசம்பர் 08 ஆம் திகதி முதல் ஒரு மாத காலமாக இந்தப் பிரச்சாரம் தொடர்ந்தும்

முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகளின் முக்கியத்துவம் மற்றும் தொற்று நோயிலிருந்து மீள்வதற்கான ஆரம்ப முயற்சிகளுக்காக உலகளாவிய ஒத்துழைப்பிற்கான தேவை இந்த இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின்



COVID-19 தொற்று நோய் நிலவும் காலப் பகுதியில் உள நல ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் உரிமை சம்பந்தமான செய்தியொன்று முகநூல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.



Cover image of the Facebook page

அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) இந்த ஆரம்பத்தை சிறப்பாக அமைத்துக்கொள்வதற்காக நிதியுதவியை வழங்கியது. தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணையான வகையில் மனித உரிமைகள் தினத்திற்காக ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒரே கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட வானொலி நிகழ்ச்சியொன்றும் நடாத்தப்பட்டது.

▪ சர்வதேச மகளிர் தினம் - 2020

சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருமுகமாக 'தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்தல்' எனும் கருப்பொருளின் கீழ் பொது வைபவமொன்று 2020 மார்ச் 06 ஆம் திகதி தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் ஆணைக்குழுவினால் ஏற்பாடு



பிரதம அதிதியான நீதியரசர் ஷிரானி திலக்கவர்தன அவர்கள் பங்குபற்றியோர் முன்னிலையில் உரையாற்றுகின்றார்.

செய்யப்பட்டது. இந்த வைபத்தின் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் திருமதி சிரானி திலக்கவர்தன அவர்கள் கலந்துகொண்டதுடன் இலங்கை டிஜிட்டல் மகளிர் வணிக சபையின் தலைவர் திருமதி ஜஓமி லொக்குலியானா அவர்கள் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார். மேல் மாகாணத்தின் அனைத்துப் பொலீஸ் நிலையங்களினதும் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின்



கலந்துரையாடலில் முனைப்புடன் பங்குபற்றியோர்

அலுவலர்கள், அரச உத்தியோகத்தர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் உப குழு அங்கத்தவர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர். (மேலதிக தகவல்களுக்காக மேற்குறிப்பிடப்பட்ட கருப்பொருள் சார்ந்த உப குழுக்களின் கீழ் 4.1 இணைப் பார்க்கவும்.) கிராஸ்ரூட் டிரஸ்ட் இன் திருஹான்ஸ் பிலிமோரியா அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றங்கள் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் திர்கா குமாரி, திரு.விஜேசேன விதாண, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் ஆலோசகர் மற்றும் கிரவுன்ட்வீலின் இணை

ஆசிரியர் திருமதி மனோலி விஜேதுங்க, நிபுணத்துவ வளப் பங்களிப்பை வழங்கியதுடன் மயின்ட் எட் வென்ச்சர் தியேட்டர் கம்பனி அவர்களுடைய ஒன்றியக் கண்காட்சியின் ஒப்புதல் மற்றும் உடந்தையில் (Consent & Complicity) நாடகப் பதிப்புரு ஆணைக்குழுவின் அழைப்பின்பேரில் பங்குபற்றினார்களுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது.

பெண்களுக்கு எதிராக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட துன்புறுத்தல்கள் மற்றும் நிகழ்வுகள், அவ்வாறான துன்புறுத்தல்களைத் தடுத்தல் மற்றும் அவற்றுக்கு எதிராகப் போராடுதல், உயிர் பிழைத்தவர்களுக்காகப் பெற்றுக்கொள்ள முடியுமான உதவிகள் மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் சம்பந்தமாக பொது மக்கள் மற்றும் ஏற்புடைய அலுவலர்களை அறிவுறுத்தல் இந்த வைபவத்தின் நோக்கமாகும். அரச அலுவலர்களைப் போன்றே பொது மக்களிடையே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பெண்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் சம்பந்தமாக வழிப்புணர்வு மற்றும் கல்விபயிற்சி மீண்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சட்டக் கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகள் சம்பந்தமாக கவனம் ஈர்க்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாத்தறை, கல்முனை, பதுளை மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்கள் ஊடாக பிரதேச மட்டத்தில் இணையான நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டன.

▪ சித்திரவதைக்கு ஆளாகியோருக்கு ஆதரவு அளிக்கும் சர்வதேச தினம் - 2020

2020 சித்திரவதைக்கு ஆளாகியோருக்கு ஆதரவு அளிக்கும் சர்வதேச தினத்தை நினைவுகூருமுகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் “இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் ஏனைய வழியிலான சமூக வன்முறை : ஒரு நிறமாலையின் பகுதிகள்?” எனும் கருப்பொருளின் கீழ் தனது முதலாவது இணையவழி கலந்தாய்வாடல் நடாத்தப்பட்டது. 2020 யூன் 26 ஆம் திகதி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இரண்டு இணையவழிக் கலந்துரையாடல் நடாத்தப்பட்டன.



வெபினார் பின்னணி

அநேகமாக பல்வேறு விதமான சமூக வன்முறைகளுக்கான பொது மூலமொன்று இருப்பதாகவும், பல்வேறு வகைகளிடையே காணப்படும் தொடர்புகளைக் கவனத்திற்கொண்டு சமூகத்தில் காணப்படும் வன்முறைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனைத்துப் பிரிவுகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற புரிந்துணர்வுக்கமைய கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டது. ஒரு புறமாக தனிப்பட்ட வகையில் வீடுகளில் மேற்கொள்ளப்படும்

வன்முறைகள் மற்றும் பொதுவாக தனிப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் மறுபுறமாக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளுக்கு எதிராக அரச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கும்போது சித்திரவதை மேற்கொள்ளல் போன்ற வன்முறைகளிடையேயான இடைத் தொடர்பை இணையவழி கலந்துரையாடல் ஆராயப்பட்டது. வீட்டில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் பொலீஸாரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்பளிக்கும் அனுபவம் வாய்ந்த வளவாளர்களால் இணையவழி கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.

5.1.2. இலக்காக்கொள்ளப்பட்ட பல்வேறு குழுக்களுக்காக மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வுட்டல் மற்றும் பயிற்சித் திட்டங்கள்

▪ விழிப்புணர்வுட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்

ஆணைக்குழுவின்மீது மேலும் சில விழிப்புணர்வுட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டன, அதாவது ;

- அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவின் கிராம உத்தியோகத்தர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 2020 மார்ச் 12 ஆம் திகதி இரண்டு விழிப்புணர்வுட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தோட்டப் பகுதி மக்களுக்கு சேவைகளை வழங்குதல் மற்றும் அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதனை உறுதிப்படுத்துவதற்காக மக்கள் நேய அணுகுமுறையைப் பின்பற்றுவதெப்படி? என்பது சம்பந்தமான கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டது.
- 2020 ஜனவரி 27 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தினால் புதிதாக ஆட்சேர்த்துக்கொள்ளப்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு சிறுவர் உரிமைகள் சம்பந்தமான பயிற்சித் திட்டம்.

▪ பிரஜைகள் நடமாடும் சேவை

நாட்டின் சில பிரதேசங்களில் ஓரங்கட்டப்பட்ட மக்கள் குழுக்களுக்காக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவைக்கு ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களினால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதற்கமைய மாத்தறை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தி அலுவலகத்தினால் ரதகம் மற்றும் போப்பே ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. நிலவும் கொவிட் - 19 தொற்று நோய் நிலைமை காரணமாக முன்னைய ஆண்டுகளில் போன்று ஆணைக்குழுவின் அனுசரணையின் கீழ் பிரஜைகளுக்கான நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை.

5.2 ஏனைய அரச நிறுவனங்கள் / நிகழ்ச்சித் திட்டங்களுடன் அறிவைப் பகிர்ந்துகொள்ளல்

ஆணைக்குழு, அதன் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களினாலும் ஏனைய அரச நிறுவனங்களினாலும் நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வளவாளர்களாக தனது பங்களிப்பை வழங்குவதுடன் ஏனைய அரச நிறுவனங்களினால்

ஆணைக்குழுவின் விடயப் பரப்புடன் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு முனைப்புடன் பங்களிப்பை வழங்குகின்றது. 2020 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களினால் உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், கீழ் குறிப்பிடப்படும் தலைப்புக்களுடன் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்றது :

அ) இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வுகளின் ஒரு பகுதியாக சிறுபான்மையினரின் உரிமைகள் சம்பந்தமாக உரையாற்றுதல்.

ஆ) 2020 செப்டெம்பர் 29 ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல்.

இ) 2020 பெப்ரவரி 28 ஆம் திகதி பதுளை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படை உரிமைகள், சிறுவர் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வூட்டல் அமர்வுவொன்று நடாத்தப்பட்டமை.

2020 இல் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக நடாத்தப்பட்ட மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வூட்டல் மற்றும் பயிற்சி சம்பந்தமான மொத்த நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை

	தலைமை அலுவலகம்	பிராந்திய அலுவலகங்கள்
பயிற்சியளிப்பு	04	09
உரை நிகழ்த்தல்	2	59
கூட்டங்கள், செயலமர்வுகள்	2	14
நடமாடும் சேவை	-	9
இணையவழி கலந்துரையாடல்	1	2

2020 இல் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களினால் வழங்கப்பட்ட மனித உரிமைகள் சம்பந்தமாக விழிப்புணர்வூட்டல் மற்றும் பயிற்சித் திட்டங்களின் எண்ணிக்கை

தலைமை அலுவலகம் / பிராந்திய அலுவலகங்கள்	இலக்காகக் கொள்ளப்பட்ட குழுக்கள்			
	இராணுவம்	அரசாங்க ழியர்கள்	மாணவர்கள் /இளைஞர் குழுக்கள்	பொதுமக்கள் /சிவில் அமைப்புக்கள்/மதத் தலைவர்கள் / ஊடகவியலாளர்கள் ஏனைய நபர்கள்
பதுளை	--	--	1	--
கண்டி	1	--	--	1
கல்முனை	--	4	--	--
மாத்தறை	--	--	1	1

2020 இல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்களினால் நடாத்தப்பட்ட உரைகளுக்காக மனித உரிமைகள் வளவாளர்களாக உதவி வழங்கிய நிகழ்வுகளின் எண்ணிக்கை

தலைமை அலுவலகம் / பிராந்திய அலுவலகங்கள்	இலக்காகக் கொள்ளப்பட்ட குழுக்கள்			
	இராணுவப் படை	அரசாங்க அமைப்புகள்	மாணவர்கள் /இளைஞர் குழுக்கள்	பொதுமக்கள் /சிவில் அமைப்புகள்/மதத் தலைவர்கள் / ஊடகவியலாளர்கள் ஏனைய நபர்கள்
அம்பாறை	1	1	1	--
அனுராதபுரம்	7	--	--	6
பதுளை	4	--	3	11
மட்டக்களப்பு	2	2	6	4
யாழ்ப்பாணம்	--	--	1	--
கண்டி	--	--	1	--
கல்முனை	--	1	2	--
மாத்தறை	1	1	--	1
திருகோணமலை	2	--	--	--
புத்தளம் (உப அலுவலகம்)	--	--	--	1

5.3. ஊடகங்களுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்

வெளிவாரியாக மேற்கொள்ளப்படும் தலையீடுகளின் ஒரு பகுதியாக ஆணைக்குழு தனது செயற்பாடுகள் சம்பந்தமாகப் போன்றே பொது மக்களுக்கு அறிவூட்டுவதற்காக ஊடகங்களுடன் தொடர்பு கொண்டது. ஆணைக்குழுவானது ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக அச்ச ஊடக முறைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சிக்காக இணையவழி முறைகளைப் பயன்படுத்துகின்றது.

5.3.1. பாரம்பரிய மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுடனான தொடர்புகள்

2020 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலத்திரனியல் ஊடக நிகழ்ச்சிகள் தொடரொன்றில் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் ஆளணி அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர். அதற்கமைய, 2020 மார்ச் 05 ஆம் திகதி லேக்ஹவுஸ் டிஜிட்டல் யூரியூப் நேரலை ஊடக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பெண்கள் துன்புறுத்தல் சம்பந்தமான உரையாடலொன்றுக்கு தவிசாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பெண்களுக்கெதிரான துன்புறுத்தல்—சம்பந்தமான ஒரே கருப்பொருளின் அடிப்படையில் 2020 மார்ச் 04 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நிகழ்ச்சியின் கலந்துரையாடலொன்றுக்காக மற்றும் 2020 மார்ச் 06 ஆம் திகதி உதயன் தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியின் உரையொன்றுக்காக ஆணையாளர் திருமதி

அம்பிகா சற்குணநாதன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் 2020 மார்ச் 04 ஆம் திகதி சிரசு தொலைக்காட்சியின் 'ஜீவித்தயட்ட இட தென்ன' நிகழ்ச்சியில் கல்வி மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டப் பிரிவின் பணிப்பாளர் (பதில் கடமை) கலந்துகொண்டார்.

மேலும், 2020 பெப்ரவரி 21 ஆம் திகதி அரநாயக்க, தோத்தலுடியா பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் கல்வி உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள் சம்பந்தமாக சிரசு தொலைக்காட்சியின் 'எஹரென்ன' எனும் நிகழ்ச்சியின் கலந்துரையாடலுக்கு கல்வி மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டப் பிரிவின் பணிப்பாளருக்கு (பதில் கடமை) அழைப்பு விடுக்கப்பட்டது.

'த ஐலன்ட்' பத்திரிகையினால் விடுக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் கொவிட் - 19 தொற்று நோயினால் இறக்கும் முஸ்லிம்களின் பிரேதத்தை எரித்தல் சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு சம்பந்தமாக தவிசாளரின் கருத்து 2020 ஏப்ரல் 7 ஆம் திகதிய 'த ஐலன்ட்' பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

5.3.2 இணையவழி முறைகளைப் பயன்படுத்தல்

அனைத்து கொள்கை சார்ந்த பரிந்துரைகள், தலையீடுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியீடுகளைப் போன்றே ஆணைக்குழுவின் பணிப்புக்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பொது மக்களுக்கு அவற்றை அணுக முடியுமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேவையான சந்தர்ப்பங்களில் இந்தத் தகவல்களை சிவில் சமூக அமைப்புகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருப்பொருள் சார்ந்த உப குழு அங்கத்தவர்கள், இலங்கையின் இராஜ தந்திர தூதுவராலயங்கள், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களுடன் இணையத்தளங்களினூடாக பகிரந்துகொள்ளப்படுகின்றது. ஆணைக்குழுவின் இணையத்தளப் பக்கம் நித்தமும் இற்றைப்படுத்தப்படுவதனால் (2020 இல் 33 இற்றைப்படுத்தல்கள்) அது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சம்பந்தமான இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கான நம்பகமான ஆதாரமாகும்.

ஆணைக்குழு தனது சேவைகளை பிராந்தியத்தினுள் மற்றும் உலகம் பூராவும் வாழும் அதிக எண்ணிக்கையானோருக்கு தொடர்பாடுவதற்காக ஆசிய பசுபிக் ஒன்றியத்தின் (APF) தகவல் பத்திரத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றது.

5.4. சிவில் அமைப்புகளுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்

விசேடமாக பிராந்திய அலுவலகங்களினூடாக ஆணைக்குழு சிவில் சமூக அமைப்புகளுடன் நெருங்கிய வகையில் நடவடிக்கை மேற்கொள்கின்றது. ஆணைக்குழுவின் அலுவல்களை இலகுவடுத்தும் முக்கிய வளமாக சிவில் சமூகத்தைக் கருதும் ஆணைக்குழு மறுபுறமாக மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட சிவில் சமூக நடவடிக்கைகளுக்கும் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

5.4.1 பிரதேச சிவில் அமைப்புக்கள் ஒருங்கிணைப்புக் குழுக்கள்

சிவில் சமூக ஒருங்கிணைப்புக் குழுக்கள் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மனித உரிமைகள் மீறல்களை இனங்கண்டுகொள்ளல் அல்லது ஆணைக்குழுவின் தலையீடுகள் தேவைப்படும் நிலைமைகளை இனங்கண்டுகொள்வதற்கு நெருங்கிய வகையிலான ஒத்துழைப்பை வழங்குகின்றன. அந்தந்தப் பிரதேசங்களில் மனித உரிமைகள் தொடர்பாக அவதானிக்கும்போது இந்த ஒருங்கிணைப்புக் குழுக்களும் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. 2020 ஆம் ஆண்டில் இவ்வாறான கூட்டங்களை நடாத்துவதற்கு ஆணைக்குழு தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டது

5.4.2 . மனித உரிமைகளுக்கான பிரஜைகள் செயலணி (CTF4HR)

பிரஜைகளுக்கு அடி மட்டத்திலிருந்தான உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மற்றும் உரிமைகள் மீறப்படுதலுக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான வசதிகளை வழங்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்களினால் அமைக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான பிரஜைகள் செயலணிகள் 2020 ஆம் ஆண்டில் செயற்பட்டன. ஆணைக்குழுவுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டும் தன்னார்வ அங்கத்தவர்களை பிரஜைகள் செயலணி (CTF4HR) கொண்டுள்ளது. பிரஜைகள் செயலணியின் (CTF4HR) அங்கத்தவர்கள் ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்க்கச் செய்யும் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் தேவைப்படும் தலையீடுகளை செயற்படுத்துவதற்கு முடியுமான வகையில் பிரஜைகள் செயலணிகள் ஆணைக்குழு மற்றும் பிரஜைகளிடையே ஒழுங்கிணைப்பாளராக நடவடிக்கை மேற்கொள்ளுகின்றன.

5.4.3 கருப்பொருள் சார்ந்த உப குழு அங்கத்தவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளாக நடவடிக்கை மேற்கொள்ளல்

சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அவற்றின் செயற்பாட்டு அங்கத்தவர்கள் கருப்பொருள் சார்ந்த உப குழுக்களின் அங்கத்தவர்களாக இருப்பதுடன், ஆணைக்குழுவின் அலுவலகங்களுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குகின்றனர். ஆணைக்குழுவின் கொள்கை மட்டத்திலான முயற்சிகளின் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிவில் சமூக அங்கத்தவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் பயனைப் பெற்றுக்கொள்வதற்காக உப குழுக்கள் ஆணைக்குழுவுக்கு வாய்ப்பை வழங்குகின்றன.

5.4.4 சிவில் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவங்களில் பங்கேற்றல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் ஆளணி அங்கத்தவர்கள் சிவில் சமூக அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீழ் குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர் : அவையாவன ;

- சட்டம் மற்றும் சமூக அறக் கட்டளை (Law & Society Trust) ஊடாக தெற்காசியாவில் சிறுபான்மையினர் நிலை என்ற அறிக்கையை வெளியிட்டல்.
- சர்வதேச மகளிர் தினம் - 2020 இற்காக பெண்கள் மற்றும் ஊடகம் (Women & Media) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வானொலி நினைவு தின நிகழ்ச்சி.
- ஐக்கிய நாடுகள் உதரித் திறந்த, பதிலளிப்பு, பயன்மிக்க, தீர்ப்பாயத்தினால் (CORE justice) ஏற்பாடு செய்யப்பட்ட சட்டம் பயிலும் மாணவர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பு சம்பந்தமான உரை.
- ரைட் டு லைப் (Right to Life) அமைப்பினால் அதன் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களுக்காக ஹெக்டர் கொப்பேகடுவ கம நல ஆராய்ச்சி நிறுவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு.
- புலம்பெயர்வுக்கு காலநிலை மாற்றங்களின் அழுத்தம் சம்பந்தமான சில்கேன் அறக்கட்டளையினால் (SLYCAN Trust) ஏற்பாடு செய்யப்பட்ட நிபுணத்துவ ஆலோசனை.
- புலம்பெயர்ந்தோர் குரல் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் - 19 தொற்று நோய் நிலைமைக்கு மத்தியில் புலம்பெயர் ஊழியர்களின் நிலைமை சம்பந்தமாக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்.
- ஆசிய புலம்பெயர் ஒன்றியத்தினால் (MFA) ஏற்பாடு செய்யப்பட்ட புலம்பெயர் ஊழியர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக இணையவழி மூலமான கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளல். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக நேபாளம், மாலைத்தீவு மற்றும் பிலிப்பைன் போன்ற நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

5.4.5 சிவில் சமூக அமைப்புகளுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்

அறிக்கைப்படுத்தல் ஆண்டில் ஆணைக்குழு சிவில் சமூக அமைப்புகளுடன் பல்வேறுபட்ட விடயங்கள் சம்பந்தமாக பல கலந்துரையாடல்களை நடாத்தியது.

2020 - 2022 வேலைத் திட்டம் மற்றும் ஆணைக்குழுவின் தற்போதைய அலுவல்கள் சம்பந்தமாக சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடலொன்று 2020 பெப்ரவரி 05 ஆம் திகதி நடாத்தப்பட்டது. கலந்துரையாடலின்போது கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

- பாடசாலை மாணவர்களுக்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பாலியல் சம்பந்தமான முக்கிய தகவல்கள் உள்ளடங்கிய “ஹ(த்)தே அ(ப்)பே பொ(த்)த (Hathe Ape Potha)” பாடப் புத்தகம் சம்பந்தமாக சமூகத்தில் நிலவும் எதிர்மறையான கருத்துக்களைப் போக்குவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தலையீட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்பு.
- அரசு சார்பற்ற அமைப்புகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான புதிய சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீட்டை மேற்கொள்ளல்.
- மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான தேவைப்பாடு.
- மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்களுக்கு தமிழ் மொழி பற்றிய அறிவைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களை நியமனம் செய்தல்.
- 2018 கண்டியில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் மோதல் சம்பந்தமாக ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிடுவதனை துரிதப்படுத்துவதற்கான தேவைப்பாடு.
- மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பலம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக சிவில் சமூக அமைப்புகளோடு ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளல்.
- நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளை கண்காணித்தல் சம்பந்தமான கலப்புமுறை (Hybrid discussion) கலந்துரையாடலொன்று 2020.08.24 ஆம் திகதியன்று ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் நாடுபூராவும் உள்ள சிவில் சமூக அமைப்புகளுடன் நடாத்தப்பட்டது. பிரதேச சிவில் சமூக அமைப்புகள் Zoom தொழில்நுட்பத்தினூடாக இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், பொது சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதுடன் ஆணைக்குழுவினால் கலப்புமுறை (Hybrid discussion) கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தகம் போன்ற ஆணைக்குழுவின் புதிய விடயங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலின்போது பேசப்பட்டது. கொவிட் - 19 தொற்று நோய் நிலைமையில் புலம்பெயர் ஊழியர்களின் உரிமைகள், சுற்றாடல் சார்ந்த

உரிமைகள், சமூக, கலாசார மற்றும் பொருளாதார உரிமைகளைப் போன்றே அபிவிருத்தி காரணமாக சனத்தொகை மீதான தீமை பயக்கும் தாக்கம் மீது விசேட கவனத்தைச் செலுத்துமாறு சிவில் சமூக அமைப்புக்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தன.

- ஆணைக்குழு, சுற்றூடல் சார்ந்த உரிமைகள் சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளும் சிவில் அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடலொன்று 2020.08.19 ஆம் திகதி ஆணைக்குழுவில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான காரணம், கல்கிஸ்ஸை கடற்கரையைப் போரித்தல் (பேணிப் பாதுகாத்தல்) சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டமாகுமென்பதோடு கொவிட் - 19 முடக்கக் காலப் பகுதியில் இந்தக் கடற்கரைப் பகுதியில் மேலதிக வண்டல் மண் நிரப்பப்பட்டது. இவை அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டதுடன் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் சம்பந்தமாக கருத்து முரண்பாடு நிலவியது. அத்தோடு சிங்கராஜ வனத்தை ஊடறுத்த வகையில் பாதையொன்றை நிரமாணித்தல் திட்டத்தினால் வனத்தின் மரங்கள் வெட்டப்படும் நிகழ்வுகள் ஊடகங்களில் அறிக்கைப்படுத்தப்பட்டதுடன் இதற்கு மக்களின் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மணல் மற்றும் மண் போக்குவரத்துக்கு அனுமதிப் பத்திரத்திற்கான தேவைப்பாடு நீக்கப்படல் வேறு நோக்கங்களுக்காக 'பாதுகாக்கப்பட்ட காடு' எனப் பெயரிடப்பட்டுள்ள காடுகளை சவீகரித்துக்கொள்வதற்காக பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள 02/2005 ஆம் இலக்க சுற்றிக்கையை இரத்துச் செய்தல் 'சிங்கராஜ வனத்தினூடாக பாதையொன்றை நிரமாணிப்பதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு, கல்கிஸ்ஸை கடற்கரையைப் போரித்தல் (பேணிப் பாதுகாத்தல்) நிகழ்ச்சித் திட்டம் மற்றும் புத்தளம் ஆனவிலுந்தாவ ஈர நிலத்தை அனுமதியின்றி வெட்டவெளியாக்குதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக கவனத்தைச் செலுத்துமாறு சிவில் சமூக அமைப்புக்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தன. சூழல் சார்ந்த உரிமைகளை கருப்பொருள் சார்ந்த உப குழுவொன்றுக்கான துறையொன்றாக ஏற்றுக்கொள்வதற்கு மற்றும் சூழல் சார்ந்த பிரச்சினைகளில் தலையீட்டை மேற்கொள்வதற்கான வழிமுறை காலத்தின் தேவையாகக் கருதுவதற்கு ஆணைக்குழுவினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
- கொவிட் - 19 தொற்று நோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையின் புலம்பெயர் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் சம்பந்தமாக புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளும் சிவில் சமூக அமைப்புக்களுடன் மனித உரிமைகள் ஆணைக்குழு 2021.09.16 ஆம் திகதி கலந்துரையாடலொன்றை நடாத்தியது. நாட்டுக்குத் திரும்பி வரும் புலம்பெயர் ஊழியர்களுக்கு மத்தளை விமான நிலையத்தில் தகவல்கள் கூடங்களுக்கான தேவைப்பாடுகள் தேவைப்பாடுகள் புலம்பெயர்

ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டத்தில் கொவிட் - 19 இற்கான காப்பீடு உள்ளிட்ட திரும்பி வந்ததன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கான செலவை ஊழியர்கள் தனிப்பட்ட வகையில் மேற்கொள்ள வேண்டியேற்பட்டமை அபுதாபி உரையாடல் மற்றும் கொழும்பு செயற்பாட்டுடன் ஆணைக்குழுவின் தொடர்புகளை பலப்படுத்துவதற்கான தேவைப்பாடு போன்ற சிக்கல்கள் சம்பந்தமாக இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது. இவை காலத்தின் தேவையாக இருப்பதனால், இந்த சிக்கல்கள் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்களுக்கு உடனடியாக அறிவிப்பதாக ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டது.

5.4.6 சிவில் சமூக அமைப்புக்களுக்கான பயிற்சியளிப்பு

2020 ஆம் ஆண்டில் கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக விதிக்கப்பட்ட வரையறைகளுக்கு மத்தியில் சிவில் சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்காக பயிற்சி மற்றும் உணர்திறன் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கு ஆணைக்குழுவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான பயிற்சிகள் பற்றிய பொழிப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

- மாத்தறை பிராந்திய அலுவலகத்தினால் இயலாமையுடைய (வலிமையிழந்த) நபர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனித உரிமைகள் கோட்பாடுகள், சர்வதேச மனித உரிமைகள் தரங்கள் மற்றும் வலிமையிழந்தோர் உரிமைகள் சம்பந்தமான இலங்கையின் சட்டங்கள் சம்பந்தமாக அறிவூட்டல் நிகழ்ச்சி 2020 பெப்ரவரி 27 ஆம் திகதி நடைபெற்றது.
- கல்முனை பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதத் தலைவர்கள் மற்றும் சமூக அங்கத்தவர்களுக்காக நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி பற்றிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் 2020 யூன் 27 ஆம் திகதி கல்முனையில் நடைபெற்றது.

இது தவிர பாடசாலைகள், பல்கலைக்கழக மாணவர்கள், முப்படை அதிகாரிகள், பொலீஸ் உத்தியோகத்தர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெளியீடுகள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக தனிப்பட்ட வகையில் வருகை தருகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆணைக்குழு இந்த நபர்களை அறிவூட்டுவதற்கான கலந்துரையாடல்களை தனது வளாகத்தில் நடாத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஆணைக்குழு இவ்வாறான சில கலந்துரையாடல் அமர்வுகளை நடாத்தினாலும் தொற்று நோய் காரணமாக அவ்வாறான நிகழ்வுகள் குறைவடைந்தன.

5.5 ஆலோசனை

முக்கியமாக மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பதற்காக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்காக முதலீடு செய்தல் சரியான அடுத்தகட்ட நடவடிக்கையாகுமென்ற நம்பிக்கையின் காரணமாக 2017 ஆம் ஆண்டில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட உள்ளகப் பயிற்சித் திட்டத்தை ஆணைக்குழு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தியது. 2020 ஆம் ஆண்டில் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றுவதற்காக எந்தவொரு பாடத்துடனும் சம்பந்தப்பட்ட பட்டத்தைப் பயிலுபவர்கள் மற்றும் அண்மையில் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடமைகள், ஆராய்ச்சி உள்ளிட்ட ஆணைக்குழுவின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகள் சம்பந்தமாக சிறப்பான வகையில் அவர்களுக்கு புரிந்துணர்வை (தெளிவை) பெற்றுக்கொடுத்தல் மற்றும் இளைஞர்களிடையே பொது மக்களின் தேவைப்பாடுகளுக்கான அர்ப்பணிப்பை போரீப்பதாகும். உள்ளகப் பயிற்சித் திட்டம் குறைந்தது 3 மாதங்களைக் கொண்டதாக இருப்பதுடன், உள்ளகப் பயிற்சியைப் பெறுபவர்களுக்கு ஆணையாளர்கள் அல்லது பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களின் நெருங்கிய வகையிலான மேற்பார்வையின் கீழ் தலைமை அலுவலகத்தில் அல்லது பிராந்திய அலுவலகமொன்றில் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கான விருப்பத் தெரிவுக்கான வாய்ப்பு உண்டு. எவ்வாறாயினும் கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக 2020 முதலாம் காலாண்டுக்காக மாத்திரமே உள்ளகப் பயிற்சி வழங்கப்பட்டது. அதற்கமைய, 2020 முதலாம் காலாண்டில் 26 பேருக்கு நாடு பூராவும் உள்ளகப் பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சித் திட்டத்தை சிறப்பான வகையில் பூர்த்தி செய்ததன் பின்னர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

2020 இல் உள்ளகப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டோர் பற்றிய விபரம்

அலுவலகம்	உள்ளகப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை
தலைமை அலுவலகம்	15
மாத்தறை பிராந்திய அலுவலகம்	1
கண்டி பிராந்திய அலுவலகம்	5
மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம்	3
கல்முனை பிராந்திய அலுவலகம்	2

அத்தியாயம் 6: சர்வதேச ஒத்துழைப்பு

- 6.1 சர்வதேச கடப்பாடுகளுடன் இயைந்திருத்தலை விருத்தி செய்தல்
- 6.2 பிராந்திய மனித உரிமைகள் அமைப்புகளுடன் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ளல்
- 6.3 OPCAT இன் கீழ் தேசிய தடுப்புப் பொறிமுறையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை நியமித்தல்.
- 6.4 சர்வதேச அமைப்புகள் மற்றும் நிபுணர்களுடனான ஏனைய ஒத்துழைப்பு செயற்பாடுகள்
 - 6.4.1. இரு தரப்புக் கலந்துரையாடல்கள்
 - 6.4.2. கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நிதியுதவி

சர்வதேச ஒத்துழைப்பு

6.1 சர்வதேச கடப்பாடுகளுடன் இயைந்திருத்தலை விருத்தி செய்தல்

ஆணைக்குழுவுக்கு சட்ட ரீதியாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆணைக்கமைய இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுடன் இயைந்திருப்பதனை விருத்தி செய்யும்போது சர்வதேச மற்றும் பிராந்திய மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்புச் செயற்பாடுகளுடன் தொடர்ந்தேர்ச்சியான தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பு 2020 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாகப் பேணி வரப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயக அலுவலகத்தின் (OHCHR) தூதுவர்கள் இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டதுடன் அவர்கள் ஆணைக்குழுவுக்கு வரவேற்கப்பட்டனர். தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள் அந்தத் தூதுக் குழுவினருடன் தொடர்புடைய விடயங்கள் சம்பந்தமாக பரஸ்பரக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக துரித பதில் அவசியமென்ற விடயத்தை ஏற்றுக் கொண்டனர். மனித உரிமைகள் கவுன்சிலின் 40/1 ஆம் இலக்க பிரேரணைக்கிணங்க கவுன்சிலின் 30/1 ஆம் இலக்கப் பிரேரணையை நடைமுறைப்படுத்தும்போது இலங்கையில் நல்லணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதில் பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாகவும் தொழில்சார் விதத்திலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயலாக்கத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது." என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் 2020 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஊடாக ஏற்றுக்கொண்டது. 2019 ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் மிகைப்பத்தல் அல்லது பாகுபாடு காண்பித்தல் நடவடிக்கைகளை தடுப்பதில் முக்கியமான அலுவலொன்றை நிறைவேற்றியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காலத்திற்கேற்ற தலையீட்டை மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் பாராட்டினார்.

6.2 பிராந்திய மனித உரிமைகள் அமைப்புக்களுடன் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ளல்

2020 செப்டெம்பர் 09 ஆம் திகதி நடைபெற்ற ஆசிய பசுபிக் ஒன்றியத்தின் (APF) வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் வழமைபோல் ஆணைக்குழுவின் தவிசாளர் பங்குபற்றினார். APF என்பது தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களுக்கான பிராந்தியத்தின் முன்னணி நிறுவனமாகும். HRCSL ஆனது APF இன் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதுடன், 2020 வருடாந்தப் பொதுக் கூட்டத்தின்போது முதலாம் தர ('A') அங்கீகாரம் பெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்றாகத் தீர்மானிப்பதற்காக பங்குபற்ற முடியுமாகியது.

6.3 OPCAT இன் கீழ் தேசிய தடுப்புப் பொறிமுறையாக HRCSL இணை நியமித்தல்

2017 திசம்பர் மாதம் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சமவாயத்தின் (OPCAT) மரபொழுங்கு நெறிமுறைக்கு இலங்கை இணக்கப்பாட்டை தெரிவித்ததன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய தடுப்புப் பொறிமுறையாக (NPM) இலங்கை அரசாங்கத்தினால் பெயர் குறிப்பிடப்பட்டது. OPCAT இன் கீழ் தடுத்தல் விஜயங்களினூடாக துன்புறுத்தல்கள் மற்றும் வேறு வகையிலான கைதுகளின்போது முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதை தடுத்தல் தொடர்பாக தேசிய தடுப்பு நிறுவனங்களில் ஒன்று அல்லது அதனிலும் அதிக எண்ணிக்கையை அமைப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. தனது மூல சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் தடுத்து வைத்திருக்கும் இடங்களை சோதனையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே அதிகாரமும் ஆற்றலும் உண்டு.

2020 பூன் மாதத்தில் சித்திரவதைகளைத் தடுத்தல் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பின் உப குழு தனது 41 ஆவது அமர்வை இணையவழியில் (நிகழ்நிலை) நடாத்தியதுடன், அது இணையத்தள சூழலில் முழுமையான அமர்வொன்றாகவும் முழுமையான நிகழ்ச்சித் திட்டமாக பல்வேறுபட்ட மேடை செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் முதலாவது ஒப்பந்த நிறுவனமாகப் பரிணமித்தது. அமர்வினிடையே நடைபெற்ற ஆசிய பிராந்திய NPMs ஒன்றிணைந்த கூட்டத்தில் ஆணைக்குழு பங்கேற்றது.

6.4 சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிபுணர்களுடனான ஏனைய ஒத்துழைப்பு செயற்பாடுகள்

6.4.1 இரு தரப்புக் கலந்துரையாடல்கள் :

ர்சுஊளுடு தனது சர்வதேச ஒத்துழைப்புச் செயற்பாடுகளை பல்வேறு நிறுவனங்களுடன் இரு தரப்புக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு விரிவுபடுத்திக் கொண்டுள்ளது.

- ஆணைக்குழு இலங்கையில் இயங்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டங்கள் மற்றும் அலுவல்களில் பங்குபற்றியது :
- “பொறுப்புக்கூற வேண்டிய வர்த்தகங்கள் மற்றும் மனித உரிமைகள்” எனும் தலைப்பின் கீழ் 2020 பெப்ரவரி 10 ஆம் திகதி சிவிலி சமூக அமைப்புக்களின் தரவுகளைச் சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி நிதியத்தினால் (UNDP) சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் பங்கேற்றல்.

- 2020 பெப்ரவரி 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் சனத்தொகை நிதியத்தின் வேண்டுகோளின் பிரகாரம் பாலின சமத்துவம் மற்றும் பாலியல், இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச ஆலோசகர் திருமதி ஜூலியா கபாசி அவர்களுடனான சந்திப்பு.
- 2020 பெப்ரவரி 11 ஆம் திகதி மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழு ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகளைச் சந்தித்தது.
- 2020 இல் மனித உரிமைகள் ஆணைக்குழு பல்வேறுபட்ட நபர்கள் அல்லது அமைப்புக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டது: அவையாவன;
 - இலங்கைக்கான நோர்வே தூதுவர்
 - ஐக்கிய அமெரிக்க குடியரசின் வெளியுறவுத்துறையின் சிரேஷ்ட ஆலோசகர் திருமதி பிரஹ்மி பூலோகசிங்கம்
 - ஐரோப்பா மற்றும் பிரான்ஸுக்கான வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசியா மற்றும் ஓஷனியா பணிப்பாளர் திரு.தியரி மாதோ
 - இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்
 - கொழும்பு சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தின் அரசியல் அலுவல்களுக்கான முதல் செயலாளர்.
 - “பொறுப்புக்கூற வேண்டிய வர்த்தகங்கள் மற்றும் மனித உரிமைகள்” எனும் கருப்பொருளின் கீழ் வர்த்தகங்கள் மற்றும் மனித உரிமைகள் வளங்கள் நிலையத்தின் பிரதிநிதிகள்.

6.4.2 கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நிதியுதவிகள்

தனது அடிப்படைச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியின் பெரும் பகுதி பொதுத் திறைசேரி ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. ஆயினும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்குதார தரப்புக்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு மூலமாக தனது செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் ஆணைக்குழுவினால் முடியுமாயிற்று. அதற்கமைய, 2020 இல் ஆணைக்குழுவுக்கு அதன் அலுவல்களை பயன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு முடியுமான வகையில் ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்ட நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNHCR)இ மற்றும் சுவிட்சர்லாந்து சமீப அரசாங்கம் மற்றும் என்பவற்றின் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி நிதியத்தினால் (UNDP) வழங்கப்பட்ட ஒத்துழைப்பை மனித உரிமைகள் ஆணைக்குழு பெரிதும் மெச்சுவதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது.

ஆணைக்குழுவின் இயலாமை மேம்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்து சமீப அரசாங்கம் ஆணைக்குழுவுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கியது. இந்த உதவி மூலமாக

தவற விடப்பட்டிருந்த முறைப்பாடுகளை விசாரித்து தீர்ப்பதற்கு மற்றும் முறைப்பாட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான வளங்களை சேகரிப்பதற்கு ஆணைக்குழுவினால் முடியுமாகியது. இதனூடாக ஆணைக்குழு மீதான பொது மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு ஆணைக்குழுவினால் முடியுமாகியது.

உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதலைப் போன்றே இயலளவு விருத்தி ஊடாக உப அலுவலகங்களைப் பலப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட கருத்திட்டமொன்றுக்கு UNHCR இனால் உதவி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம், அடிப்படை உரிமைகள் மீறப்படுதல் உட்பட்ட மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணத்தை எதிர்பார்த்து வரும் மக்கள், விசேடமாக ஆபத்துக்குட்பட்ட முடியுமான மற்றும் விளிம்பு நிலையில் வாழும் குழுக்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவை அணுகுவதனை பலப்படுத்துவதும் செயலாக்கப்படுத்துவதுமாகும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி நிதியத்தினால் (UNDP) மனித உரிமைகள் தகவல் முறைமை (HURIN), சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்காக சமூக ஊடக பிரச்சாரம், ஆணைக்குழுவுக்காக வர்த்தக சின்ன வழிகாட்டல்களைத் தயாரித்தல் மற்றும் ஆணைக்குழுவுக்கான புதிய இணையத்தளப் பக்கத்தை மேம்படுத்துவதற்காக நேரடியான நிதியுதவியை வழங்கப்பட்டது.

அத்தியாயம் 7: மனித வளங்கள், நிர்வாகம் மற்றும் நிதி

7.1 ஆளணி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்

7.1.1. உள்நாட்டுப் பயிற்சி வாய்ப்புக்கள்

7.1.2. சர்வதேச நிகழ்ச்சித் திட்டங்கள்

7.2 பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்

7.3 வருடாந்த நிதிக் கூற்றுக்கள்

மனித வளங்கள், நிர்வாகம் மற்றும் நிதி

7.1 ஆளணி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்

2015 ஒக்தோபர் மாதம் முதல் பதவிக்காலம் முடிவடையும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஆரம்பித்த திகதி முதல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆளணியின் தொழில் நிபுணத்துவம் மற்றும் இயலளவை அதிகரிப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் அதனை அவ்வாறே பேணி வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மனித உரிமைகள் மீறப்படுதல்களுக்கு சிறப்பான வகையில் பதில் அளிப்பதற்கு மற்றும் மனித உரிமைகள் விருத்திக்காக நிறுவனம் சார்ந்த பலப்படுத்தல் அத்தியாவசிய காரணியென்பதனை ஆணைக்குழு புரிந்துணர்ந்து கொண்டுள்ளது. எனவே, ஆளணியின் சேவையை எதிர்பார்த்துள்ள பிரஜைகளுக்கு உதவி புரிவதற்காக தலைமை அலுவலகத்தைப் போன்றே பிராந்திய அலுவலகங்களினது ஆளணிகளின் தொழில் நிபுணத்துவம், வினைத்திறன், சவால்கள் சம்பந்தமான புரிந்துணர்வு மற்றும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமது திறமைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் காணப்படும் அநேக பயிற்சிகள் ஊடாக அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், அவ்வாறு பெற்றுக்கொள்ளாததும் தேவைப்பாடாக இருக்கின்றது. கொவிட் - 19 தொற்று நோயின் ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட சர்வதேச விஜயங்களுக்கான வரையறைகள் காரணமாக ஆளணிக்கு சர்வதேசப் பயிற்சி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு முடியவில்லை.

7.1.1 உள்நாட்டுப் பயிற்சி வாய்ப்புக்கள்

- “பெண்களுக்கான உரிமைகள் மனித உரிமைகளாகும்” எனும் கருப் பெருளில் 2020 பெப்ரவரி 24 - 28 வரை பாலின சமூக நிலைமை சம்பந்தமான பயிற்சியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்று நடாத்தப்பட்டது. தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் ஆளணி அங்கத்தவர்களின் பாலின சமூக நிலைமை சம்பந்தமான சிக்கல்கள் பற்றிய அறிவு மற்றும் இயலளவை மேம்படுத்துவதே பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும். இதற்கு அனுபவம் வாய்ந்த வளவாளர்களின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது.
- 2020 மார்ச் 06 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட பெண்களுக்கெதிரான துன்புறுத்தல்களைத் தடுத்தல் சம்பந்தமான பயிற்சித் திட்டமொன்று நடாத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்துறைகள் சம்பந்தமாக தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சி மற்றும் அணுகுமுறைகளின் அறிகுறிகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கான தலையீடு மற்றும் தடுப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இலத்திரனியல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமான விதம் சம்பந்தமாக பங்கேற்பவர்களுக்கு அறிவூட்டுவதே பயிற்சியின் நோக்கமாகும்.

- நிறுவனத்தின் வினைத்திறனுடனான செயற்பாட்டிற்கு அத்தியாவசியமான ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்களினது ஆளணி அங்கத்தவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கான தேவைப்பாட்டை இனங்கண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்களின் ஆளணி அங்கத்தவர்களுக்கு Zoom தொழில்நுட்பத்தினூடாக டிஜிட்டல் அறிவு சம்பந்தமாக இணையவழி (நிகழ்நிலை) பயிற்சிப் பட்டறை தொடரொன்று நடாத்தப்பட்டது. திருகோணமலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை பிராந்திய அலுவலகங்களின் ஆளணி அங்கத்தவர்களுக்காக 2020 ஆகஸ்ட் - செப்டெம்பர் காலப் பகுதியில் பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது.
- ஆணைக்குழுவின் அனுபவம் வாய்ந்த நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரின் வளப் பங்களிப்புடன் 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆளணி அங்கத்தவர்களுக்கு கோப்பிடல் சம்பந்தமான பயிற்சியொன்று நடாத்தப்பட்டது.
- 2020 மார்ச் மாதத்தில் கண்டி மற்றும் பதுளை பிராந்திய அலுவலகங்களின் ஆளணி அங்கத்தவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக கணக்கியல் மற்றும் நிர்வாக உபாய வழிமுறைகள் சம்பந்தமான பயிற்சிப் பட்டறையொன்று நடாத்தப்பட்டது.

7.1.2 சர்வதேச நிகழ்ச்சித் திட்டங்கள்

ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தின் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் ஆளணி அங்கத்தவர்கள் கடந்த ஆண்டுகளில் அநேகமான சர்வதேசப் பயிற்சித் திட்டங்களினூடாக அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதடன், அவை ஆணைக்குழுவின் இயலளவு மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. ஆயினும் கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக அறிக்கைப்படுத்தப்படும் ஆண்டில் ஆளணி அங்கத்தவர்களுக்கு எந்தவொரு சர்வதேச பயிற்சித் திட்டத்திலும் பங்குபற்ற முடியவில்லை.

7.2 ஆளணி மற்றும் வெற்றிடங்கள்

ஆணைக்குழுவுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கான (SOR) இறுதி அங்கீகாரம் 2018 மே மாதம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் (DMS) வழங்கப்பட்டது. 2019 இறுதிக் காலாண்டில் உள்ளீர்ப்புச் செய்தல் செயற்பாடு சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களுக்கமைய, 2020 இல் ஆணைக்குழு 2017.09.18 முதல் 2020.09.17 வரையான காலப் பகுதியினுள் பதவி உயர்வுக்கான தகைமைகளைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு நடைமுறையின் கட்டம் I இன் கீழ் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டது. உள்ளீர்ப்புச் செயற்பாட்டுடன் தொடர்பான நிலுவைச் சம்பளமும் 2020 இல் தயாரித்து நிறைவு செய்யப்பட்டது. அவர்களுக்கென தனிப்பட்ட வகையில்

அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான உத்தியோகத்தர்களுக்கென தயாரிக்கப்பட்ட பதவி உயர்வுத் திட்டம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு (DMS) சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த அறிக்கைப்படுத்தல் ஆண்டில் ஆளணியை உள்ளீர்ப்புச்செய்யும் செயற்பாட்டுடன் தொடர்பான குறைகள் தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு HRCSL ஆளணிக்கு வழங்கப்பட்டது. இந்த மேன்முறையீடுகள் தொடர்பாக கவனத்திற்கொள்வதற்காக HRCSL இனால் நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டுக் குழு மேன்முறையீடுகளுக்குப் பதில் அளிப்பதற்கு முன்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் (DMS) தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடலை மேற்கொண்டது. மேன்முறையீட்டுக்கு குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டு ஆணையாளர்கள் மற்றும் வெளிவாரியான அங்கத்தவர்களாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட சிவில் சேவை உத்தியோகத்தர் ஆகியோரைக் கொண்டதாகும். புதிய ஆட்சேர்ப்பு நடைமுறைக்கமைய 2020 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மொத்த ஆளணியை உள்ளீர்ப்புச் செய்துகொள்வதற்கான குழுவின் பரிந்துரைக்கமைய முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் (DMS) சுற்றறிக்கைகளுக்கமைய பகுதி அரச துறையின் சம்பள அமைப்புக்களுக்கும், சம்பளக் குறியீடுகளுக்கும் அமைய மொத்த ஆளணிக்கும் ஏற்புடைய சம்பளம் 2020 ஜனவரி 01 ஆம் திகதி முதல் செலுத்தப்பட்டது.

05 பணிப்பாளர் பதவிகளுக்காக அதாவது நிர்வாகம் மற்றும் நிதி, புலனாய்வு மற்றும் விசாரணைகள், கல்வி மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் மேற்பார்வை மற்றும் சர்வதேச தொடர்புகள் போன்ற பணிப்பாளர் பதவிகளுக்காக ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. கணக்காளர் பதவியொன்றும் உள்ளக கணக்காய்வாளர் பதவியொன்றும் புதிய ஆட்சேர்ப்பு நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இது தவிர சட்ட அலுவலர் பாதவிகளுக்காக உள்ளக அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அனைத்துப் பதவிகளுக்குமான நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டதுடன், உள்ளக அடிப்படையில் சட்ட அலுவலர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 2020 திசம்பர் மாதம் நியமனங்கள் வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.

7.3 வருடாந்த நிதிக் கூற்றுக்கள்

பிரதான செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியின் அதிகளவு திறைசேரியினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் ஆணைக்குழுவின் நிரலாக்கச் செயற்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (UNHCR) மற்றும் சவிட்சர்லாந்து சமஷ்டி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதுடன் அதனை மெச்சுகின்றது.

வெளித்தரப்பு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிதியுதவி பற்றிய விபரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது :

நிதியுதவி வழங்கிய நிறுவனம்	கிடைக்கப்பெற்ற தொகை	செலவு	மீதி
சுவிஸ் சமஷ்டி அரசு	1,351,000.00	341,810.92	1,009,189.08
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸாதினர்	4,545,750.00	1,482,552.52	3,063,197.48

(வெளித்தரப்பு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிதியுதவி பற்றிய மேலதிக விபரத்திற்கு தயவு செய்து 6.4.2 இணைப் பார்க்கவும்.)

மொத்த வருடாந்த நிதி ஏற்பாடுகள்:

ஆரம்ப மீதி	ரூ. 0.00
திறைசேரியினால் வழங்கப்பட்ட பணி முற்பணம்	
மீண்டெழும் செலவினம்	201,445,000.00
மூலதனச் செலவினம்	4,920,736.00
வைப்புக் கணக்கின் தேறிய மாற்றம்	1,970,575.93
ஏனைய பெறுகைகள்	1,059,525.89
மொத்தப் பெறுகைகள்	209,395,837.82
செலவுகள்	
சம்பளம்	128,184,522.72
பிரயாணச் செலவுகள்	668,056.00
வழங்கல்கள்	4,644,935.27
பராமரிப்பு செலவு	2,442,922.68
சேவைகள்	65,617,808.55
மாற்றல்கள்	1,758,606.50
மனித உரிமைகள் நிகழ்ச்சித் திட்டங்கள்	2,272,659.01
மூலதனச் சொத்துக்கள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு	301,828.65
மூலதனச் சொத்துக்கள் கொள்வனவு	1,446,135.00
ஆற்றல் விருத்தி (இயலாவு மேம்பாடு)	234,000.00
இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக ஊக்குவிப்பு உதவி (UNDP)	-
நாட்டிற்கு திரும்பி வருபவர்களுக்கு தமது உரிமைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தல் (UNHCR)	1,482,552.52
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயலாவைப் பலப்படுத்தல் (SWISS)	341,810.92
மொத்தச் செலவு	209,395,837.82

பின்னிணைப்புகள்

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரம்பல் : வரைபடம்



பரிந்துரைகள் பட்டியல் :

	முறைப்பாட்டு இல.	வழங்கப்பட்ட திகதி	கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் தன்மை	மீறப்பட்டுள்ள அரசியலமைப்பு உறுப்புகள் / உறுப்புகள்	பிரதிவாதி
1	HRC/AP/272/17	3/1/2020	பதவி உயர்வு	உறுப்புகள் 12(1)	இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC)
2	HRC/2066/16	3/1/2020	ஒழுக்காற்று விசாரணை தாமதம்	உறுப்புகள் 12(1)	கொழும்பு பல்கலைக்கழகம்
3	HRC/1915/15	24/1/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புகள் 12(1)	ரிச்மன்ட் கல்லூரி, காலி
4	HRC/5033/14	24/1/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புகள் 12(1)	ரிச்மன்ட் கல்லூரி, காலி
5	HRC/AP/535/17	24/1/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புகள் 12(1)	ரம்பேவ மத்திய கல்லூரி, அனுராத்தபுரம்
6	HRC/AM/61/18/B	24/1/2020	பதவி உயர்வு	உறுப்புகள் 12(1)	பொலீஸ் மா அதிபர் / பதுளை பொலீஸ்
7	HRC/AM/25/17 HRC/AM/26/17 HRC/AM/27/17	24/1/2020	பதவி உயர்வு	உறுப்புகள் 12(1)	சுகாதார அமைச்சு, பொது நிருவாக அமைச்சு
8	HRC/AM/75/17	19/2/2020	பதவி உயர்வு	உறுப்புகள் 12(1)	இலங்கை மகாவலி அதிகார சபை
9	HRC/260/19	3/3/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புகள் 12(1)	பர்கியூசன் உயர் கல்லூரி, இரத்தினபுரி
10	HRC/3756/16	10/3/2020	பதவி உயர்வு	உறுப்புகள் 12(1)	இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
11	HRC/3088/18	2/7/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புகள் 12(1)	ம.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07.
12	HRC/2501/17 HRC/2503/17	2/7/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புகள் 11	எஹலியகொட பொலீஸ்
13	HRC/AP/23/18 HRC/AP/24/18	2/7/2020	தொழிலிருந்து நீக்குதல்	உறுப்புகள் 12(1)	வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை
14	HRC/K/130/SUO /MOTU/18	2/7/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புகள் 11	நயாபான மகா வித்தியாலயம்/ கொத்தலை வலயக் கல்விப் பணிப்பாளர்
15	HRC/K/685/16	2/7/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புகள் 12(1)	கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி
16	HRC/3258/18 HRC/3256/18	2/7/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புகள் 12(1)	தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு 03/ ரோயல் கல்லூரி, கொழும்பு 07

17	HRC/AP/220/14	1/7/2020	கைது: தடுத்துவைப்பு	உறுப்புரை 13(1)	அனூராதபுரம் பொலீஸ்
18	HRC/K/502/16A	1/7/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி
19	HRC/K/577/16	1/7/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி
20	HRC/300/19	17/7/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	ரோயல் கல்லூரி, கொழும்பு 07. / மஹானாம கல்லூரி, கொழும்பு 03.
21	HRC/3298/18	17/7/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	ஆனந்தாக்க கல்லூரி, கொழும்பு 10
22	HRC/4537/14 HRC/83/16	17/7/2020	ஓய்வூதியம்	உறுப்புரை 12(1)	புகையிரதத் திணைக்களம்
23	HRC/155/13	17/7/2020	சேவை நிபந்தனைகள்	உறுப்புரை 12(1)	பொலீஸ் மா அதிபர்
24	HRC/BD/146/12	12/8/2020	ஓய்வூதிய அனுகூலங்கள்	உறுப்புரை 12(1)	மாகாண பொது வைத்தியசாலை, பதுளை / சுகாதார அமைச்சு
25	HRC/2304/18	12/8/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புரை 11	மொரண்டுடுவ பொலீஸ்
26	HRC/3397/17	24/8/2020	ஓய்வூதியம்	உறுப்புரை 12(1)	இலங்கை மத்திய வங்கி
27	HRC/MT/286/18	7/9/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	ராஹுல கல்லூரி, மாத்தறை
28	HRC/1859/15	15/9/2020	பதவி உயர்வு	உறுப்புரை 12(1)	தொழில் திணைக்களம்.
29	HRC/3506/16	15/9/2020	பொது அதிகார நிறுவனங்களின் செயற்பாடின்மை	உறுப்புரை 12(1)	பிரதேச செயலாளர், ஹங்வேல்ல / மதிப்பீட்டுத் திணைக்களம்
30	HRC/K/692/18	15/9/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	தர்மராஜ கல்லூரி, கண்டி
31	HRC/AM/34/19	15/9/2020	பதவி உயர்வு	உறுப்புரை 12(1)	விவசாயத் திணைக்களம்
32	HRC/3767/15	15/9/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புரை 11	கொஹுவலை பொலீஸ்
33	HRC/AM/97/17	15/9/2020	பதவி உயர்வு	உறுப்புரை 12(1)	அம்பாறை பொது வைத்தியசாலை / சுகாதார அமைச்சு
34	HRC/1373/16	15/9/2020	மதுபான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தல்	உறுப்புரை 12(1)	மது வரித் திணைக்களம்
35	HRC/269/19	16/9/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	ரோயல் கல்லூரி, கொழும்பு 07
36	HRC/2195/17	14/10/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	யசோதரா தேவி மகளிர் கல்லூரி, கம்பஹா
37	HRC/AM/123/16	14/10/2020	தொழிலை முடிவுறுத்தல்	உறுப்புரை 12(1)	அம்சிரி குணரத்ன பிரிவேணா, மகாலயா

38	HRC/AP/384/16	14/10/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புரை 11	அனூராதபுரம் பொலீஸ்
39	HRC/V/25/19	16/11/2020	கைது: தடுத்துவைப்பு	உறுப்புரை 13(1)	வவுனியா பொலீஸ்
40	HRC/1450/19	11/11/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	கேகாலை மகளிர் கல்லரி
41	HRC/4347/16	11/11/2020	கைது: தடுத்துவைப்பு	உறுப்புரை 13(1)	குளியாப்பிட்டிய பொலீஸ்
42	HRC/AP/104/16	11/11/2020	ஆட்சேர்ப்பு	உறுப்புரை 12(1)	இலங்கை மின்சார சபை
43	HRC/K/541/16	11/11/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி
44	HRC/51/18	11/11/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	நாலாந்தா கல்லூரி, கொழும்பு 10
45	HRC/K/30/11	14/12/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புரை 11	வல்கமுவு பொலீஸ்
46	HRC/BD/62/15	14/12/2020	கைது/தடுத்துவைப்பு	உறுப்புரை 13(1)	களுத்துறை வடக்கு பொலீஸ்
47	HRC/887/15	14/12/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புரை 11	மருதாணை பொலீஸ்
48	HRC/5244/16	14/12/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	மலியதேவ ஆண்கள் கல்லூரி, குருநாகல்.
49	HRC/2763/19	14/12/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	ரோயல் கல்லூரி, கொழும்பு 07
50	HRC/AP/473/14(I)	9/12/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புரை 11	அனூராதபுரம் பொலீஸ்
51	HRC/1025/19	9/12/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	தம்மிஸ்ஸர தேசிய பாடசாலை, நாத்தாண்டியா
52	HRC/3010/18	10/12/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி, கொழும்பு 07
53	HRC/760/20	9/12/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	மஹமாயா மகளிர் கல்லூரி, கண்டி
54	HRC/757/17	9/12/2020	ஆட்சேர்ப்பு	உறுப்புரை 12(1)	தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
55	HRC/639/17	23/12/2020	கைது/தடுத்துவைப்பு	உறுப்புரை 13(1)	பொலீஸ் மா அதிபர் / சியம்பலாண்டுவ பொலீஸ்
56	HRC/2314/15	10/12/2020	பதவி உயர்வு	உறுப்புரை 12(1)	இலங்கை கடற்படை
57	HRC/1925/13	9/12/2020	சித்திரவதை செய்தல்	உறுப்புரை 11	புத்திட்டிய மகா வித்தியாலயம், புத்திட்டிய
58	HRC/1148/19	9/12/2020	பாகுபாடு காட்டுதல்	உறுப்புரை 12(1)	கொழும்புப் பல்கலைக்கழகம்
59	HRC/2404/28	3/12/2020	அதிகார முறைகேடு	உறுப்புரை 12(1)	விளையாட்டுத்துறை அமைச்சு

60	HRC/2571/18 HRC/2572/18	3/12/2020	பிள்ளையை பாடசாலையில் சேர்த்தல்	உறுப்புரை 12(1)	சிநிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி, கொழும்பு 07
----	----------------------------	-----------	-----------------------------------	-----------------	-----------------------------------------------------

சொந்தப் பிரேரணைகள் (*Suo/Moto*) முறைப்பாடுகள் வழிநடாத்துதல் படடியல் (சட்டத்தின்
14 ஆவது பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆணைக்குழு மேற்கொண்ட
தலையீடுகள்) :

	திகதி	முறைப்பாட்டு இலக்கம்	நிகழ்வு	பிரதிவாதி
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம்				
1	17/2/2020	HRC/SUO/MOTU/01/2020	இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுதல்	நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 05.
2	4/3/2020	HRC/SUO/Motu/02/20	மீண்டும் பணியிலமர்த்துதல்	தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை
3	4/3/2020	HRC/Suo/Motu/03/20	தன்னிச்சைக் கைது மற்றும் தாக்குதல் மேற்கொண்டமை	இலங்கை பொலீஸ்
4	6/3/2020	HRC/SUO/MOTU/04/20	சித்திரவதை செய்தல்	சிநி சீவல் கனிபட்ட பாடசாலை மற்றும் பாணதுறை தெற்கு பொலீஸ்
5	14/5/2020	HRC/SUO/MOTU/05/20 HRC/TEM/SUO/MOTU/01/20	சித்திரவதை செய்தல்	கிரேண்பாஸ் பொலீஸ்
6	14/5/2020	HRC/SUO/MOTU/06/20 HRC/TEM/SUO/MOTU/16/20	கடற்கரை போரித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் குழல் தாக்கம்	கரையேரப் பாதுகாப்பு மற்றும் கரையேர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், இரத்தமலாணை பிரதேச செயலகம், புகழ்பவியல் மற்றும் அகழ்வப் பணியகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, தெவறிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகம்.
7	14/5/2020	HRC/SUO/MOTU/07/20 HRC/1391/20	சித்திரவதை செய்தல்	சிறைச்சாலைகள் திணைக்களம், மகர சிறைச்சாலை
8	20/5/2020	HRC/SUO/MOTU/08/20	பொலீஸ் துன்புறுத்தல்	வெயாங்கொடை பொலீஸ்
9	20/5/2020	HRC/SUO/MOTU/09/20	கைது, தடுத்துவைப்பு	முகத்துவாரம் பொலீஸ்
10	20/5/2020	HRC/SUO/MOTU/10/20	சித்திரவதை செய்தல்	ஹங்வேல்ஸ் பொலீஸ்
11	20/5/2020	HRC/SUO/MOTU/11/20 HRC/903/20	கொவிட் - 19 நிதியுத்திற்கு சம்பளத்தின் பங்களிப்பு	பொது நிருவாக அமைச்சு
12	20/5/2020	HRC/SUO/MOTU/12/20	சித்திரவதை செய்தல்	அம்பகஹசந்தி பொலீஸ் காவலரண்
13	20/5/2020	HRC/SUO/MOTU/13/20	துன்புறுத்துதல்	குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

14	20/5/2020	HRC/SUO/MOTU/14/20	கைது/தடுத்தவைப்பு	துறைமுக பொலீஸ்
15	20/5/2020	HRC/SUO/MOTU/15/20	கைதியாக இருக்கும்போது மரணித்தல்	நாராஹேன்பிட்ட பொலீஸ்
16	17/7/2020	HRC/SUO/MOTU/16/20	சட்ட விரோத மரணம்	அங்குலான பொலீஸ்
17	3/9/2020	HRC/SUO/MOTU/17/20	கைதியாக இருக்கும்போது மரணித்தல்	குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மொனராகலை, கம்பஹா, அங்குலான, முல்லேரியா, ஒருதொட்ட மற்றும் நவகமுவ பொலீஸ் நிலையங்கள்
18	21/9/2020	HRC/SUO/MOTU/18/20 HRC/2202/20	சித்திரவதை செய்தல்	வெலிகடை பொலீஸ்
19	14/10/2020	HRC/SUO/MOTU/19/20 HRC/2564/20 HRC/2510/20	கைதியாக இருக்கும்போது மரணித்தல்	கொழும்பு குற்றவியல் பிரிவு
20	5/11/2020	HRC/SUO/MOTU/20/20	கைதியாக இருக்கும்போது மரணித்தல்	நவகமுவ பொலீஸ் நிலையம்
21	25/11/2020	HRC/SUO/MOTU/21/20	சித்திரவதை செய்தல்	வீதி அபிவிருத்தி அதிகார சபை (மேல் மாகாணம்)
22	1/12/2020	HRC/SUO/MOTU/22/20	சிறைக்கைதிகளின் உரிமைகள்	சிறைச்சாலைகள் திணைக்களம், மகர சிறைச்சாலை
23	14/10/2020	HRC/SUO/MOTU/23/20	சித்திரவதை செய்தல்	பூகொட பொலீஸ்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - பிராந்திய அலுவலகங்கள்				
24	21/01/2020	HRC/JA/SUOMOTU/001/2020	சித்திரவதை செய்தல்	ஊர்காவந்துறை பொலீஸ்
25	07/02/2020	HRC/JA/SUOMOTU/002/2020	பல்கலைக்கழகத்தில் பகிடிவதை	யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
26	10/02/2020	HRC/JA/SUOMOTU/003/2020	பிள்ளையொன்றுக்கு உடலியல் ரீதியான தண்டனை வழங்குதல்	வலயக் கல்வி அலுவலகம், வடமார்ச்சி
27	18/02/2020	HRC/JA/SUOMOTU/004/2020	பல்கலைக்கழகத்தில் பகிடிவதை	யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
28	04/03/2020	HRC/JA/SUOMOTU/005/2020	அரச நலனோம்புகை	சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர், மருதன்கேணி
29	12/04/2020	HRC/JA/SUOMOTU/006/2020	சித்திரவதை செய்தல்	பூநகரி கடற்பரப்பில் இலங்கை கடற்படை
30	20/04/2020	HRC/JA/SUOMOTU/007/2020	அதிகாரத் துப்பிரயோகம்	சதொச - கிளிநொச்சி
31	20/04/2020	HRC/JA/SUOMOTU/008/2020	சித்திரவதை செய்தல்	வட்டுக்கோட்டை பொலீஸ்
32	22/04/2020	HRC/JA/SUOMOTU/009/2020	பயணிப்பதற்கான சுதந்திரம்	இலங்கை இராணுவம்
33	26/04/2020	HRC/JA/SUOMOTU/010/2020	சித்திரவதை செய்தல்	வட்டுக்கோட்டை பொலீஸ்
34	15/05/2020	HRC/JA/SUOMOTU/011/2020	சிறுவர் துப்பிரயோகம்	
35	21/05/2020	HRC/JA/SUOMOTU/012/2020	சித்திரவதை	இலங்கை கடற்படை

			செய்தல்	
36	21/06/2020	HRC/JA/SUOMOTU/013/2020	சட்ட விரோதக் கொலை	இலங்கை இராணுவம்
37	21/08/2020	HRC/JA/SUOMOTU/014/2020	கட்டிடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் உரிமை	இலங்கை வங்கி, உரும்பிராய் கிளை
38	16/04/2020	HRC/SUOMOTU/01/95/20(S)	கைதியாக இருக்கும்போது மரணித்தல்	சிறைச்சாலை அத்தியட்சகர், அனுராதபுரம்
39	16/04/2020	HRC/SUOMOTU/02/96/20(s)	கைதியாக இருக்கும்போது மரணித்தல்	நிலையப் பொறுப்பதிகாரி, பொல்பித்திகம பொலீஸ்
40	08/12/2020	HRC/SUOMOTU/03/355/20(s)	பலாத்காரமாக உடைத்து நொறுக்குதல்	வன விலங்குகள் திணைக்களம்
41	06/01/2020	HRC/K/20/SUOMOTU/20-W	கைதியாக இருக்கும்போது மரணித்தல்	சிறைச்சாலை உத்தியோகத்தர், கேகாலை சிறைச்சாலை
42	03/02/2020	HRC/K/58/SUOMOTO/20-A	சித்திரவதை செய்தல்	சிறைச்சாலை உத்தியோகத்தர், தும்பறை சிறைச்சாலை
43	26/10/2020	HRC/K/441/SUOMOTO/20-W	சித்திரவதை செய்தல்	பூஜாபிட்டிய பொலீஸ்
44	03/01/2020	HRC/MT/SUOMOTO/01/20/V	பொது மக்கள் அடக்குமுறை	வெலிகமை கிளினிங் சர்வீஸ் உரிமையாளர், நிலையப் பொறுப்பதிகாரி - கொட்டவில், பொது சுகாதார பரிசோதகர் - கம்பறுகமுவ, பிரதேச செயலாளர் - வெலிகம, மத்திய சுற்றாடல் அதிகார சபை - மாத்தறை, பிரதேச சபை - வெலிகம.
45	02/03/2020	HRC/MT/SUOMOTO/02/20/G	தாக்கியமை	பொலீஸ் விசேட அதிரடிப்படை, சூரியவெவ
46	08/06/2020	HRC/MT/SUOMOTO/03/20/V	கைது/தடுத்தவைப்பு	நிலையப் பொறுப்பதிகாரி, அக்குரெஸ்ஸ் பொலீஸ்
47	19/06/2020	HRC/MT/SUOMOTO/04/20/V	கைதியாக இருக்கும்போது மரணித்தல்	நிலையப் பொறுப்பதிகாரி, ஹிக்கடுவை பொலீஸ்
48	04/12/2020	HRC/MT/SUOMOTO/05/20/N	தாக்கியமை	ஹுங்கம பொலீஸ்
49	21/12/2020	HRC/MT/SUOMOTO/06/20/N	பொலீஸ் குரூத் தாக்குதல்	நிலையப் பொறுப்பதிகாரி, கந்த பொலீஸ்

தேசிய கணக்காய்வு அலுவலகம்

எனது இல. : JPA/E/HRC/2020/FA/25

2021 யூன் 14 ஆம் திகதி

செயலாளர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 2020 திசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமாக 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11 (1) ஆவது பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பொழிப்பு அறிக்கை

மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கை மற்றும் நிதிக் கூற்றுக்கள் மும்மொழிகளிலும் மூலப் பிரதிகளுடன் இத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றது.

எம்.ஜி.பி.ஜி.பி.பெர்னாந்து

உதவிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி
கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்காக.

பிரதி : பணிப்பாளர் நாயகம் - அரசு கணக்குகள் திணைக்களம்

தேசிய கணக்காய்வு அலுவலகம்

எனது இல. : JPA/E/HRC/2020/FA/25

2021 யூன் 14 ஆம் திகதி

செயலாளர் (தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தர்)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 2020 திசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமாக 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11 (1) ஆவது பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பளியுள்ள கருத்துரை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2020 திசெம்பர் 31 ஆம் திகதியன்று நிதி நிலைமைக் கூற்று மற்றும் அன்றைய திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் செயலாற்றுகை மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று என்பவற்றை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 154(1) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய எனது கட்டளைப் பிரகாரம் கணக்காய்வுக்குட்படுத்தப்பட்டது. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11 (1) பிரிவின் பிரகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும் இந்த நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமான எனது கருத்துரைகளைத் தெரிவித்தல் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 154(6) உறுப்புரையுடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10 ஆவது பிரிவின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை உரிய காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கையில் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களினால் ஏற்படும் தாக்கம் தவிர, நிதிக் கூற்றுக்களின் ஊடாக 2020 திசெம்பர் 31 ஆம் திகதியன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிதி நிலைமை மற்றும் அன்றைய திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் செயலாற்றுகை மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நியமங்களுக்கமைய உண்மை மற்றும் நியாயமான நிலைமையை எடுத்தியம்புகின்றதென்பது எனது கருத்தாகும்.

1.2 முனைப்பளியுள்ள கருத்துரைக்கான அடிப்படை

இந்த அறிக்கையில் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது கருத்துரை மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கமைய (இ.க.த) என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. நிதிக் கூற்றுக்கள் தொடர்பான எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு எனும் பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது கருத்துக்கான அடிப்படையை வழங்குவதன் நிமித்தம் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுக்கான சாட்சிகள் போதுமானவை மற்றும் பொருத்தமென்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமாக தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்புகள்

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கோட்பாடுகளுக்கமைய மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய உண்மை மற்றும் நியாயமான நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் நிதிக் கூற்றுக்களை தயாரித்தல் மற்றும் ஊழல் அல்லது தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களின்றி நிதிக் கூற்றுக்களை தயாரிக்க முடியுமா இருப்பதற்குத் தேவையான உள்ளக கட்டுப்பாடுகளை தீர்மானித்தல் தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16 (1) ஆவது பிரிவின் பிரகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வருடாந்த மற்றும் குறித்த காலப்பகுதிக்குரிய நிதிக் கூற்றுக்களை தயாரிக்க முடியுமான பிரகாரம் தனது வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சம்பந்தமாக உரிய பிரகாரம் பதிவேடுகள் மற்றும் அறிக்கைகளைப் பேணிவரல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38 (1) (இ) உப பிரிவிற் கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிதி நிர்வாகத்திற்காக விளைதிறன்மிக்க உள்ளக நிர்வாக முறைமையை தயாரித்துப் பேணிவருவதனை தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுப்படுத்த வேண்டுமென்பதுடன் அந்த முறைமையின் விளைதிறன் சம்பந்தமாக காலத்திற்குக் காலம் மீளாய்வொன்றை மேற்கொண்டு அதற்கமைய முறைமையை விளைதிறன்மிக்க வகையில் நடாத்துவதற்குத் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்கள் தொடர்பான கணக்காய்வு தொழில் கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்று ஊழல் மற்றும் தவறுகளால் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களைக் கொண்டிராதவை என நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் எனது கருத்து உள்ளடங்கிய கணக்காய்வாளர் தலைமை அறிக்கையின் பொழிப்பு அறிக்கையை வெளியிடுவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர்

மட்டத்திலான உறுதிப்பாடாக இருந்தாலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வை மேற்கொள்ளும்போது எப்போதும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான உறுதிப்பாடு இல்லாதிருக்கும். ஊழல் மற்றும் தவறுகள் தனி அல்லது கூட்டான அழுத்தம் காரணமாக பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் ஏற்பட முடியுமாக இருப்பதுடன் இந்த நிதிக் கூற்றை அடிப்படையாகக்கொண்டு ஆய்வாளர்களால் பொருளாதாரம் சார்ந்த தீர்மானங்கள் எடுக்கப்படும்போது அது சம்பந்தமாக கவனத்தைச் செலுத்த வேண்டும்.

என்னால் தொழில் நியாயம் மற்றும் தொழில் ஐயுறவுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வுக் கருத்துரைக்கான அடிப்படையைப் பெற்றுக்கொள்ளும்போது ஊழல் அல்லது தவறுகள் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்பட முடியுமான பொருண்மையான பிறழ் பொய்க் கூற்றுக்களின் ஆபத்தை இனங்கண்டுகொள்ளல் மற்றும் மதிப்பீட்டை மேற்கொள்ளும்போது சந்தர்ப்பத்திற்கேற்ப பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தவறுதலாக குறிப்பிடப்படுதல் காரணமாக ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் தாக்கத்தினைப் பார்க்கிலும் ஊழல் காரணமாக ஏற்படும் தாக்கம் பலமானதாக இருப்பதுடன், கெட்ட கூட்டணி, பொய் ஆவணங்களை தயாரித்தல், வேண்டுமென்றே தவிர்த்தல், தவறாகக் குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாடுகளை தவிர்த்தல் ஊழல் இடம்பெறுவதற்கான காரணங்களாகும்.
- உள்ளக நிர்வாகத்தின் பயன்தருதன்மை சம்பந்தமாக கருத்தை தெரிவிக்கும் நோக்கத்தில் இல்லையாயினும், சந்தர்ப்பத்திற்கேற்ப பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதற்காக உள்ளக நிர்வாகம் சம்பந்தமான தெளிவொன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் அமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமான மற்றும் நியாயமான விதத்தில் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருத்தலை மதிப்பீடு செய்தல்.
- நிதிக் கூற்றுக்களின் அமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமான மற்றும் நியாயமான விதத்தில் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமை மற்றும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த முன்னிலைப்படுத்தல்கள் மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்டது.

எனது கணக்காய்வின்போது இனங்கண்டுகொள்ளப்பட்ட முக்கியமான கணக்காய்வுக் கண்டறிதல்கள், பிரதான உள்ளக கட்டுப்பாட்டுப் பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் சம்பந்தமாக தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தப்பட்டது.

1.5 ஏனைய சட்ட ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6 (ஈ) ஆவது பிரிவின் பிரகாரம் கீழ் குறிப்பிடப்படும் விடயங்களை வெளிப்படுத்துகின்றேன்.

- (அ) நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திசைந்திருக்கவில்லை.
- (ஆ) இந்த அறிக்கையின் 1.6.2.1.(அ) ஆம் இலக்கப் பந்தியில் உள்ளடக்கப்பட்ட அவதானிப்பு தொடர்பாக முன்னைய ஆண்டில் என்னால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மீளாய்வாண்டிற்கான நிதிக் கூற்றுக்களை சமர்ப்பிக்கும்போது சீர செய்யப்பட்டிருக்கவில்லை.

1.6 நிதிக் கூற்றுக்கள் பற்றி கருத்துத் தெரிவித்தல்

1.6.1 நிதிச் செயலாற்றுகைக் கூற்று

கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

- (அ) 2020 ஆம் ஆண்டிற்காக சம்பளம், வேதனம் மற்றும் ஏனைய ஊழியர் அலுகைகள் செலவுப் பேரேட்டிற்கமைய (Votes Ledger) ரூ.128,852,579 ஆக இருந்தாலும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிச் செயலாற்றுகைக் கூற்றில் அது ரூ.128,184,523 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

- (ஆ) 2020 ஆம் ஆண்டிற்காக ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுகள், செலவுப் பேரேட்டிற்கமைய (Votes Ledger) ரூ.74,978,326 ஆக இருந்தாலும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிச் செயலாற்றுகைக் கூற்றில் அது ரூ.75,646,381 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

1.6.2 நிதி நிலைமை பற்றிய கூற்று

1.6.2.1 நிதி அல்லாத சொத்துக்கள்

கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

- (அ) அனைத்துச் சொத்துக்களையும் நிதி அல்லாத சொத்துக்கள் கூற்றில் உள்ளடக்க வேண்டியிருந்தாலும் 2004 ஜனவரி 01 ஆம் திகதியின் பின்னர் கையகப்படுத்திக்கொள்ளப்பட்ட சொத்துக்களை மாத்திரம் நிதி அல்லாத சொத்துக்கள் கூற்றில் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் 2004 ஆம் ஆண்டிற்கு முன்னர் நிலவிய சொத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) போக்குவத்து உபகரணங்களின் பெறுமதி, அச்சிடப்பட்ட திறைசேரிக் குறிப்புகள் மற்றும் ஆணைக்குழுவின் வாகனங்கள் தொடர்பான பதிவேடுகளிடையே ரூ.7,552,881 வேறுபாடு காணப்பட்டது.
- (இ) மீளாய்வாண்டில் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வாகனமொன்றின் மற்றும் புறத்தொதுக்கப்பட்ட வாகனமொன்றின் கிரயம் நிதி அல்லாத சொத்துக்கள் கூற்றிலிருந்து நீக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) முன்னைய ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனமொன்றின் கிரயத்தை மூலதன மயப்படுத்துவதற்கு 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

1.6.3 ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பேணிவரப்பாமை

நிதிப் பிரமாணம் 110 இன் பிரகாரம் அனைத்து அரச நிறுவனங்களும் நிதிப் பிரமாணம் 102 இன் கீழான நட்டம் பற்றி அறிக்கைப்படுத்தப்பட்ட அல்லது அறிக்கைப்படுத்தப்படாத முற்பணக் கணக்குகளில் நட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது ஏற்படும் நட்டங்கள் சம்பந்தமான விபரங்கள் பற்றிய குறிப்புக்களைப் பேணி வருவதற்காக தனித் தனியாக இரண்டு பதிவேடுகளைப் பேணி வர வேண்டியிருந்த போதிலும் நிறுவனத்தினால் அவ்வாறான நட்டம் சம்பந்தமான பதிவேடுகள் எதுவும் பேணி வரப்பட்டிருக்கவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 சட்டங்கள் விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணக்கமின்மை

கீழ் குறிப்பிடப்படும் இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டன.

<u>சட்டங்கள் விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு</u>	<u>இணக்கமின்மை</u>
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணம் 770	ஆணைக்குழுவினால் வாகனங்கள் சம்பந்தமான கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
(ஆ) 2015 யூலை 10 ஆம் திகதிய 02/2015 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கையின் 12 ஆவது பந்தி	புறத்தொதுக்க வேண்டிய வாகனங்களை இனங்கண்டு அது சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
(இ) <u>2016 திசம்பர் 29 ஆம் திகதிய 30.2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை</u>	
(i) 3.1 ஆம் பந்தி	வாகனங்கள் சம்பந்தமான எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
(ii) 5.1 ஆம் பந்தி	வாகனங்களின் பதிவுக் குறிப்பு (Log) ஏடுகளில் உள்ளடக்கப்பட வேண்டிய கட்டாயமான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
(ஈ) 2017 யூன் மாதம் 28 ஆம் திகதிய 01.2017 ஆம் இலக்க சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை	வாகனங்கள் சம்பந்தமாக நாள்துவரையாக்கப்பட்ட தகவல்கள் உள்ளடங்கிய வாகனங்கள் பற்றிய பட்டியலொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயலாற்றுகை

3.1.1 திட்டமிடல்

2014 பெப்ரவரி 17 ஆம் திகதிய 01/2014 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கைப் பிரகாரம் 2020 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

3.1.2 எதிர்பார்த்த முடிவுகள் மீட்டத்தை பெற்றுக்கொள்ளாமை

2020 ஜனவரி 01 ஆம் திகதியன்று தீர்ப்பதற்காக 4,266 முறைப்பாடுகள் எஞ்சியிருந்ததுடன் 2020 ஆம் ஆண்டில் 6,284 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அதில் 3,812 முறைப்பாடுகள் 2020 ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்டிருந்ததுடன் 2020 திசம்பர் 31 ஆம் திகதியன்று தீர்ப்பதற்காக 6,738 முறைப்பாடுகள் எஞ்சியிருந்தன. அதில் 1,804 முறைப்பாடுகள் 3 தொடக்கம் 10 வருட காலப் பகுதியினுள் கிடைத்துள்ளதன், 23 முறைப்பாடுகள் 10 வருடங்களிலும் அதிக காலப் பகுதியினுள் கிடைத்த முறைப்பாடுகளாகுமென்பதோடு 2,134 முறைப்பாடுகள் 01 - 03 வருட காலப் பகுதியினுள் கிடைத்த முறைப்பாடுகளாகும்.

3.1.3 வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

2020 ஆகஸ்ட் 28 ஆம் திகதிய 02/2020 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கையின் 10.2 ஆம் பத்தியின் பிரகாரம் மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16.2 ஆம் பிரிவின் பிரகாரம் சமர்ப்பிக்க வேண்டிய 2020 ஆம் ஆண்டிற்கான செயலாற்றுகை அறிக்கையை நிதிச் சுற்றுக்களுடன் கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

(அ) அரசு சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட 03 வாகனங்களின் கிரயம் மூலதனமயமாக்கப்படாதிருந்ததுடன் அவ்வாறு நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற தற்போது இல்லாத ஒரு வாகனத்தின் கிரயம் நீக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) தலைமை அலுவலக வளவினுள் 04 மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படாமல் காணப்பட்டன.

(இ) 02 போட்டோ பிரதி இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் செயற்பாடின்றிக் காணப்பட்டன.

(ஈ) 2014 ஆம் ஆண்டில் இலங்கை வங்கி நிதியுதவியின் கீழ் திறைசேரியினால் வழங்கப்பட்டிருந்த 03 வாகனங்களின் குத்தகை (Leasing) காலம் முடிவடைந்திருந்தாலும் 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதியாகும்போதும் அந்த 03 வாகனங்களின் உரிமையை மாற்றிக்கொள்வதற்கு முடியாதிருந்தது.

(உ) ஆணைக்குழுவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 19 வாகனங்களின் கிரயத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு முடியாதிருந்ததுடன் 20 வாகனங்களின் கிரயத்தை சிகாஸ் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

- (ஊ) 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்புக்கமைய தலைமை அலுவலகத்தின் கணக்கெடுப்பு அறிக்கைகளில் குறித்த பொருட்கள் இருக்கும் பிரிவு குறிப்பிடப்படாமையினால் அந்தப் பொருட்கள் பெளதிக ரீதியாக இருக்கும் பிரிவை உறுதி செய்துகொள்ள முடியாதிருந்தது.
- (எ) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்புகளின்போது புறத்தொதுக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த பொருட்களை புறத்தொதுக்கி அந்த அறிக்கையை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிக்கைப்படுத்தப்படாதிருந்ததுடன், 2018 ஆம் ஆண்டின் இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பின்போது விற்றல், பழுதுபார்த்தல் மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்த பொருட்கள் சம்பந்தமாக அந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்த பொருட்கள் சம்பந்தமாக அந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதிருந்தபோதிலும் 2019 வருடாந்த இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பு அறிக்கையில் அவ்வாறான பரிந்துரைகளுக்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
- (ஏ) 2019 வருடாந்த இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பின்போது சேதமடைந்த பொருட்களாக இனங்காணப்பட்டிருந்த 14 கைப்பிடியுள்ள உருக்குக் கதிரைகள் மற்றும் துவிச்சக்கர வண்டியொன்று காணாமற் போயிருந்தன.

3.3 முகாமைத்துவ குறைபாடுகள்

14 பிராந்திய அலுவலகங்களினால் மாதாந்தம் தமது அலுவலகத்தின் பணித் திட்டமிடல் மற்றும் அந்தத் திட்டத்துடன் தொடர்பான முன்னேற்றம் சம்பந்தமான அறிக்கைகளை தலைமை அலுவலகத்திற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டியிருந்தபோதிலும் மீளாய்வாண்டில் அந்த அறிக்கைகள் உரிய பிரகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த பணித் திட்டமிடல் சமர்ப்பிக்கப்படாமையே சம்பந்தமாக தலைமை அலுவலகத்தினால் எந்த விதான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

4. மனித வளங்கள் முகாமைத்துவம்

- (அ) 2018 ஜனவரி 04 ஆம் திகதிய, 02/2018 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் 6.1 ஆம் பந்திக்கமைய மானிட அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்படாதிருந்ததுடன் மேற்குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையின் 01 ஆம் பந்திக்கமைய நிறுவனத்தின் பணியாற்றும் மொத்த ஆளணிக்கும் வருடாந்த செயலாற்றுகை உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவையின் ஐஐ அத்தியாயத்தின் 05 ஆவது பந்திக்கமைய பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டவுடனேயே அந்தப் பதவிக்கு பொருத்தமான அலுவலர்களை நியமிக்க வேண்டியிருந்தபோதிலும் 2020 திசம்பர் 31 ஆம் திகதியன்று 95 பதவிகளுக்கான வெற்றிடம் நிலவியது.

- (இ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவையின் ஐஐ அத்தியாயத்தின் 13.3 ஆவது பிரிவுக்கமைய நிரந்தர நியமனமொன்றை மேற்கொள்ளும் வரை தற்காலிகத் தீர்வாகவே பதில் கடமை நியமனமொன்றை மேற்கொள்ளுதல் வேண்டும். ஆனால் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு நடைமுறை அங்கீகரிக்கப்பட்டு 02 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தொடர்ந்தும் பிரதிப் பணிப்பாளர் (புலனாய்வு மற்றும் விசாரணை) மற்றும் 02 பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பதவிகள் என்பவற்றுக்கு அலுவலர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் பதில் கடமையாற்றுவதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
- (ஈ) அடிப்படை உரிமைகள் மீறல் சம்பந்தமாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் சம்பந்தமாக நேரடியாக அலுவல்களை மேற்கொள்ளுகின்ற 22 சட்ட அலுவலர்கள் பதவியில் 12 பதவிகளும் 47 மனித உரிமைகள் அலுவலர் பதவியில் 23 பதவிகளும் வெற்றிடமாகியுள்ளன.
- (உ) 2017 செப்டெம்பர் 18 ஆம் திகதி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் பணிப்பாளர் (நிர்வாகம்) மற்றும் மேலும் 04 பணிப்பாளர் பதவிகள் உட்பட 233 பதவிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இந்த பணிப்பாளர் பதவிகளுக்காக அலுவலர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்காக 2020 திசம்பர் 31 ஆம் திகதியாகும்போதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதிருந்ததுடன் 02 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரையான காலத்திற்கு கடமையை நிறைவேற்றுவதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் பணிப்பாளர் (நிர்வாகம்) மற்றும் பணிப்பாளர் (புலனாய்வு மற்றும் விசாரணை) ஆகிய இரண்டு பதவிகளிலும் கடமையை நிறைவேற்றுவதற்கான நியமனங்களுக்கு முறையான அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
- (ஊ) ஆணைக்குழுவினால் பணிப்பாளர் (நிர்வாகம்) பதவிக்காக 2018 பெப்ரவரி 06 ஆம் திகதி முதல் நிர்வாக அலுவலர் ஒருவர் கடமையை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் இந்த பணிப்பாளர் (நிர்வாகம்) பதவி 02/2016 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையின் அட்டவணை III இல் குறிப்பிடப்பட்டுள்ள சேவை வகையீட்டிற்கமைய சிரேஷ்ட மட்டத்திற்குரிய பதவியொன்றாக இருப்பதுடன் நிர்வாக அலுவலர் பதவி மூன்றாம் நிலை மட்டத்திற்குரிய பதவியொன்றானவும், வெற்றிடமாகியுள்ள சிரேஷ்ட மட்டத்திற்குரிய பதவியொன்றின் கடமையை நிறைவேற்றுவதற்காக மூன்றாம் நிலை மட்டத்தினைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் உடன்பட முடியாதெனவும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஆணைக்குழுவின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கமைய உரிய தகைமைகளைக் கொண்டுள்ள அலுவலர்கள் இல்லாதிருப்பின், வெற்றிடமாகியுள்ள பதவியை உடனடியாக நிரப்ப வேண்டியிருப்பின் அந்தப் பதவிகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக மிகவும் பொருத்தமான அலுவலர்களை நியமிப்பதற்கு மற்றும் அந்த அலுவலர்களுக்கு தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகளுக்கமைய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 2019 பெப்ரவரி 06 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது சம்பந்தமாக கவனத்தைச் செலுத்தாமல் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மிகவும் பொருத்தமான அலுவலர் அல்லாத மேலே குறிப்பிடப்பட்ட அலுவலரை நியமித்து 2018 பெப்ரவரி

06 ஆம் திகதி முதல் 2019 பெப்ரவரி 05 ஆம் திகதி வரை படியாக ரூ.932,208 செலுத்தப்பட்டிருந்தது.

(எ) ஆணைக்குழுவின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைய உரிய தகைமைகளைக் கொண்டுள்ள அலுவலர்கள் இல்லாதிருப்பின், வெற்றிடமாகியுள்ள பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டியிருப்பின், அந்தப் பதவிகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக மிகவும் பொருத்தமான அலுவலர்களை நியமிப்பதற்கு மற்றும் அந்த அலுவலர்களுக்கு தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகளுக்கமைய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 2019 பெப்ரவரி 06 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பதவி மூப்பு ஆவணத்திற்கமைய மேலுள்ள அலுவலர்கள் இருக்கும்போது பணிப்பாளர் (புலனாய்வு மற்றும் விசாரணை) பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு இரண்டாம் நிலை மட்டத்திற்குரிய பதவி வகையீட்டுக்குரிய பெண் புலனாய்வு அலுவலர் ஒருவரை நியமித்து அந்த பெண் அலுவலருக்கு 2018 யூன் 04 ஆம் திகதி முதல் 2019 பெப்ரவரி 05 ஆம் திகதி வரை படியாக ரூ. 684,881 செலுத்தப்பட்டிருந்தது.

எம்.ஜி.பி.ஜீ.பெர்னாந்து

உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி

கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்காக

தேசிய கணக்காய்வு அலுவலகம்

எனது இல. :JPA/E/HRC/2020/FA
ஆம் திகதி

2021 யூலை மாதம் 16

செயலாளர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2020 திசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11 (2) ஆவது பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கை

மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கை இத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றது.

02. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 39(1) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை திகதியிலிருந்து முதல் 03 மாத காலப் பகுதியினுள் முன்மொழியப்படும் தீர்வு நடவடிக்கைகள் அல்லது கவனத்திற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக எனக்கு அறிவித்தல் வேண்டும்.
03. சட்டத்தின் 39 (2) உப பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள என்னால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏதேனுமொரு நடவடிக்கை அல்லது விடயம் சம்பந்தமாக நடைமுறைப்படுத்தல் அல்லது முடியாமைக்கான காரணங்கள் இருப்பின் அது பற்றியும் எனக்கு அறியத்தருமாறு தயவாய் அறியத் தருகின்றேன்.

எம்.ஐ.பு.பா ஹேமமாலி

உதவிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி
கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்காக.

பிரதி : நிதி அமைச்சர், நிதி அமைச்சு.

தேசிய கணக்காய்வு அலுவலகம்

எனது இல. : JPA/E/HRC/2020/FA/25

2021 யூலை 16 ஆம் திகதி

செயலாளர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2020 திசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11 (2) ஆவது பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

1.1 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2020 திசம்பர் 31 ஆம் திகதியன்று நிதி நிலைமைக் கூற்று மற்றும் அன்றைய திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று மற்றும் காசப் பாய்ச்சல் கூற்று என்பவற்றை உள்ளடக்கிய 2020 திசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய எனது கட்டளைப் பிரகாரம் கணக்காய்வுக்குட்படுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11 (2) பிரிவிற்கமைய இந்த அறிக்கை வெளியிடப்படுவதுடன் தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தர் தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 39 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை மேற்கொண்டு இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியிலிருந்து 03 மாத காலத்திற்குள் முன்மொழியப்படும் தீர்வு நடவடிக்கைகள் அல்லது கவனத்திற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக எனக்கு அறிக்கைப்படுத்தல் வேண்டும். இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏதேனுமொரு நடவடிக்கை அல்லது விடயம் தொடர்பாக நடைமுறைப்படுத்தல் அல்லது முடியாமைக்கான காரணங்கள் இருப்பின் அது பற்றியும் எனக்கு அறியத்தரல் வேண்டும்.

1.2 நிதிக் கூற்றுக்கள் பற்றி கருத்துத் தெரிவித்தல்

1.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

(அ) மீண்டெழும் செலவினங்கள்

நிதிக் கூற்றுக்களுடன் தொடர்பான மீண்டெழும் செலவினங்களை கணக்கில் பதியும்போது கீழ் குறிப்பிடப்படும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
(i)	2020 ஆம் ஆண்டிற்கான சம்பளம், வேதனம் மற்றும் ஏனைய ஊழியர் அனுகூலங்கள் செலவுப் பேரேட்டிற்கமைய ரூ.128,852,579 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நிதிச் செயலாற்றுகைக் கூற்றில் அது ரூ. 128,184,523 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.	செலவுகளை சரியாகக் கணக்கில் பதிதல் வேண்டும்.	அது பயணச்செலவுகள் ஏனைய மீண்டெழும் செலவினங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ii)	மீளாய்வாண்டில் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுகள் பேரேட்டிற்கமைய ரூ.74,978,326 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நிதிச் செயலாற்றுகைக் கூற்றில் அது ரூ. 75,646,381 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.	செலவுகளை சரியாகக் கணக்கில் பதிதல் வேண்டும்.	அவதானிப்புடன் உடன்படுகின்றேன். எதிர்காலத்தில் சீர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

(ஆ) சொத்துக்கள் பொறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்கள்

சொத்துக்கள் பொறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்களைக் கணக்கில் பதியும்போது கீழ் குறிப்பிடப்படும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
(i)	அனைத்துச் சொத்துக்களையும் நிதியல்லாத சொத்துக்கள் கூற்றில் உள்ளடக்க வேண்டியிருந்தபோதிலும் 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் கையகப்படுத்தப்பட்டிருந்த சொத்துக்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.	அனைத்துச் சொத்துக்களையும் இனங்கண்டு சரியாகக் கணக்கில் பதிதல் வேண்டும்.	அவதானிப்புடன் உடன்படுகின்றேன். எதிர்காலத்தில் சீர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
(ii)	வாகனங்களின் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் மற்றும் ஆணைக்குழுவின்	வித்தியாசங்களை இனங்கண்டு சரியாகக்	வாகனங்களின் பெறுமதிகளை சரியாக இனங்கண்டுகொள்வதற்

	வாகனங்கள் பதிவேட்டிற்கிடையில் ரூ.7,552,881 வித்தியாசம் காணப்பட்டது.	கணக்கில் பதிதல் வேண்டும்.	கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதற்கமைய எதிர்காலத்தில் சீர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
(iii)	2019 மற்றும் 2015 ஆண்டுகளில் ஜனாதிபதி செயலகத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்த 02 வாகனங்களின் ரூ.27,697,804 கிரயத்தை நிதியல்லாத சொத்துக்கள் கூற்றில் நீக்கப்பட்டிருக்கவில்லை.	புறத்தொதுக்கப்பட்ட வாகனத்தின் கிரயத்தை நிதியல்லாத சொத்துக்கள் கூற்றிலிருந்து நீக்குதல் வேண்டும்.	அவதானிப்புடன் உடன்படுகின்றேன்.
(iv)	முன்னைய ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட ரூ.294,900 பெறுமதிமிக்க மோட்டார் சைக்கிளை மூலதனப்படுத்துவதற்கு 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வரையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளின் கிரயத்தை மூலதனப்படுத்தல் வேண்டும்.	அவதானிப்புடன் உடன்படுகின்றேன். எதிர்காலத்தில் சீர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

(இ) பதிவேடுகள் மற்றும் ஆவணங்களைப் பேணிவராம

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
	நிதிப் பிரமாணம் 110 இற்கமைய அனைத்து அரச நிறுவனங்களும் நிதிப் பிரமாணம் 102 இன் கீழான நட்டம் தொடர்பாக அறிக்கைப்படுத்தப்பட்ட அல்லது அறிக்கைப்படுத்தப்படாத முற்பணக் கணக்குகளின் நட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது ஏற்படும் நட்டங்களைக் குறித்துக்கொள்வதற்கு தனித் தனி இரண்டு பதிவேடுகளைப்	நிதிப் பிரமாணம் 110 இற்கமைய பற்றிய பதிவேட்டைப் பேணிவரல் வேண்டும்.	அவதானிப்புடன் உடன்படுகின்றேன்.

பேணிவர போதிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	வேண்டியிருந்த அவ்வாறு		
-----------------------------------------------------------------	--------------------------	--	--

(ஈ) **சட்டங்கள் விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணக்கமின்மை**

எழுமாறான கணக்காய்வு சோதனைகளின்போது அவதானிக்கப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களின் ஏற்பாடுகளுடன் இணங்கி நடவடிக்கை மேற்கொள்ளாத கீழே விபரிக்கப்பட்டுள்ளது.

அவதானிப்புக்கள்

சட்டங்கள் மற்றும் பிரமாணங்கள்	விதிகள்	பெறு மதி (ரூ.)	இணக்கமின்மை	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்த ரின் கருத்து
(i)	இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணங்கள்				
	• நிதிப் பிரமாணம் 104		மீளாய்வாண்டில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஏற்பட்ட விபத்துக்கள் சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை.	அரசாங்க வாகனமொன்றுக்கு ஏற்படும் விபத்தின்போது நட்டம் அல்லது சேதம் ஏற்பட்டவுடனேயே அதன் அளவை சரியாக அறிந்துகொள்வதற்கும் அதற்குப் பொறுப்பானவர்களை உறுதிப்படுத்திக்கொள் வதற்கும் விசாரணையொன்றை மேற்கொள்ளுதல் வேண்டும்	அவதானிப்புடன் உடன்படுகின்றே ன்.
	• நிதிப் பிரமாணம் 751		06 பிராந்திய அலுவலகங்களில் இருப்பு	அரசாங்க நிறுவனங்களுக்குக் கிடைக்கப்பெறும்	அவதானிப்புடன் உடன்படுகின்

	<ul style="list-style-type: none"> • நிதிப் பிரமாணம் 770 	<p>பொருட்கள் பதிவேடு உரிய பிரகாரம் பேணிவரப்படவில்லை</p> <p>மீளாய்வாண்டில் வாகனங்கள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை</p>	<p>அனைத்துப் பொருட்களும் இருப்புப் பொருட்கள் பதிவேட்டில் பதியப்படல் வேண்டும்.</p> <p>அரசாங்க நிறுவனங்களில் சேதமடைந்த பயன்படுத்த முடியாத வாகனங்களை இனங்கண்டு கொள்வதற்காக நிதிப் பிரமாணங்களுக்கமைய வாகனங்கள் பற்றிய கணக்கெடுப்பொன்றை மேற்கொள்ள வேண்டும்.</p>	<p>நேன்.</p> <p>அவதானிப்புடன் உடன்படுகின் நேன். எதிர்காலத்தில் இற்றைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p>
(ii)	<p>2015 யூலை 10 ஆம் திகதிய 02/2015 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கையின் 12 ஆம் பந்தி</p>	<p>புறத்தொதுக்க வேண்டிய வாகனங்கள் இனங்கண்டு கொள்ளப்பட்டு அவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை</p>	<p>அரசு நிதிச் சுற்றறிக்கைக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>	<p>அவதானிப்புடன் உடன்படுகின் நேன்.</p>
(iii)	<p>2016 திசம்பர் மாதம் 29 ஆம் திகதிய 30/2016 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கை</p> <ul style="list-style-type: none"> • 3.1 ஆம் பந்தி 	<p>ஆணைக்குழுவின் வாகனங்கள் சம்பந்தமான எரிபொருள் பயன்பாடு பற்றிய சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.</p>	<p>சுற்றறிக்கைப் பிரகாரம் எரிபொருள் பயன்பாடு பற்றிய சோதனை மேற்கொள்ளப்படல் வேண்டும்.</p>	<p>அவதானிப்புடன் உடன்படுகின் நேன்.</p>

	<ul style="list-style-type: none"> 5.1 ஆம் பந்தி 		<p>வாகனங்களின் பதிவுக் குறிப்பேடுகளில் (Log) வாகனம் தொடர்பான அடிப்படை விபரங்கள், எரிபொருள் பயன்பாடு, வருடாந்த அனுமதிப் பத்திரம் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.</p> <p>ஆணைக்குழுவுக்குச் சொந்தமான வாகனங்கள் சம்பந்தமாக நாளதுவரையாக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய வாகனங்கள் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>வாகனங்களின் பதிவுக் குறிப்பேடுகளை (Log) உரிய முறையில் பேணிவரல் வேண்டும்.</p> <p>சுற்றறிக்கைப் பிரகாரம் வாகனங்கள் பற்றிய பட்டியலொன்று தயாரிக்கப்படல் வேண்டும்.</p>	<p>அவதானிப்புடன் உடன்படுகின்றேன்.</p> <p>அவதானிப்புடன் உடன்படுகின்றேன்.</p>
(iv)	<p>2017 யூன் மாதம் 28 ஆம் திகதிய 01/2017 ஆம் இலக்க ஆதனங்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை</p>				

2. செயற்பாட்டு மீளாய்வு

2.1 திட்டமிடல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
<p>2014 பெப்ரவரி 17 ஆம் திகதிய 01/2014 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கைப் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான செயல் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>2014 பெப்ரவரி 17 ஆம் திகதிய 01/2014 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கையின் 10.2 ஆம் பந்திக்கமைய தயாரித்தல் வேண்டும்.</p>	<p>அவதானிப்புடன் உடன்படுகின்றேன்.</p>

2.2 எதிர்பார்த்த முடிவுகள் மட்டத்தை பெற்றுக்கொள்ளமை

கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
<p>(i) மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் தீர்க்கப்படாத 4,266 முறைப்பாடுகள் எஞ்சியிருந்ததுடன், மீளாய்வாண்டில் 6,284 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அதில் 3,812 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதியில் தீர்ப்பதற்காக 6,738 முறைப்பாடுகள் எஞ்சியிருந்தன. அதில் 1,804 முறைப்பாடுகள் 3 தொடக்கம் 10 வருட காலப் பகுதியினுள்ளும், 23 முறைப்பாடுகள் 10 வருடங்களிலும் அதிக காலப் பகுதியினுள்ளும் கிடைத்த முறைப்பாடுகளாகுமென்பதோடு 2,134 முறைப்பாடுகள் 01 - 03 வருட காலப் பகுதியினுள் கிடைத்த முறைப்பாடுகளாகும்.</p>	<p>கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்கான துரித வேலைத்திட்டமொன்றைத் தயாரித்துக்கொள்ளல் வேண்டும்.</p>	<p>ஆளணிப் பற்றாக்குறை மற்றும் கொவிட் 19 தொற்று நோய் நிலைமை காரணமாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரித்து தீர்க்க முடியாதுள்ளது. எஞ்சியுள்ள அனைத்து முறைப்பாடுகளையும் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p>(ii) மீளாய்வாண்டில் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களினால் சிறைச்சாலைகள், பொலீஸ் மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவு, சிறுவர் இல்லங்கள் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தொடர்பாக 1,009 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் வவுனியா பிராந்திய அலுவலகத்தினால் அவ்வாறான எந்த விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.</p>	<p>அனைத்து மாவட்டங்களும் உள்ளடக்கப்படும் வகையில் சோதனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>	<p>அவதானிப்புடன் உடன்படுகின்றேன்.</p>

2.3 வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
2020 ஆகஸ்ட் 28 ஆம் திகதிய 02/2020 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கையின் 10.2 ஆம் பந்திக்கமைய கணக்காய்வுச் சட்டத்தின் 16.2 ஆம் பிரிவிற்கமைய சமர்ப்பிக்கப்பட வேண்டிய 2020 ஆம் ஆண்டிற்கான செயலாற்றுகை அறிக்கை நிதிக்கூற்றுக்களுடன் கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	02/2020 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கையின் 10.2 ஆம் பந்திக்கமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.	ஏற்றுக்கொள்கின்றேன். சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

2.4 ஆதனங்கள் முகாமைத்துவம்

கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
(i) அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட 03 வாகனங்களின் கிரயம் மூலதனமயமாக்கப்படாதிருந்ததுடன் அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஆணைக்குழுவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆனாலும் தற்போது ஆணைக்குழுவில் இல்லாத ஒரு வாகனத்தின் கிரயம் நீக்கப்பட்டிருக்கவில்லை.	சொத்துக்களின் பௌதிக இருப்பு மற்றும் உரிமை பற்றி பரீட்சித்து அவற்றை கணக்கில் பதியப்படல் வேண்டும்.	ஏற்றுக்கொள்கின்றேன். மதிப்பீட்டறிக்கையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் மூலதனப்படுத்துவதற்கும் ஆணைக்குழுவில் இல்லாத வாகனங்களின் கிரயத்தை பதிவேடுகளிலிருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
(ii) நீண்ட காலமாக ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 04 மோட்டார்	பயன்படுத்தப்படாதிருக்கும் வாகனங்கள் சம்பந்தமாக	ஏற்றுக்கொள்கின்றேன். வருடாந்த இருப்புப் பொருட்கள்

	சைக்கிள்கள் தலைமை அலுவலக வளவில் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்தன.	பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	கணக்கெடுப்பின் பின்னர் இற்றைப்படுத்துவதற்கு குறித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
(iii)	நீண்ட காலமாக ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 02 போட்டோ பிரதி இயந்திரங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் செயற்பாடின்றிக் காணப்பட்டன.	பயன்படுத்தப்படாதிருக்கும் ஆதனங்கள் சம்பந்தமாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	ஏற்றுக்கொள்கின்றேன். வருடாந்த இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பின் பின்னர் புறத்தொதுக்குவதற்கு குறித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
(iv)	2014 ஆம் ஆண்டில் இலங்கை வங்கி நிதியுதவியின் கீழ் திறைசேரியினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த 03 வாகனங்களின் குத்தகை (டுறயளபெ) காலம் முடிவடைந்திருந்தாலும் 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதியாகும்போதும் அந்த 03 வாகனங்களின் உரிமையை மாற்றிக்கொள்வதற்கு முடியாதிருந்தது.	அந்த 03 வாகனங்களையம் உரிமை மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.	ஏற்றுக்கொள்கின்றேன். உடனடியாக உரிமை மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு பதிவேடுகளை இற்றைப்படுத்துவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
(v)	ஆணைக்குழுவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 19 வாகனங்களின் கிரயத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு முடியாதிருந்ததுடன் 20 வாகனங்களின் கிரயத்தை சிகாஸ் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	நிறுவனத்தின் அனைத்து வாகனங்களினதும் கிரயத்தை உறுதிப்படுத்தி கணக்கில் பதிதல் வேண்டும்.	ஏற்றுக்கொள்கின்றேன். மதிப்பீட்டு அலுவல்கள் நிறைவு பெற்றவுடன் பதிவேடுகளுக்குப் பெற்றுக்கொள்ளப்பட்டு இற்றைப்படுத்துவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
(vi)	முன்னைய ஆண்டில் தலைமை அலுவலகத்தின் கணக்கெடுப்பு அறிக்கைகளில் குறித்த பொருட்கள் இருக்கும் பிரிவு குறிப்பிடப்படாமையினால் அந்தப் பொருட்கள் பௌதிக ரீதியாக இருக்கும் பிரிவை உறுதி செய்துகொள்ள முடியாதிருந்தது.	தலைமை அலுவலகத்தில் குறித்த பொருட்கள் இருக்கும் பிரிவு குறிப்பிடப்படுத்தல் வேண்டும்.	2020 இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பு அலுவல்கள் நிறைவு பெற்றவுடன் சீர் செய்வதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
(vii)	2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இருப்புப் பொருட்கள்	சுற்றறிக்கைப் பிரகாரம் பொருட்கள் கணக்கெடுப்பை மேற்கொண்டு	இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நிறைவு

	<p>கணக்கெடுப்புக்களின்போது புறத்தொதுக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த பொருட்களை புறத்தொதுக்கி அந்த அறிக்கையை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிக்கைப்படுத்தப்படாதிருந்ததுடன், 2018 ஆம் ஆண்டின் தலைமைக்காரியாலத்தின் இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பின்போது 16 பொருட்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2019 பொருட்கள் கணக்கெடுப்பு அறிக்கையில் அவ்வாறான பரிந்துரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.</p>	<p>அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.</p>	<p>செய்யவில்லை என்பதனை ஏற்றக்கொள்கின்றேன். 2020 இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் அந்தக் குறைபாட்டையும் பூர்த்தி செய்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
(viii)	<p>2019 வருடாந்த இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்பின்போது சேதமடைந்த பொருட்களாக இனங்காணப்பட்டிருந்த 14 கைப்பிடியுள்ள உருக்குக் கதிரைகள் (ளுவநட யசஅ உடயசை) மற்றும் துவிச்சக்கர வண்டியொன்று (குழுவடி உலஉடந) குறைவாகக் காணப்பட்டது.</p>	<p>குறைபாடுகள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.</p>	<p>இந்தப் பொருட்கள் காணாமற் போயுள்ளதா என்பதனை சரியாக இனங்கண்டுகொள்ள முடியாதிருப்பதுடன், 2020 பொருட்கள் கணக்கெடுப்பின் பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p>
(ix)	<p>பிராந்திய அலுவலகங்களுக்கு பொருட்களை விநியோகிக்க வேண்டியிருந்த போதிலும் ஆணைக்குழுவின் மொத்த இருப்புப் பதிவேட்டில் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட பிராந்திய அலுவலகங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.</p>	<p>மொத்த இருப்புப் பதிவேட்டில் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட பிராந்திய அலுவலகங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.</p>	<p>2020 பொருட்கள் கணக்கெடுப்பின் பின்னர் சரி செய்வதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.</p>

2.5 முகாமைத்துவ குறைபாடுகள்

கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
(i) பிராந்திய அலுவலகங்களினால் மாதாந்தம் தமது அலுவலகத்தின் பணித் திட்டமிடல் மற்றும் அந்தத் திட்டத்துடன் தொடர்பான முன்னேற்றம் சம்பந்தமான அறிக்கைகளை தலைமை அலுவலகத்திற்குப் பெற்றுக்கொடுக்க வேண்டியிருந்தபோதிலும் மீளாய்வாண்டில் 14 பிராந்திய அலுவலகங்களினால் உரிய பிரகாரம் மாதாந்தம் பணித் திட்டமிடல் மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான அறிக்கைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த பணித் திட்டமிடல் சமர்ப்பிக்கப்படாமையே சம்பந்தமாக தலைமை அலுவலகத்தினால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பிராந்திய அலுவலகங்களினால் மாதாந்தம் தமது பணித் திட்டமிடல் மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான அறிக்கைகளை அனுப்ப தல் வேண்டும்.	கொவிட் தொற்று நோய் காரணமாக பணித் திட்டமிடலைப் சமர்ப்பிக்க முடியாதிருந்ததுடன், எதிர்காலத்தில் சீர் வெசய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
(ii) ஆணைக்குழுவின் வாகனங்கள் தொடர்பான கோப்புக்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டிருக்கவில்லை.	வாகனங்கள் தொடர்பான கோப்புக்கள் உரிய முறையில் பராமரிக்கப்படல் வேண்டும்.	நிருவாக உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் இந்த அலுவலகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

4. மனித வளங்கள் முகாமைத்துவம்

கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	பரிந்துரை	தலைமை கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்து
(i) 2018 ஜனவரி 04 ஆம் திகதிய, 02/2018 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் 6.1 ஆம் பந்திக்கமைய மனித	சுற்றறிக்கைப் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.	2021 ஆம் ஆண்டு முதல் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு அனைத்து

	<p>வளங்கள் அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்படாதிருந்ததுடன் மேற்குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையின் 01 ஆம் பந்திக்கமைய நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஆளணிக்கும் வருடாந்த செயலாற்றுகை உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை</p>		<p>உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
(ii)	<p>இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவையின் II ஆவது அத்தியாயத்தின் 05 ஆவது பந்திக்கமைய பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டவுடனேயே அந்தப் பதவிக்குப் பொருத்தமான அலுவலர்களை நியமிப்பதற்கு ஏற்புடைய நியமன அதிகாரி கடமைப்பட்டுள்ளார். ஆயினும் 2020 திசம்பர் 31 ஆம் திகதியன்று 95 பதவிகளுக்கான வெற்றிடம் நிலவியதுடன் அந்தப் பதவிகளை நிரப்புவதற்கு ஆணைக்குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை</p>	<p>வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.</p>	<p>ஆட்சேர்ப்பு நடைமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் ஆளணியை உள்ளீர்ப்புச் செய்வதற்கான இறுதி அறிவுறுத்தல் கிடைக்காமையின் காரணமாக உள்ளீர்ப்பு அலுவல்கள் தாமதமடைந்துள்ளன. புதிய ஆளணியை ஆட்சேர்த்துக்கொள்வதனால் தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதனால் உள்ளீர்ப்புச் செயற்பாடுகள் நிறைவ பெறும் வரைபுதிய ஆட்சேர்ப்புக்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.</p>
(iii)	<p>இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவையின் ஐஐ அத்தியாயத்தின் 13.3 ஆவது பிரிவுக்கமைய நிரந்தர நியமனமொன்றை வழங்கும் வரை தற்காலிகத் தீர்வொன்றாக மாத்திரமே பதில் கடமை நியமனமொன்றை வழங்குதல் வேண்டும். பதவிக்கு முழு நேர உத்தியோகத்தர் ஒருவரின் சேவை தேவையாயின் நிரந்தர நியமனத்தை உடனடியாக மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>	<p>தாபன விதிக் கோவையின் அறிவுறுத்தல்களுக்க மைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p>	<p>ஆட்சேர்ப்பு நடைமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் ஆளணியை உள்ளீர்ப்புச் செய்வதற்கான இறுதி அறிவுறுத்தல் கிடைக்காமையின் காரணமாக உள்ளீர்ப்பு அலுவல்கள் தாமதமடைந்துள்ளன. புதிய ஆளணியை ஆட்சேர்த்துக்கொள்வதனால் தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதனால்</p>

	ஆனாலும் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு நடைமுறை அங்கீகரிக்கப்பட்டு 02 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தொடர்ந்தும் பிரதிப் பணிப்பாளர் (புலனாய்வு மற்றும் விசாரணை) மற்றும் 02 பிராந்திய ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் பதில் கடமையாற்றுவதற்காக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.		உள்ளீர்ப்புச் செயற்பாடுகள் நிறைவ பெறும் வரைபுதிய ஆட்சேர்ப்புக்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
(iv)	அடிப்படை உரிமைகள் மீறல் சம்பந்தமாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் சம்பந்தமாக நேரடியாக அலுவல்களை மேற்கொள்ளுகின்ற 22 சட்ட அலுவலர்கள் பதவியில் 12 பதவிகளும் 47 மனித உரிமைகள் அலுவலர் பதவியில் 23 பதவிகளும் வெற்றிடமாகியுள்ளன.	வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 10 சட்ட அலுவலர்களை மாத்திரம் ஆட்சேர்த்துக்கொள்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மனித உரிமைகள் உத்தியோகத்தர் பதவியில் 23 வெற்றிடங்கள் நிலவுகின்றது.
(v)	2017 செப்டெம்பர் 18 ஆம் திகதி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் பணிப்பாளர் (நிர்வாகம்) மற்றும் மேலும் 04 பணிப்பாளர் பதவிகள் உட்பட 233 பதவிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. ஆணைக்குழுவினால் இந்த பணிப்பாளர் பதவிகளுக்காக உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படாதிருந்ததுடன் 02 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரையான காலப் பகுதிக்கு கடமையை நிறைவேற்றுவதற்காக	குறித்த நியமனங்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டியிருத்தல்.	2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்த்துக்கொள்ளப்படுவதற்காக பத்திரிகைகளில் அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும் 15 வருட கால அனுபவத்தைக் கொண்ட விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்காமையின் காரணமாக வெற்றிடங்களை நிரப்புவதற்கு முடியவில்லை. ஆணைக்குழுவின் அலுவல்களை இடையூறுகளின்றி மேற்கொள்வதற்காக அலுவலர்களை நியமிக்க

	உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் பணிப்பாளர் (நிர்வாகம்) மற்றும் பணிப்பாளர் (புலனாய்வு மற்றும் விசாரணை) ஆகிய இரண்டு பதவிகளிலும் கடமையை நிறைவேற்றுவதற்கான நியமனங்களுக்கு முறையான அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை.		வேண்டியேற்பட்டுள்ளது.
(vi)	ஆணைக்குழுவின் சிரேட்ட மட்ட பதவியான பணிப்பாளர் (நிர்வாகம்) பதவிக்காக 2018 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை மட்ட உத்தியோகத்தர் ஒருவரை கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டு 2019 பெப்ரவரி 05 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்காக ரூ.932,208 செலுத்தப்பட்டிருந்தது. இந்த நியமனம் தொடர்பாக இணக்கம் தெரிவிக்க முடியாதென முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இலக்கம்: DMS/1020/Vol iv மற்றும் 2018 யூன் 25, 2018 ஒக்தோபர் 10 ஆம் திகதிய கடிதங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கி ணங்க நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.	ஆணைக்குழுச் சட்டத்திற்கமைய ஆணைக்குழுவின் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் (தத்துவம்) ஆணைக்குழுவுக்கு உண்டு. அதற்கமைய குறித்த பதவிக்கு மிகவும் பொருத்தமான இனங்கண்டுகொள்ளப்பட்ட உத்தியோகத்தர் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அலுவலரை நியமித்தல் சம்பந்தமாக இணக்கம் தெரிவிக்க முடியாதென முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதங்கள் சம்பந்தமாக ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட பதவிநிலை தீர்மானங்கள் மற்றும் அரச சேவை ஆணைக்குழு மற்றும் சம்பளங்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதங்களை சமர்ப்பிக்கின்றேன்.
(vii)	ஆணைக்குழுவின் சிரேஷ்ட மட்ட பதவியான பணிப்பாளர்	முகாமைத்துவ சேவைகள்	ஆணைக்குழுவின் கடமைகளை

<p>(புலனாய்வு மற்றும் விசாரணை) பதவிக்காக 2018 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை மட்ட உத்தியோகத்தர் ஒருவரை கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டு 2019 பெப்ரவரி 05 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்காக ரூ. 684,881 செலுத்தப்பட்டிருந்தது. இந்த நியமனம் தொடர்பாக இணக்கம் தெரிவிக்க முடியாதென முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இலக்கம்: DMS/1020/Vol iv 2018 ஒக்தோபர் 18 ஆம் திகதிய கடிதங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.</p>	<p>திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.</p>	<p>நிறைவேற்றுவதற்குத் தேவையான அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் (தத்துவம்) ஆணைக்குழுவுக்கு உண்டு. அதற்கமைய நியமன அதிகாரி என்ற வகையில் ஆணைக்குழுவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------	-------------------------------------------------------------------------------	-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எம்.ஐ.பி.ஏ. ஹேமமாலி,

உதவி காணக்காய்வாளர் தலைமை அதிபதி,

காணக்காய்வாளர் தலைமை அதிபதிக்காக.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

திகதி: 2021.11.03

உதவிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி,
தேசிய கணக்காய்வு அலுவலகம்,
இலக்கம் : 306/72,
பொல்தூவ வீதி,
பத்தரமுல்லை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2020.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமாக 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11 (2) ஆவது பிரிவின் பிரகாரம் 2021.07.16 ஆம் திகதிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விபரமான முகாமைத்துவக் கணக்காய்வு அறிக்கை

02. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 39(1) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய முன்மொழியப்படும் தீர்வு நடவடிக்கைகள் அல்லது கவனத்திற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல்.

03. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 39 (2) உப பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய முன்மொழியப்படும் தீர்வு நடவடிக்கைகள் அல்லது கவனத்திற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தப்படாமைக்கான விடயங்களைக் கீழே குறிப்பிடுகின்றேன்.

1.2 நிதிக் கூற்றுக்கள் பற்றி கருத்துத் தெரிவித்தல்

1.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

(அ) மீண்டெழும் செலவினங்கள்

(ஐ) 2020 ஆம் ஆண்டிற்கான சம்பளம், வேதனம் மற்றும் ஏனைய ஊழியர் அனுகூலங்கள் செலவுப் பேரேட்டிற்கமைய ரூ.128,852,579 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நிதிச் செயலாற்றுகைக் கூற்றில் அது ரூ. 128,184,523 எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை.

வித்தியாசம் - ரூ.668,056 (128,852,579/- - 128,184,523/-)

பிரயாணச் செலவுகள் செலவுத் தலைப்பின் கீழ் ரூ.668,056/- வேறு மீண்டெழும் செலவினத்தின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தல்.

நடைமுறைப்படுத்த முடியாமைக்கான காரணம் -

2020 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுக் கணக்கு நிறைவு செய்யப்பட்டிருப்பதனால் 2020 ஆம் ஆண்டில் சீர் செய்ய முடியாதிருந்தமை.

நடைமுறைப்படுத்தல் -

2021 ஆம் ஆண்டு முதல் அவ்வாறான குறைபாடுகளைத் தவிர்த்து கணக்குகளை சமர்ப்பிப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(ஆ) சொத்துக்கள் பொறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்கள்

- (i) அனைத்துச் சொத்துக்களையும் நிதியல்லாத சொத்துக்கள் கூற்றில் உள்ளடக்க வேண்டியிருந்தபோதிலும் 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் கையகப்படுத்தப்பட்டிருந்த சொத்துக்களில் கருத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள சொத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஆதனங்களும் மீள் மதிப்பீடு செய்யப்படுவதனால் 2021 ஆம் ஆண்டில் அனைத்து ஆதனங்களையும் உள்ளடக்குமாறு ஏற்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- (ii) வாகனங்களின் பெறுமதி நிதிக் கூற்றுக்களில் மற்றும் ஆணைக்குழுவின் வாகனங்கள் பதிவேட்டிற்கிடையில் ரூ.7,552,881 வித்தியாசம் காணப்பட்டமைக்கான காரணம், காப்புறுதிப் பெறுமதி வாகனங்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தலாகும்.
தற்போது வாகனங்களின் விலைகளைத் தீர்மானிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விலை அளவுகள் தீர்மானிக்கப்படுவதனால் வாகனங்கள் பதிவேட்டை சீர் செய்வதற்கும் நாளதுவரையாக்கப்பட்டு பேணி வருவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏற்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- (iii) 2019 மற்றும் 2015 ஆண்டுகளில் ஜனாதிபதி செயலகத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்த 02 வாகனங்களின் ரூ.27,697,804 கிரயத்தை நிதியல்லாத சொத்துக்கள் கூற்றிலிருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- (iv) கொள்வனவு செய்யப்பட்ட ரூ.294,900 பெறுமதிமிக்க மோட்டார் சைக்கிளை மூலதனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(இ) பதிவேடுகள் மற்றும் ஆவணங்களைப் பேணிவராம

நி.பி. 110 இற்கமைய அனைத்து அரசாங்க நிறுவனங்களும் நி.பி. 102 இன் கீழ் பேணி வரப்பட வேண்டிய சேதங்கள் பற்றிய பதிவேடு பேணி வரப்பட்டிருப்பினும், நிதிப் பிரமாணத்திற்கமைய முற்பணக் கணக்குகளின் சேதங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது ஏற்படும் சேதங்களைக் குறிப்பிடுவதற்காக 2 சேதங்கள் பதிவேடுகள் பேணி வரப்படவில்லை.

2021 ஆம் ஆண்டு முதல் உரிய பிரகாரம் 2 பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு இற்றைப்படுத்திப் பேணி வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(ஈ) சட்டங்கள் விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணக்கமின்மை

(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணங்கள்

- நி. பி. 104 - வாகன விபத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக ஏற்புடைய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
- நிதிப் பிரமாணம் 751 - பிராந்திய அலுவலகங்களுக்கு இருப்புப் பொருட்கள் பதிவேடுகளை உரிய பிரகாரம் பராமரித்துப் பேணி வருவதற்கான

அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு சீர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- நிதிப் பிரமாணம் 770 - வாகனங்கள் தொடர்பான கணக்கெடுப்பு மற்றும் விலை நிர்ணயித்தல் அலுவல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு முதல் இற்றைப்படுத்திப் பேணி வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- (ii) 2015 யூலை 10 ஆம் திகதிய 02/2015 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கையின் 12 ஆம் பந்தியின் பிரகாரம் 2021 ஆம் ஆண்டில் அலுவல் மேற்கொள்வதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- (iii) 2016 திசம்பர் மாதம் 29 ஆம் திகதிய 30/2016 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையின்,
 - 3.1 ஆம் பந்தி - 2020.09.15 ஆம் திகதி தலைமை அலுவலகத்தின் 05 குழாம் வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு பரீட்சிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு முதல் இற்றைப்படுத்தி மேற்கொள்வதற்கு ஏற்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 - 5.1 ஆம் பந்தி - வாகனங்களின் பதிவுக் குறிப்பேடுகளை (Log) இற்றைப்படுத்தி மேற்கொள்வதற்கு ஏற்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு பதிவுக் குறிப்பேடுகள் (Log) சீர் செய்யப்பட்டுள்ளது.
- (iv) 2017 யூன் மாதம் 28 ஆம் திகதிய 01/2017 ஆம் இலக்க ஆதனங்கள் முகாமைத்துவ சுற்றறிக்கைக்கமைய வாகனங்கள் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

2. செயற்பாட்டு மீளாய்வு

2.1 திட்டமிடல்

2014 பெப்ரவரி 17 ஆம் திகதிய 01/2014 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கைப் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான செயல் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்காதிருந்ததுடன், 2021 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தை தயாரித்தல் தொடர்பான சுற்றறிக்கைக்கமைய தயாரிப்பதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்துப் பிராந்திய அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.

2.2 எதிர்பார்த்த முடிவுகள் மட்டத்தை பெற்றுக்கொள்ளாமை

- (i) 2020.12.31 ஆம் திகதியன்று 6,738 முறைப்பாடுகள் தீர்க்கப்படாதிருந்ததுடன், இவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இற்றைப்படுத்துவதற்கு ஏற்புடைய அலுவலர்களை அறிவுறுத்துவதற்கும், மாற்று வழிகளைக் கையாளவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளணி வெற்றிடங்களும் இதற்குக் காரணமாகும்.
- (ii) 2020 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள், பொலீஸ் மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவு, சிறுவர் இல்லங்கள் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தொடர்பாக தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அறிக்கையில் வவுனியா பிராந்திய அலுவலகத்தினால் அவ்வாறான எந்த விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையென வழங்கப்பட்டிருந்த பதிலை மீண்டும் திருத்தி

கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (2021.05.11 ஆம் திகதி சரி செய்யப்பட்டுள்ளது.)

2.3 வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

2020 ஆகஸ்ட் 28 ஆம் திகதிய 02/2020 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கையின் 10.2 ஆம் பந்திக்கமைய தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16.2 ஆம் பிரிவிற்கமைய 2021 ஆம் ஆண்டிற்கான செயலாற்றுகை அறிக்கையை தயாரிப்பதற்காக ஏற்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் இற்றைப்படுத்துவதற்காக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2.4 ஆதனங்கள் முகாமைத்துவம்

- (i) அரசு சார்பற்ற நிறுவனங்களினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட 03 வாகனங்களின் கிரயம் மூலதனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஏற்புடைய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- (ii) நீண்ட காலமாக ஆணைக்குழுவுக்குச் சொந்தமான தலைமை அலுவலக வளவில் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த 04 மோட்டார் சைக்கிள்களை 2021 பொருட்கள் கணக்கெடுப்பின் பின்னர் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அலுவலர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- (iii) நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் செயற்பாடின்றிக் காணப்பட்ட ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 02 போட்டோ பிரதி இயந்திரங்களை 2020 பொருட்கள் கணக்கெடுப்பின் பின்னர் புறத்தொதுக்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- (iv) 2014 ஆம் ஆண்டில் குத்தகை (Leasing) அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட 03 வாகனங்களின் குத்தகைக் காலம் முடிவடைந்துள்ளமையினால் உரிமையை மாற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- (v) ஆணைக்குழுவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாகனங்களும் பதிவேட்டில் குறிப்பிடப்படுவதனாலும், நிறைவு பெற்றவுடனேயே சிகாஸ் நிகழ்ச்சித் திட்டத்தை சீர் செய்வதற்கு ஏற்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- (vi) பொருட்கள் பௌதிக ரீதியாக இருக்கும் பிரிவை உறுதி செய்துகொள்ள முடியுமான வகையில் 2020 பொருட்கள் கணக்கெடுப்பை நிறைவு செய்வதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏற்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- (vii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இருப்புப் பொருட்கள் கணக்கெடுப்புக்களின் பின்னர் இருப்புப் பொருட்கள் பதிவேடு இற்றைப்படுத்தப்படாமையின் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடு காரணமாக 2020 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றவுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை நிறைவு செய்து பதிவேடுகளை இற்றைப்படுத்துவதற்கு ஏற்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- (viii) சேதமடைந்த பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்தல் அல்லது அழித்துவிடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் குவிக்கப்பட்டிருத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பின்னர் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

- (ix) 2020 ஆம் ஆண்டின் பொருட்கள் கணக்கெடுப்பின் பின்னர் 2021 ஆம் ஆண்டில் பதிவேடுகளை சீர் செய்வதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

2.5 முகாமைத்துவ குறைபாடுகள்

- (i) பிராந்திய அலுவலகங்களினால் மாதாந்தம் தமது அலுவலகத்தின் பணித் திட்டமிடல் மற்றும் அந்தத் திட்டத்துடன் தொடர்பான முன்னேற்றத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், இற்றைப்படுத்திப் பேணி வருவதற்கும் ஏற்புடைய பிரிவுகள் மற்றும் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- (ii) ஆணைக்குழுவின் வாகனங்கள் தொடர்பான கோப்புக்கள் அனைத்தையும் மீண்டும் தயாரித்து இற்றைப்படுத்திப் பேணி வருவதற்கு ஏற்புடைய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

4. மனித வளங்கள் முகாமைத்துவம்

- (i) 2018 ஜனவரி 04 ஆம் திகதிய, 02/2018 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் 6.1 ஆம் பந்திக்கமைய 2020 ஆம் ஆண்டிற்காக மனித வளங்கள் அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
- (ii) 2020.12.31 ஆம் திகதியன்று ஆணைக்குழுவின் பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை 95 ஆகும்.
- (iii) உதவிப் பணிப்பாளர் (புலனாய்வு மற்றும் விசாரணை) பதவி உட்பட 03 உதவிப் பணிப்பாளர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்காக 202106.04 ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டன. நேர்முகப் பரீட்சைக்கான அவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அரசாங்கத்தினால் புதிய ஆட்சேர்ப்புக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.

02 பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான பதில் கடமையாற்றிய அலுவலர்களின் தகைமைகளைப் பரிசீலித்ததன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1. திரமதி டப்ளியூ.கே.எஸ்.பிரியங்கா - அனுராதபுரம் 2021.04.21

2. திரு.ஏ.எல்.இஸ்ஸதீன் - மட்டக்களப்பு 2021.04.21

- (iv) அடிப்படை உரிமைகள் மீறல் சம்பந்தமாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் சம்பந்தமாக நேரடியாக அலுவல்களை மேற்கொள்ளுகின்ற 12 சட்ட அலுவலர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்காக வெளிவாரியாக மற்றும் உள்வாரியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சையை நடாத்தி ஆட்சேர்த்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் புதிய ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்வதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு 21/1596/304/134 ஆம் இலக்க 2021.08.28 ஆம் திகதிய நிதி அமைச்சின் அரசு செலவுகள் மீளாய்வு பற்றிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய ஊழியர் ஆட்சேர்ப்புக்களுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் இது வரை நியமனம் வழங்கப்படாத பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்களை காலந்தாழ்த்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் வரவு செலவுத் திட்டப் பணிப்பாளர் நாயகத்திடம் தேவைப்பாட்டை தெளிவுபடுத்தி நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு சம்பந்தமாக உசாவப்பட்டது.

அதற்குப் பதில் அளிக்கும் வகையில் 21/1596/304/134 ஆம் இலக்க 2021.08.28 ஆம் திகதிய நிதி அமைச்சின் அரசு செலவுகள் மீளாய்வு பற்றிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய நிதி ஏற்பாட்டு வரையறைகளைக் கவனத்தற்கொண்டு புதிய

ஆட்சேர்ப்புக்களுக்குப் பதிலாக பயிலுனர் பட்டதாரிகளிடையே தகைமையைக் கொண்டவர்களை இந்தப் பதவிகளுக்கு ஆட்சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு பற்றி வரவு செலவுத் திணைக்களத்திடம் உசாவுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைக்கான தேவைப்பாட்டிற்கமைய இந்தப் பதவிகளை இந்த ஆண்டின் நிதி ஏற்பாடுகளை முகாமைப்பத்திக்கொள்வதனுடாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு பற்றி உசாவப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பதவி வெற்றிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை திகதிகள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வரவு செலவுத் திட்டப் பணிப்பாளர் நாயகத்தின் கடிதம், அமைச்சரவைத் தீர்மானம் என்பவற்றுக்கமைய தகைமை பெற்ற பட்டதாரிகள் இருப்பின் அவர்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இணைக்குமாறு அரச சேவை மாகாண சபை உள்;ராட்சி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

(v) 2017 செப்டெம்பர் 18 ஆம் திகதி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் பணிப்பாளர் (நிர்வாகம்) பதவிக்கு தகைமையைப் பெற்றுக்கொண்டுள்ள இலங்கை நிர்வாக சேவை அலுவலர் ஒருவரை இரண்டாம் நிலை அடிப்படையில் ஆட்சேர்த்துக்கொள்ளப்பட்டு தற்போது கடமைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பணிப்பாளர் (புலனாய்வு மற்றும் விசாரணை) உட்பட மூன்று பணிப்பாளர் பதவிகளுக்கு மூன்று சந்தர்ப்பங்களில் விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன், ஆட்சேர்ப்பு நடைமுறைக்கமைய தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகள் முன்வரவில்லை. இது தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கும் தேசிய சம்பளங்கள் ஆணைக்குழுவுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன். அது தொடர்பாக கலந்துஐரயாடி தீர்மானமொன்றை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(vi) கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் இலக்கம்: DMS/1020/Vol iv மற்றும் 2019.02.06 திகதிய கடிதத்தின் அங்கீகாரத்திற்கமைய செலுத்தப்பட்டுள்ளது.

(vii) கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் இலக்கம்: DMS/1020/Vol iv மற்றும் 2019.02.06 திகதிய கடிதத்தின் அங்கீகாரத்திற்கமைய செலுத்தப்பட்டுள்ளது.

செயலாளர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு